



தமிழ்நாடு அரசு

# தமிழ்

ஓன்பதாம் வகுப்பு

தீண்டாமை  
மனிதநேயமற்ற செயல் – பெருங்குற்றம்

பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு  
இலவசப் பாடநால் வழங்கும்  
திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது.  
(விற்பனைக்கு அன்று)

© தமிழ்நாடு அரசு

முதல்புதிப்பு : திபி 2042; (2011)

திருத்திய புதிப்பு : திபி 2043; (2012)

(பொதுப் பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட நூல்

#### குழுத்தலைவர்

முனைவர் ப. மகாலிங்கம்,

தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை - 600 005.

#### மேலாய்வாளர்கள்

முனைவர் இரா. சொக்கவிங்கம்,

தமிழ்த்துறைத் தலைவர்,

சர். தியாகராயர் கல்லூரி,

பழைய வண்ணாரப்பேட்டை,

சென்னை -600 021.

முனைவர் கடலூர் மணிமாறன்,

மேனாள் முதல்வர்,

மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம்,

மாயனூர்,

கரூர் மாவட்டம்

#### வல்லுநர்கள்

எ. முத்துக்கிருஷ்ணன்,

(மேனாள் கல்விப் பேரவைக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகம்)

முதுநிலை விரிவுவரையாளர், மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம், திருஞூர் - 602 025, திருவள்ளூர் மாவட்டம்.

த. தனுஷ்கோடி, முதுநிலை விரிவுவரையாளர், மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம், காளையார்கோவில்.

#### நாலாசிரியர்கள்

புலவர் மணிமேகலை பாலதண்டாயுதம்,

மேனாள் முதுகலைத் தமிழாசிரியர்,

அரசு மகளிர் மேனிலைப் பள்ளி,

குளைமேடு - 600 094, சென்னை மாவட்டம்.

புலவர் அ. பொன்னையன்,

மேனாள் தமிழாசிரியர்,

திருச்சி நெடுஞ்சாலை,

தொழுதூர், கடலூர் மாவட்டம்.

சொ. இராஜலட்சுமி இளம்பரிதி,

தமிழாசிரியர்,

நகராட்சி மேனிலைப் பள்ளி,

சேலம்பூர் - 600 073, காஞ்சிபுரம் மாவட்டம்

அ. இரவிச்சந்திரன்,

முதுகலைத் தமிழாசிரியர்,

அரசினர் ஆண்கள்மேனிலைப் பள்ளி,

மணப்பாறை - 621 306, திருச்சி மாவட்டம்.

வி. மாரப்பன்,

மேனாள் தமிழாசிரியர்,

வெள்ளலூர்,

கோவை மாவட்டம்.

சி. வித்யாசேகரன்,

தமிழாசிரியர்,

வனவாணி பதின்ம மேனிலைப் பள்ளி,

கிண்டி - 600036, சென்னை மாவட்டம்.

#### இலக்கணம்

முனைவர் இரா. இலட்சாராமன்,

முதல்வர்,

மூர்மத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி,

மயிலம் - 604 304, விழுப்புரம் மாவட்டம்.

ச. வெள்ளப்பாண்டியன்,

முதுகலைத் தமிழாசிரியர்,

அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி,

ஆர்க்காடு, வேலூர் மாவட்டம்.

கணினி அச்சு : கே. ஜெயபிராதேவி ■ வடிவமைப்பு : மார்ஸ்

நூல் அச்சாக்கம் :

தமிழ்நாட்டுப் பாநூல் கழகம்,  
கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.

விலை : ஏர்.

இந்நூல் 80 ஜி.எஸ்.எம். மேப்லித்தோ தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

வெப் ஆப்பிசெட் முறையில் அச்சிட்டோர்:

## தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்  
 சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்  
 தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்  
 தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!  
 அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற  
 எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழனங்கே!  
 தமிழனங்கே!  
 உன்சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!  
 வாழ்த்துதுமே!  
 வாழ்த்துதுமே!

- மனோன்மணியம் பெ. சுந்தரனார்.

## தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி

‘நாட்டின் உரிமை வாழ்வையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வலுப்படுத்தச் செயற்படுவேன்’ என்று நான் உள்ளூர் உறுதி கூறுகிறேன்.

‘ஒருபோதும் வன்முறையை நாடேன்’ என்றும், ‘சமயம், மொழி, வட்டாரம் முதலியலை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் – பொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதிநெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன்’ என்றும் நான் மேலும் உறுதியளிக்கிறேன்.

## உறுதிமொழி

‘இந்தியா எனது நாடு. இந்தியர் அனைவரும் என் உடன்பிறப்புகள்.

எனது நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்.

என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் முத்தோர் அனைவரையும் மதிப்பேன்; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.’

## நாட்டுப்பண்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே  
பாரத பாக்ய விதாதா  
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா  
திராவிட உத்கல பங்கா  
  
விந்திய ஹிமாசல யமுனா கங்கா  
உச்சல ஜலதி தரங்கா  
  
தவ சுப நாமே ஜாகே  
தவ சுப ஆசிஸ மாகே  
காஹே தவ ஜய காதா  
  
ஜன கண மங்கள தாயக ஜய ஹே  
பாரத பாக்ய விதாதா  
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே  
ஜய ஜய ஜய ஜய ஹே!

— மகாகவி இரவீந்திரநாத தாகூர்

## நாட்டுப்பண் - பொருள்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற  
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும் கூர்ச்சரத்தையும்  
மராட்டியத்தையும் திராவிடத்தையும் ஓரிசாவையும்  
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில்  
எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்  
இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடல்லைகளால்  
வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு  
வெற்றி! வெற்றி! வெற்றி!

## பொருளாடக்கம்

இயல்	பக்கம்
<b>1. வாழ்த்து</b>	<b>1</b>
திருக்குறள்	3
திராவிட மொழிகள்	8
மாமரம்	12
எழுத்து	15
<b>2. சிறுபஞ்சமூலம்</b>	<b>29</b>
பாஞ்சாலி சபதம்	30
இக்காலக் கவிதைகள்	36
கண்ணதாசன் கவியின்பம்	41
ஆகுபெயர்	45
<b>3. புறநானாறு</b>	<b>54</b>
குறுந்தொகை	55
திருவிளையாடற் புராணம்	57
கடற்பயணம்	64
கெலன் கெல்லர்	69
பெயர்ச்சொல் : தொழில், பண்பு, மூவிடப்பெயர்கள்	73
<b>4. திருக்குறள்</b>	<b>82</b>
சீட்டுக்கவி	86
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு	89
மு. வரதாசனாரின் கடிதம் (தம்பிக்கு)	94
சொல் : பகாப்பதம், பகுபதம்	97
<b>5. முத்தொள்ளாயிரம்</b>	<b>105</b>
கலிங்கத்துப் பரணி	107
உலகளாவிய தமிழர்	110
திரு. வி. கலியாண சுந்தரனாரின் தமிழ்ப்பணி	113
வழாநிலை, வழு, வழுவமைதி	116

இயல்	பக்கம்
6. உமர்க்யூம் பாடல்கள்	125
மணிமேகலை	127
உணவே மருந்து	135
நோய் நீக்கும் மூலிகைகள்	139
பொருள்கோள்	143
7. திருக்குறள்	151
இன்பம்	155
பெருந்தலைவர் காமராசர்	157
கிளி பேசுகிறது	162
புணர்ச்சி	167
8. நாட்டுப்புறப்பாடல்	177
பெண்மை	179
தில்லையாடி வள்ளியம்மை	181
இராணி மங்கம்மாள்	185
யாப்பு : செய்யுள் உறுப்புகள் (எழுத்து, அசை, சீர், தளை)	189
9. வஞ்சகமாய நெஞ்சமோடு மொழிதல்	198
இரட்சணிய யாத்திரிகம்	200
பொங்கல் திருவிழா (வாணொலி உரைச்சித்திரம்)	204
நேர்மை	209
யாப்பு : செய்யுள் உறுப்புகள் (அடி, தொடை)	213
10. ஓய்வும் பயனும்!	222
எதிர்காலம் யாருக்கு ?	225
உயிர்க்கோளம்	227
நல்ல உள்ளம்	230
அணி	234

## மனப்பாட்ப் பகுதி

இயல் செய்யுள்	அடிகள்
1. வாழ்த்து	4
திருக்குறள் (1, 4, 5, 6, 8)	10
2. சிறுபஞ்சமூலம்	4
பாஞ்சாலி சபதம் (2)	8
3. குறுந்தொகை	4
திருவிளையாடற் புராணம் (4, 10)	8
4. திருக்குறள் (1, 2, 4, 6, 10)	10
5. கலிங்கத்துப் பரணி (2)	4
6. உமர்கய்யாம் பாடல்கள் (2)	4
மணிமேகலை (47–52 அடிகள்)	6
7. திருக்குறள் (3, 4, 5, 7, 9)	10
இன்பம்	4
9. இரட்சணிய யாத்திரிகம் (3)	4
10. ஓய்வும் பயனும்!	4
மொத்த அடிகள்	84

(பாடநூலுள் \* உடுக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதியாகும்)

## வாழ்த்து

உலகம் யாவையும் தாழுளா வாக்கலும்  
 நிலைபெற ருத்தலும் நீக்கலும் நீங்கலா  
 அலகி லாவிளை யாட்டுடைய மாரவர்  
 தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே. \*

– கம்பர்



**பொருள் :** உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவிலாத திருவிளையாடல்களை இடைவிடாது புரிபவர் இறைவர். அவர் நமக்கெல்லாம் தலைவர். அவரையே நாம் அடைக்கலமாகப் பற்றுவோம்.

**சொற்பொருள் :** உளவாக்கல் – உண்டாக்குதல், (படைத்தல்); நிலை பெறுத்தல் – காத்தல்; நீக்கல் – அழித்தல்; நீங்கலா – இடைவிடாது; அலகிலா – அளவற்ற; அன்னவர் – அத்தகைய இறைவர்; தலைவர் – இறைவர்; சரண் – அடைக்கலம்.

**இலக்கணக்குறிப்பு :** யாவையும் – உம் – முற்றும்மை; ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்கள்; அலகிலா விளையாட்டு – சறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.

**பகுத உறுப்பிலக்கணம் :** உடையார் – உடை + யார். உடை – பகுதி; யா – சந்தி; ஆர் – பலர் பால் விளைமுற்று விகுதி.

**ஆசிரியர் குறிப்பு :** நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தாரில் கம்பர் பிறந்தார். இவர் கம்பராமாயணம், ஏர் எழுது, சிலை எழுது, சாகவதி அந்தாதி, சுகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியின்ஸார். இவர், குலோத்துங்ககச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார். திருவெண்ணெய் நல்லுர்ச் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றார். இவர், கவிச்சக்கரவர்த்தி எனவும் கல்வியில் பெரியர் கம்பர் எனவும் போற்றப்படுகிறார். இவரின்காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.

**நூற்குறிப்பு :** வடமோழியில் வாஸ்பிகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம். கம்பர், இந்நாலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். இது பாலகாண்டம், துயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாலகாண்டத்திலுள்ள முதற்பாடல் வாழ்த்துப் பாடலாக இடம் பெற்றுள்ளது.

\* மனப்பாடப் பகுதி.

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

#### 1. பிரித்தெழுதுக.

1. தாழுள் \_\_\_\_\_ 3. விளையாட்டுடையார் \_\_\_\_\_  
2. சரணாங்களே \_\_\_\_\_ 4. அலகிலா \_\_\_\_\_

#### 2. பொருத்துக.

- உளவாக்கல் - அழித்தல்  
நிலைபெறுத்தல் - இறைவர்  
நீக்கல் - காத்தல்  
தலைவர் - படைத்தல்

#### 3. உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.

1. இறைவர் அ — கிலா விளையாட்டுடையவர். (ல / ள / மு)  
2. அ — னவர்க்குச் சர — ங்களே. (ன் / ந் / ன்) (ணா/நா/னா)

#### 4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கல்வியிற் பெரியர் என அழைக்கப் பெறுபவர் \_\_\_\_\_.  
2. கம்பராமாயணம் \_\_\_\_\_ காண்டங்களை உடையது.  
3. கம்பர் பிறந்த ஊர் \_\_\_\_\_.

### ஆ) குறுவினாக்கள்

- இறைவரின் முத்தொழில்கள் யாவை?
- இறைவர் எத்தகையவர்?
- கம்பர் எவ்வாறு புகழ்ப்படுகிறார்?
- கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
- கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
- வாழ்த்துப் பாடலில் இடம்பெற்றுள்ள எண்ணும்மைகளை எடுத்தெழுதுக.
- வாழ்த்துப் பாடலில் இறைவனைச் சுட்டும் பதிலிப் பெயரை எழுதுக.
- வாழ்த்துப் பாடலில் இடம்பெற்றுள்ள ஏகாரச் சொற்களை எழுதுக.

### இ) சிறுவினாக்கள்

- கம்பர் - குறிப்பு எழுதுக.
- இறைவரின் இயல்புகளாகக் கம்பர் கூறுவன் யாவை?

## திருக்குறள்

### பொறையுடைமை

( பிறர் செய்யும் துண்பங்களைப் பொறுத்தல் )

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. \*

**பொருள் :** நிலமானது, தன்னைத் தோண்டுபவரையும் தாங்குவதுபோல, நம்மை இழிவுபடுத்துவோரை நாம் பொறுத்துக்கொள்வதே சிறந்த பண்பு.

**சொற்பொருள் :** அகழ்வாரை - தோண்டுபவரை; இகழ்வார் - இழிவுபடுத்துவோர்; தலை - சிறந்த பண்பு.

**இலக்கணக்குறிப்பு :** பொறுத்தல் - தொழிற்பெயர்; அகழ்வார், இகழ்வார் - வினையாலனையூம் பெயர்கள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** அகழ்வார் = அகழ் + வ் + ஆர். அகழ் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

**அணி :** உவமையணி.

2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

**பொருள் :** பிறர் செய்யும் துண்பத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது; அத்துண்பத்தை மறந்துவிடுதல் அதனைவிடச் சிறந்தது.

**சொற்பொருள் :** பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்; இறப்பினை - பிறர் செய்த துண்பத்தை.

**இலக்கணக்குறிப்பு :** மறத்தல், பொறுத்தல் - தொழிற்பெயர்கள்; நன்று - குறிப்பு வினைமுற்று.

**பகுபத உறுப்பிலக்கணம் :** மறத்தல் = மற + த் + தல். மற - பகுதி; த் - சந்தி; தல் - தொழிற்பெயர் விகுதி.

3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

**பொருள் :** விருந்தினரை வரவேற்க இயலாது தவிர்க்கும் நிலை, வறுமையுள் கொடிய வறுமையாகும். அதுபோல, அறிவற்றார் செய்யும் தீங்குகளைப் பொறுத்துக்கொள்ளுதல் வலிமையுள் சிறந்த வலிமையாகும்.

**சொற்பொருள் :** இன்மை - வறுமை; விருந்து - வீட்டுக்குப் புதியவராய் வந்தவர். ஓரால் - தவிர்த்தல்; மடவார் - அறிவிலிகள்;

**இலக்கணக்குறிப்பு :** விருந்து - பண்பாகு பெயர்; ஓரால், பொறை - தொழிற்பெயர்கள்.  
**அணி :** எடுத்துக்காட்டு உவமையனி.

- 4.** நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். \*

**பொருள் :** நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்கவேண்டுமானால், பொறுமையை நாம் போற்றிக் காத்தல்வேண்டும்.

**சொற்பொருள் :** நிறை - சால்பு.

**இலக்கணக்குறிப்பு :** நீங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்; போற்றி - வினையெச்சம்.  
(இந்நான்கு குறுப்பாவும் பொறுமையின் சிறப்பினைக் கூறுகின்றன.)

- 5.** ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. \*

**பொருள் :** பிறர் செய்யும் தீங்கினைப் பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவரைச் சான்றோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; ஆனால், அத்தீங்கினைப் பொறுத்துக்கொள்பவரைப் பொன்போல் மதித்து மனத்துள் வைத்துப்போற்றுவர்.

**சொற்பொருள் :** ஒறுத்தாரை - தண்டித்தவரை; ஒன்றாக - ஒரு பொருட்டாக; பொதிந்து வைப்பர் - (மனத்துள்) வைத்துக்கொள்வர்.

**இலக்கணக்குறிப்பு :** ஒறுத்தார் - வினையாலனையும் பெயர்; பொதிந்து - வினையெச்சம்.  
**பகுபத உறுப்பிலக்கணம் :** வைப்பர் - வை + ப் + ப் + அர். வை - பகுதி; ப் - சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; அர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

- 6.** ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். \*

**பொருள்:** பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக்கொள்ளாது தண்டித்தவர்க்கு ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும்; அதனைப் பொறுத்துக்கொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரைக்கும் நிலைத்து நிற்கும்.

**சொற்பொருள் :** பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை.

**இலக்கணக்குறிப்பு :** ஒறுத்தார், பொறுத்தார் - வினையாலனையும் பெயர்கள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** ஒறுத்தார் - ஒறு + த் + த் + ஆர். ஒறு - பகுதி; த் - சந்தி; த் - இறந்தகால இடைநிலை; ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

- 7.** திறன்ல்ல தற்பிறர் செய்யினும் நோனாந்து) அறன்ல்ல செய்யாமை நன்று.

**பொருள் :** செய்யத்தகாத துன்பச் செயல்களைப் பிறர் தனக்குச் செய்தாலும், தான் அத் துன்பத்திற்கு வருந்தி, அறத்திற்கு மாறான செயல்களை அவருக்குச் செய்யாதிருத்தல் நல்லது.

**சொற்பொருள் :** திறன்ஸ்ல - செய்யத்தகாத; நோனோந்து - துன்பத்திற்கு வருந்தி.

**இலக்கணக்குறிப்பு :** தற்பிறர் - ஏழாம் வேற்றுமைத் தொகை; செய்யினும் - இழிவுச்சிறப்பும்மை; நொந்து - வினையெச்சம்; அறன், திறன் - ஈற்றுப்போலிகள்.

#### 8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். \*

**பொருள் :** செருக்கினால் தீமை செய்தாரையும் தத்தம் பொறுமையினால் அவரை வெற்றி கொள்ளல்வேண்டும்.

**சொற்பொருள் :** மிகுதியான் - மனச்செருக்கால்; மிக்கவை - தீமை; தகுதியான் - பொறுமையால்.

**இலக்கணக்குறிப்பு :** செய்தாரை - வினையால்ணையும் பெயர்; விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று.

( இந்நான்கு குறட்பாவும் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக்கொள்ளுதல்பற்றிக்கூறுகின்றன. )

#### 9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

**பொருள் :** வரம்புகடந்து பேசுவோரின் தீய சொற்களையும் பொறுத்துக்கொள்பவரே பற்றற்ற துறவியரினும் மேலானவர்.

**சொற்பொருள் :** துறந்தார் - பற்றினை விட்டவர்; இறந்தார் - வரம்பு கடந்தவர்; இன்னா - தீய; நோற்கிறபவர் - பொறுப்பவர்.

**இலக்கணக்குறிப்பு:** இறந்தார், துறந்தார், நோற்கிறபவர் - வினையால்ணையும் பெயர்கள்; இன்னாச்சொல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** இறந்தார் = இற + த் (ந்) + த் + ஆர். இற - பகுதி; த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்த கால இடைநிலை; ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.


#### 10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

**பொருள் :** உண்ணானோந்பு இருக்கும் பெரியவர்களைவிடத் தம்மை இகழ்வோரின் தீயசொற்களைப் பொறுத்துக்கொள்பவரே மேலானவர் ஆவார்.

**சொற்பொருள் :** நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்; இன்னாச்சொல் - தீய சொல்.

**இலக்கணக்குறிப்பு :** உண்ணாது - வினையெச்சம்.

( இவ்விரு குறட்பாவும் பிறரின் இழிச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல் பற்றிக் கூறுகின்றன.)



### திருக்குறளுக்கு உரை செய்த பதின்மார் :

- |                  |                |
|------------------|----------------|
| 1. தருமர்        | 2. மணாக்குடவர் |
| 3. தாமத்தர்      | 4. நச்சர்      |
| 5. பரிதி         | 6. பரிமேலழகர்  |
| 7. திருமலையர்    | 8. மஸ்லர்      |
| 9. பரிப்பெருமாள் | 10. காளிங்கர்  |

**ஆசிரியர் குறிப்பு :** திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துக்களைப் படைத்தவர்.

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புவவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்றும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு. இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர்.

**நூற்குறிப்பு :** திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது. ஏழூர்களைக் கொண்ட சுரா வெண்பாக்களால் ஆனது திருக்குறள்.

இந்நால் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது; அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நாலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவமாலை.

திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரையுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.

விக்டோரியா  
மகாராணியார்,  
கண்விழித்ததும்  
முதலில்  
படித்த நூல்  
திருக்குறள்.



## மாதிரி வினாக்கள்

### அ) பறவயவினாக்கள்

1. உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.
  1. இகழ்வார்ப் பொறுத்தல் த — (லை/ளை)
  2. ஒ — த்தார்க்கு ஒ — நாளை இன்பம் (ரு/ரு)
2. பொருத்துக.

அறம் - எழுபது  
பொருள் - இருபத்தைந்து  
இன்பம் - முப்பத்தெட்டு  
- ஐம்பது

### 3. எதுகைச்சொற்களை எடுத்தெழுதி அடிக்கோடுகூடுக.

1. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.
2. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


### 4. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.

இறப்பினை என்றும் பொறுத்தல் அதனினும் நன்று மறத்தல் அதனை.

### 5. பொருள் வேறுபாடு அறிக.

1. பொறுத்தல் / பொருத்தல் \_\_\_\_\_ , \_\_\_\_\_ .
2. இறத்தல் / இரத்தல் \_\_\_\_\_ , \_\_\_\_\_ .
3. நிறை / நிரை \_\_\_\_\_ , \_\_\_\_\_ .
4. வண்மை / வண்மை \_\_\_\_\_ , \_\_\_\_\_ .

### 6. இருபொருள் தருக.

1. நிறை \_\_\_\_\_ , \_\_\_\_\_ . 2. தலை \_\_\_\_\_ , \_\_\_\_\_ .

### ஆ) குறுவினாக்கள்

1. தலை சிறந்த பண்பு எது ?
2. பொறுத்தாரைப் போற்றுதல் எங்ஙனம் ?
3. போற்றிக் காக்கவேண்டியது எது ?
4. யார் துறவியரினும் மேலானவர் ?

### இ) சிறுவினாக்கள்

1. திருக்குறள் - நூற்குறிப்பு எழுதுக.
2. பொறையுடைமையின் சிறப்புகள் யாவை ?
3. பிறர் செய்த தீங்கினை எங்ஙனம் பொறுத்தல்வேண்டும் ?
4. பிறர் கூறுகின்ற தீயசொற்களைப் பொறுத்துக்கொள்பவர் எத்தகு சிறப்புக்குரியவர் ஆவர் ?

### ஈ) நெடுவினா

'பொறையுடைமை' அதிகாரத்தில் வள்ளுவர் வழங்கும் வளமாற்றத் கருத்துகளைத் தொகுக்க.

## திராவிட மொழிகள்

உலகம் தோன்றிய நாள்முதல் இன்றுவரை வியத்தகு படைப்புகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஆயினும், கண்ணால் காணமுடியாத, நிலையான வடிவத்தைத் தரவியலாத காற்றினால் ஏற்படும் ஒசையை ஒலியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழியாக நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்போ இந்நாள்வரை தோன்றவில்லை என்பதே உண்மை.

### மொழியும் மொழிக்குடும்பமும்

தம் எண்ணாங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளாங்குவது, மொழி. உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள், தனக்கெனத் தனிச் சிறப்பும் பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழியே மூலமொழி. அதிலிருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் கிளைமொழிகள். அவற்றின் பொதுத்தன்மையின் அடிப்படையில், அவற்றை ஒரே மொழிக்குடும்பத்தில் அடக்குவர், மொழியியல் அறிஞர்.

### இந்தியமொழிக் குடும்பங்கள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும், இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன - திபெத்திய மொழிகள் என மொழியியல் அறிஞர் நான்கு மொழிக்குடும்பங்களுள் அடக்குவர். நம் நாட்டில் ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்படுகின்றன. ஆதலால், இந்திய நாட்டை, ‘மொழிகளின்காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் குறிப்பிட்டுள்ளார் மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

### திராவிடமொழிக் குடும்பங்கள்

இன்று இருபத்து மூன்றஞுக்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் உள்ளன. இம்மொழிகளைத் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடத்திராவிட மொழிகள் என மூவகையாகப் பிரிப்பார்.

இந்தியாவில்  
மொத்தம்  
பன்னிரண்டு  
மொழிக்குடும்பங்கள்  
உள்ளன. அவற்றுள்,  
முந்நூற்று  
இருபத்தைந்து  
மொழிகள்  
பேசப்படுவதாக  
இந்திய மாணிடவியல்  
கணக்கெடுப்புத்  
தெரிவிக்கின்றது.

தென்திராவிட மொழிகள்	நடுத்திராவிட மொழிகள்	வடத்திராவிட மொழிகள்
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துரு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.	தெலுங்கு, கோண்டி, கோயா, சூயி, சூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு.	குருக், மால்தோ, பிராகும்.

இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் எனப்படும்.

### திராவிடம்

உலக நாடுகளின் பழையையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று என்பது மொகஞ்சதாரோ - அரப்பா அகழ்வாய்வுக்குப் பிறகு நிறுவப்பட்டுள்ளது. கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பரந்து விரிந்திருந்த இந்திய நாகரிகம் உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் தாயாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியிருக்கிறது. இவ்வாறு, இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த அப்பழும்பெரும் நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என அறிஞர் கருதுகின்றனர்.


திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல், தமது திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். குமாரிலப்பட்டர் திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். கால்டுவெல் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

மொழியியல் அறிஞர், தொடக்கக் காலத்தில் தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும், தமிலியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamilic) என்று வழங்கினர். அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழையையும் வாய்ந்தது. எனினும், பல திராவிட மொழிகளுள் அதனையும் ஒன்றாகக் கொண்டனர். ஆகவே, இவ்வின மொழிகள் அனைத்தையும் இணைத்துத் திராவிட என்னும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கால்டுவெல் கூறியுள்ளார்.

### சிறுபஞ்சமூல நூலின் 21ஆவது ஒலைச்சுவடி



யுனெஸ்கோ நிறுவனம், அழிந்து வரும் பண்டைய தமிழ் ஒலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



**இலெழுரியாக் கண்டம் :** கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம்.

### திராவிட மொழிகளுள் தமிழுக்குரிய இடம்

திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானதாகும். தமிழ் > திரமிள > திரவிட > திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார். திராவிட மொழி என்றாலே தமிழ்மொழியையே குறிக்கும். திராவிட மொழிகளுள் மிகவும் தொன்மையான, பண்பட்ட மொழிதமிழே. திராவிடமொழிகளுள் மூலத் திராவிடமொழியின் வடிவத்தையும் மொழிக்கூறுகளையும் வேர்களையும் பெருமளவில் கொண்டுள்ள மொழி, தமிழே. இத்தகைய தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.

### தொன்மைச் சிறப்பு

கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் தமிழ்மொழி தோற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என ஒரு பிரிவினரும், மத்தியத்தரைக் கடல் பகுதியிலிருந்து திராவிட இனமும் அவர்தம் மொழியும் இந்தியாவிற்கு வந்திருத்தல் வேண்டும் என மற்றொரு பிரிவினரும் கருதுகின்றனர். ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழ்மொழி வழங்கி வருவதாக வரலாற்றினாலும் குறிப்பிடுகிறார்கள். தமிழ்மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழையையான நூல் தொல்காப்பியம். இந்நால் ஒர் இலக்கண நூலாகத் திகழ்வதால், இந்நாலுக்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

### தலைமைச் சிறப்பு

திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை, முன்னைத் திராவிடமொழி, மூலத் திராவிடமொழி, தொன்மைத் திராவிடமொழி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர். அம்மூலமொழியே தமிழ்மொழி. ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்றி வளர்ந்தவை. என்பது விழுக்காடு அளவிற்குத் திராவிடமொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி, தமிழ். இத்தகு தலைமைச் சிறப்பிற்குரிய மொழி, நம் தமிழ்மொழி.

## செவ்வியல் சிறப்பு

தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டுவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே செவ்வியல்மொழி எனப்படும். இவையே செம்மொழிக்கான (Classical Language) கூறுகளாகவும் கருதப்படுகின்றன. மேற்கண்டவற்றை அளவுகோல்களாகக் கொண்டு நோக்கும்போது, செவ்வியல்மொழியாக ஒளிர்வது நமது தாய்மொழியாம் தமிழே.

தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழராகிய நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க, என்றும் பாடுபடுவோம்.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

##### 1. கோட்ட இடங்களை நிரப்புக.

1. மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழியை \_\_\_\_\_ என்பர்.
2. இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குறிப்பிட்டவர் \_\_\_\_\_.
3. ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும்மொழியை \_\_\_\_\_ என்பர்.
4. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் \_\_\_\_\_.
5. தமிழ்மொழியிலுள்ள மிகப் பழைமையான நூல் \_\_\_\_\_.

##### 2. விடைக்கேற்ற வினா அமைக்க.

1. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச்சாலை என அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார்.
2. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன திராவிடப் பெருமொழிகள்.

#### ஆ) குறுவினாக்கள்

1. மொழிக்குடும்பம் என்றால் என்ன ?
2. இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை என்று வழங்குவதேன் ?
3. திராவிடப் பெருமொழிகள் யாவை ?
4. தமிழ் என்னும் சொல் குறித்து ஈராஸ் பாதிரியார் கூறுவது யாது ?
5. செம்மொழித் தகுதிக்கான அளவுகோல்களுள் எவையேனும் நான்கணை எழுதுக.

#### இ) சிறுவினாக்கள்

1. இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றி விளக்குக.
2. திராவிடம் என்னும் சொல்பற்றிக் கால்டுவெல் கூறுவன் யாவை ?
3. திராவிட மொழிகளுள் தமிழ்மொழி பெறுமிடம் யாது ?

#### ஈ) நெடுவினாக்கள்

1. தமிழின் சிறப்புகளைத் ‘திராவிட மொழிகள்’பாடத்தின்வழி விளக்குக.
2. திராவிடமொழிக் குடும்பம்பற்றி எழுதுக.

## மாமரம்

“நீங்கள் கேள்விப்பட்டது சரியன்று. நான் எந்த மரத்தையும் கும்பிடுகிறவன் அல்லன். ஆனால், இந்தத் தேன்மாமரத்தின்மீது எனக்கு நெருக்கமான சிநோகிதம். என் மனைவி அஸ்மாவுக்கும் அப்படித்தான். மகத்தான ஒரு பெரிய மனிதரின் அடையாளம்தான் இந்த மாமரம். நான் விளக்கிச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார் என் பக்கத்து வீட்டுக்காரரான ரஷீத்.

நாங்கள் எல்லாரும் அவருடைய வீட்டிற்கு முன்னால், வளர்ந்து கணி கொடுத்துக் கொண்டிருக்கும் மாமரத்தடியில் கூடியிருந்தோம்.

மரம் நிறைய மாங்காய்கள் கொத்துக் கொத்தாக. மாமரத்தடியில் விசாலமான இடத்தில் வெள்ளை மணல் பரப்பப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் வட்டமாக இரண்டு வரிசை செங்கல் பதிக்கப்பட்டு, சிமெண்ட் பூசப்பட்டு, நடுவே ரோஜாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. பல நிறங்களில் ரோஜாப்பூக்கள் பூத்துக் குலுங்கின.

ரஷீத் – அஸ்மா இருவருமே பள்ளி ஆசிரியர்கள். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ரஷீதின் மனைவி, மாம்பழங்களை அழகாக நறுக்கிப் பதினாறு வயசள்ள தன் மகனிடம் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தனுப்பினாள்.

நாங்கள் அதைச் சாப்பிடத் தொடங்கினோம்.

“மாம்பழம் எப்படியிருந்தது?”

**“தேன்தாங்க”**

“இந்தப் பழத்தெ நாம் சாப்பிடற சந்தர்ப்பம் கெடக்கதை நெனச்சா ஆச்சரியமா இருக்கு”.

“இதை யாரு நட்டது?”

“இந்த இடத்தில் நட்டது, அஸ்மாவும் நானும் சேர்ந்துதான். ஆனா, இந்த மாமரத்தைப் பத்தி வேறு ஒரு கதை இருக்கு. ரொம்பப் பேருகிட்டநான் அந்தக் கதையை சொல்லியாச்க. கேட்டவங்க, கதையெல்லாம் மறந்து போய், இந்த மரத்தைக் கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த மரத்திலே அப்பிடி யொன்னும் சக்தியில்லை. ஆனா ஒரு மகத்தான சம்பவத்தோட நினைவு இதில இருக்கு.

என் தம்பி அந்தக் காலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தான். இங்கிருந்து எழுபத்தஞ்சு மைல் தூரத்தில் இருக்கிற ஓர் ஊர்ல் நான் ஒரு தடவை தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். கொஞ்சநாள் அங்க தங்கியிருந்தேன். அது பெரிய ஊர்ல்ல,

இருந்தாலும் சுத்திப் பார்க்கலாமே அப்பண்ணு ஒரு நாள் தெரு வழியா போயிட்டிருந்தேன். நல்ல வெயில் காலம். சூடா காத்தடிச்சிட்டிருந்தது. தண்ணிக் கஷ்டம் வேற. நான் அப்படியே போயிட்டிருந்தப்போ வழியோரத்தில், ஒரு மரத்தடியில், வயசான ஒருத்தர்க்கருண்டு கெடக்கிறது கண்ணில் பட்டுச்சு. தாடியும் தலமுடியும் நீளமா இருந்திச்சு. எம்பது வயது இருக்கலாம்னு தோணிச்சு. சாகப்போகிற நெலமே. என்னைப் பாத்த உடனே அல்லும் துவில்லா, மகனே! தண்ணி!” அப்படின்னு சொன்னாரு.

“நான் உடனே பக்கத்திலிருந்த ஒரு வீட்டுக்கு ஒடினேன். வீட்டுத் திண்ணையில் ஒர் இளம் பெண் பேப்பர் படிச்சிகிட்டிருந்தா. விஷயத்தைச் சொல்லி, தண்ணி கேட்டேன். அவள் உள்ளே போய் ஒரு பாத்திரத்தில் தண்ணி கொண்டு வந்தா.

நான் அது வாங்கிட்டு புறப்பட்டப்போ அவனும் என் பின்னால வந்தா. பெரியவர் விழுந்துகிடக்கிற எடத்திற்குப்போயி அவரைத் தண்ணி குடிக்கவச்சேன். கொஞ்சமா குடிச்சிட்டு அவரு மெதுவா எந்திரிச்சு உக்காந்தாரு. அப்பறம், ஓர் ஆச்சரியமான காரியம் சென்றசாரு. என் கையில் இருந்த தண்ணிப் பாத்திரத்த வாங்கிட்டு மெல்ல நடந்து ஒரு ஓரத்துக்குப் போனாரு. அங்கே ஒரு சின்ன மாஞ்செடி மொளச்சிருந்தது. யாரோ மாம்பழும் தின்னுட்டுப்போனவங்க தூக்கி எறிஞ்ச மாங்கொட்டெட பூமியில் விழுந்து தானா மொளச்ச செடி அது. தண்ணியில்லாமே வாடிப்போயிருந்துச்சு. வேரெல்லாம் மேலை தெரிஞ்சது.


அந்தப் பெரியவர் நாங்க குடுத்த பாத்திரத்திலிருந்த தண்ணியில பாதிய அந்த மாஞ்செடிக்கு ஊத்தினாரு! அப்பறம் மெல்ல நடந்து வந்து மரத்தடியில உக்காந்து பிஸ்மில்லா சொல்லி மிச்சத் தண்ணியெய்க் குடிச்சாரு.

கடவுள வாழ்த்திட்டு, எங்ககிட்ட அவரு பேசினாரு.” “தம்பீ, எம்பேரு யூசுப் சித்திக். எம்பது வயசு. சொந்த பந்தம் யாருமில்லை. இப்பிடியெபக்கீராயி ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். நான் இப்பசாகப்போறேன். உங்க ரெண்டு பேரோட பேரு என்ன?” அப்பிழன்னு கேட்டாரு.

“நான் சொன்னேன். ‘எம் பேரூ ரஷ்த்’ பள்ளி ஆசிரியர். அந்தப் பொண்ணு சொன்னா: ‘எம் பேரூ அஸ்மா’ நானும் பள்ளிக்கூடத்தில் ஈச்சராத்தான் வேல பாக்கறேன்!

உங்களை அல்லா காப்பாத்துவாருன்னு சொல்லிவிட்டு, அவர் அப்படியே தரையில சாஞ்சுட்டாரு. கொஞ்ச நேரத்தில் அவர் உயிர் போயிடுச்சு. எங்க கண் முன்னால, அந்த யூசுப் சித்திக் எறந்திட்டாரு.

நான் உடனே போயி, என் தம்பிகிட்டெ விஷயத்தைச் சொன்னேன். அவன் ஒரு ‘வேன்’ அனுப்ப, உடலே பள்ளிவாசலுக்குக் கொண்டுபோயி, குளிப்பாட்டி, புதுத்துணி யெல்லாம் உடுத்தி, அடக்கம் பண்ணினோம். பெரியவரோட பையில ஆறு ரூபாய் இருந்துச்சு. நானும் அஸ்மாவும் ஆளுக்கு அஞ்ச ரூபா போட்டு மிட்டாய் வாங்கிப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கெல்லாம்குடுத்தோம். பின்னாட்டுநான் அஸ்மாவெகல்யாணம் பண்ணிகிட்டேன். அந்த மாஞ்செடிக்கு அஸ்மா தொடர்ந்து தண்ணீர் ஊத்திக்கிட்டே வந்தா. நான் இங்க எடம் வாங்கி வீடு கட்டி முடிச்சப்போ, அந்த மாஞ்செடியெ மண்ணோட தோண்டி எடுத்து, ஒரு சாக்குப் பையில கட்டி, இங்க கொண்டு வந்தோம். ரெண்டு மூனை நாளு, அது அஸ்மாவோட அறையிலதான் ஒருமூலையில் பத்திரமாக இருந்திச்சு.



அப்புறம் இந்த இடத்தில் குழிதோண்டு நல்ல மன்னும், காஞ்ச சாணியும் போட்டு நட்டு தண்ணி ஊத்தினோம். இது வளர்ந்தப்போ நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம். அப்பப்போ எலும்புத்தானும், பச்சில உரமும் போட்டு வளர்ந்தோம். அது இப்போ இப்பிடிப் பெரிய மரமா ஆயிட்டது” என்று கதையை முடித்தார் அவர்.

சாகற சமயத்திலெயும், வாய்பேச முடியாம ஒரு மாஞ்செடி சாகாம இருக்க தண்ணி ஊத்தின அந்தப் பெரியவர் ஒரு மகான்தான். ரொம்ப அதிசயமான சம்பவம்.

“நான் இதெ மறக்கவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அவரிடம் விடைபெற்று நகர்ந்தேன்.

அப்போது, அவர் என்னை அழைத்தார்; நின்று திரும்பிப் பார்த்தேன்.

ரவீநின் மகன், சில மாம்பழுங்கள் அடங்கிய ஒரு பொட்டலம் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, “உங்க சம்சாரத்துக்கும், குழந்தைகளுக்கும் குடுக்கச் சொன்னாரு அப்பா” என்றான்; வாங்கிக் கொண்டேன்.

“தம்பி படிக்கிறயா ?”

“ஆமாங்க, காலேஜில்”

“உம் பேரென்னப்பா ?”

“யூசுப் சித்திக்”

“என்ன சொன்னே ?”

“யூசுப் சித்திக்”.

**நன்றி :** புனியரசு, இரவிள் அறுவடை

### மாதிரி வினாக்கள்

#### நெடுவிளாக்கள்

1. ரவீந்துக்கு மாங்கள்று எவ்வாறு கிடைத்தது?
2. ரவீந் தனக்குக் கிடைத்த மாங்கள்ரினை எவ்வாறு பாதுகாத்து வளர்ந்தார்?

## எழுத்து

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி. ஒருவர், தம் கருத்தை வெளியிடவும், அதனைக் கேட்போர் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவதும் மொழியே.

அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் கற்கவும் எழுதவும் துணைசெய்வது **இலக்கணம்** ஆகும்.

தமிழிலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணி யிலக்கணம் என ஐவகைப்படும்.

### எழுத்துகளின் வகை

எழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.

### முதலெழுத்துகள்

**அ** முதல் ஒள வரை உள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், **க்** முதல் ன் வரை உள்ள மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகிய **முப்பு** எழுத்துகளும் முதல் எழுத்துகளாகும். இவை சார்பு எழுத்துகள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதால் **முதல் எழுத்துகள்** எனப்படும்.

### சார்பெழுத்துகள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து இயங்கும் எழுத்துகள் **சார்பெழுத்துகள்** எனப்படும். இவை **உயிர்மெய்**, **ஆய்தம்**, **உயிரளப்பை**, **ஒற்றளப்பை**, **குற்றியலிகரம்**, **குற்றியலுகரம்**, **ஐகாரக்குறுக்கம்**, **ஒளகாரக்குறுக்கம்**, **மகரக்குறுக்கம்**, **ஆய்தக்குறுக்கம்** எனப் பத்து வகைப்படும். இவற்றுள் **உயிரளப்பை**, **ஒற்றளப்பை** குறித்துக் காண்போம்.

### அளப்பை

**ஆசிரியர் :** இனிய குழந்தைகளே! வணக்கம்.

செந்தில்வடிவு! தெருவில் சிலர் பொருள்களைக் கூவி விற்றுக்கொண்டே போகிறார்கள். அவர்கள் என்னென்ன பொருள்களை விற்கிறார்கள் என்று சொல்.

**செந்தில்வடிவு :** டூ, பழம், கீரை, மோர் என இப்படிப் பலபொருள்களை விற்கிறார்கள், ஜயா.

- ஆசிரியர்** : மகிழ்ச்சி, நீ அவற்றையெல்லாம் கவனித்திருக்கிறாய்! சரி. பூ, பழம் இவற்றை அவர்கள் எப்படிக் கூவி விற்கிறார்கள்? வெற்றி! நீ சொல்.
- வெற்றி** : பூவோடு பூவு, பழமோடு பழம், கீரையோடு கீரை, மோரோடு மோரு.
- ஆசிரியர்** : சரியாகச் சொன்னாய்! பூ, பழம் இப்படிச் சொல்லி விற்றால் வாங்குகிறவர்கள் காதுகளில் சரியாக விழாது. நீட்டிச் சொல்லும்போதுதான் அவர்கள் என்ன விற்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும், இல்லையா?
- மாணவர்** : ஆமாங்க, ஜயா.
- ஆசிரியர்** : இதேபோலத்தான் புலவர்களும் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவெசய்ய அளபெட்டையைப் பயன் படுத்துகிறார்கள்.
- வெற்றி** : இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள், ஜயா!
- ஆசிரியர்** : சொல்கிறேன். செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரயிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதை அளபெட என்கிறோம்.
- அளபு = மாத்திரை. எடை = எடுத்தல் என்பது பொருள்.
- எழுத்தினது மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்.
- செந்தில்வடிவ** : அளபெட எத்தனை வகைப்படும், ஜயா?
- ஆசிரியர்** : இரண்டு வகைப்படும். முதலாவது **உயிரளபெடை**, இரண்டாவது **ஒற்றளபெடை**.
- வெற்றி** : **உயிரளபெடை** என்றால் என்ன, ஜயா?
- ஆசிரியர்** : செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவெசய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது, உயிரளபெடை எனப்படும். அவ்வாறு அளபெடுக்கும்போது, அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் அதன் பக்கத்தில் வரும். ஜகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் இனஎழுத்தாக வரும். இவ்வுயிரளபெடை மூவகைப்படும்.
- வெற்றி** : என்னென்ன வகைகள், ஜயா?
- ஆசிரியர்** : செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை. செய்யுளில் இசையை நிறைக்க வரும் அளபெட்டையைச் **செய்யுளிசை அளபெடை** என்பர். ஓசை குறையாவிட்டாலும் இனிய ஓசைக்காக அளபெடுத்தலை **இன்னிசை அளபெடை** என்பர். இவ்விரண்டும் அல்லாமல்

ஒரு சொல்மற்றொரு சொல்லாகப் பொருள்படவரும் அளபெடை சொல்லிசை அளபெடையாகும்.

- செந்தில்வடிவ :** சான்றுகளோடு விளக்கிச் சொல்லுங்கள், ஜயா.
- ஆசிரியர் :** செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் அந்த ஓசையை நிறைவெசய்ய சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும், தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளைப் பெற்று உரிய மாத்திரையிலிருந்து மிகுந்தொலிக்கும். இதனையே செய்யுளிசை அளபெடை எனக் கூறுவர்.

**கெடாஅ** வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. – குறள், 809

இக்குறளைப்படித்துப் பாருங்கள். கெடா என்பது கெடாஅ என இறுதியிலும், விடார் என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது. எனவே, இது செய்யுளிசை அளபெடை ஆகும். இதற்கு இசைநிறை அளபெடை என்னும் வேறுபெயரும் உண்டு.

### இன்னிசை அளபெடை

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள், 15

கெடுப்பதும், எடுப்பதும் என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக து என்னும் குறில் து என நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை.

### சொல்லிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடையாகும்.

**குட்டப்பீடுக் கோல்ஓச்சும் மாநில மன்னன்**

அடுத்தபீடு நிற்கும் உலகு. – குறள், 544

இக்குறட்பாவில் **தப்பீடு** என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது.

**தப்பீடு** – தழுவதல் என்னும் தொழிற்பெயர்ச் சொல், **தப்பீடு** (தழுவி) என வினையெச்சச் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று.

- கண்ணன்** : ஒற்றளபெடை என்றால் என்ன ஜயா ?
- ஆசிரியர்** : செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும். இஃது ஒற்றளபெடை எனப்படும்.  
எங்கி றைவனுள ஞென்பாய்  
வெஃஃகுவார்க் கில்லை வீடு.

இத்தொடர்களில், உள்ள ந் மற்றும் ஃ ஆகிய எழுத்துகள் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ந், ஞ், ன், ந், ம், ஞ், வ், ஃ், ஸ் ஆகிய பத்து மெய்யும், ஃ் ஓன்றும் ஆகப் பதினேர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை என்பது பெயர்.

### நினைவிற் கொள்க.

1. செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை) – செய்யுளின் ஓசையை நிறைவு செய்ய ஈரசை கொண்ட சீர்களாக மட்டும்வரும். (எ-டு) உழாஅர், படாஅர்.
2. இன்னிசை அளபெடை – இனியஇசைக்காக மூவசைகொண்ட சீர்களாக மட்டும் வரும். (எ-டு) கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்.
3. சொல்லிசை அளபெடை – பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும். இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். (எ-டு) நசை, நிறை.
4. ஒற்றளபெடை – வல்லினத்து க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும், இடையினத்தில் ர், ம் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துகள் தவிரப் பிற மெய்யெழுத்துகள் அளபெடுக்கும்..

### எழுத்துவகை

### மாத்திரை

உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்	- ஒன்று
உயிர்நெடில், உயிர்மெய்நெடில்	- இரண்டு
மெய், ஆய்தம்	- அரை
உயிரளபெடை	- மூன்று
ஒற்றளபெடை	- ஒன்று

பயிற்சி : பொருந்தாத சொல்லை வட்டமிடுக.

1. பெறாஅ, கொடுப்பதூஉம், தழீஇ, அண்ணன்.
2. வாழ்மிக்கை, சங்வகு, நெஞ்ஞஞ்சு, கண்ண்.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

##### 1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் – இத்தொடரில் \_\_\_\_\_ அளபெடை வந்துள்ளது.  
அ) இன்னிசை      ஆ) செய்யுளிசை      இ) சொல்லிசை
2. உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு – இக்குறட்பாத் தொடரில் \_\_\_\_\_ அளபெடை வந்துள்ளது.  
அ) சொல்லிசை      ஆ) இசைநிறை      இ) இன்னிசை
3. சொல்லிசை அளபெடையைத் தெரிவு செய்க.  
அ) எச்சம் பெறாஅ விடின்.    ஆ) வரனகைஇ இன்னும் உள்ளேன்.  
இ) உண்பதூஉம்

## 2. பொருத்துக.

- |                   |   |             |
|-------------------|---|-------------|
| ஒற்றளபெடை         | - | குடிதழிடி   |
| செய்யுளிசை அளபெடை | - | அரங்ங்கம்   |
| இன்னிசை அளபெடை    | - | உழாஅர்      |
| சொல்லிசை அளபெடை   | - | உடுப்பதூஷம் |

## 3. கோட்ட இடங்களை நிரப்புக.

1. அளபெடை என்னும் சொல்லுக்கு \_\_\_\_\_ என்பது பொருள்.
2. அளபெடை \_\_\_\_\_ வகைப்படும்.
3. செய்யுளில் ஒசை குறையாத இடத்தும் குறில் \_\_\_\_\_ ஆகி அளபெடுப்பது \_\_\_\_\_ அளபெடை.

### ஆ) குறுவிளாக்கள்

1. உயிரளபெடையைச் சான்று தந்து விளக்குக.
2. உயிரளபெடையின் வகைகள் யாவை?
3. ஒற்றளபெடை என்றால் என்ன?
4. இன்னிசையளபெடையைச் சான்றுடன் விளக்குக.

### செயல்திட்டம் :

திருக்குறளின் அறத்துப்பாலில் அளபெடை இடம்பெற்றுள்ள குற்பாக்களைத் தொகுக்க. அவற்றை அளபெடைகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.

## எழுத்துகளின் பிறப்பு

எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஓலியனுக்கள்.

மொழிமுதற் காரணமாக அனுந்திரள் ஓலினமுத்து - நன்னால், 58

உயிரினால் உடம்பினுள்ளே எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி உதடு, நாக்கு, பல், மேல்வாய் ( அண்ணாம் ) ஆகிய இவ்வறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஓலிகளாகப் பிறக்கின்றன.

### இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இருவகையாகப் பிரிக்கலாம். எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும், உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஓலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் கூறுவர்.

உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் முதலெழுத்துகள் எனப்படும். மெய் யெழுத்துகளை ஓலிக்கும்போது வேறுபட்ட மூன்று ஓலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஓலி, மெல்லின ஓலி, இடையின ஓலி என்பன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவே.

## எழுத்துகளின் பிறப்பு

(ஒலி உறுப்புகள்)

இடப்பிறப்பு

(காற்றறைகள்)

முயற்சிப் பிறப்பு

(ஒலிப்பு முனைகள்)

மார்பு

கமுத்து

தலை

முக்கு


இதழ்

நா

பல்

அண்ணம்

ஒலிப்புப் பயிற்சி



எழுத்துகளின் பிறப்பினை நன்னாலார் கூறியதைப்போலவே மொழியியல் அறிஞர் ஒலி நூலுள் அடக்குவார். ஒலி எழுக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்புமுனைகள் எனவும் கூறுவார்.

## முதலெழுத்துகளின் இடப்பிறப்பு

- ❖ பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன.
- ❖ மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன.
- ❖ வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.

ஆவி இடைமை இடமிடறு ஆகும்

மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. – நன்னால், 75

(ஆவி – உயிரெழுத்து; இடைமை – இடையினம்; மிடறு – கழுத்து; மென்மை – மெல்லினம்; உரம் – மார்பு.)

## முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

அ) உயிர் – பன்னிரண்டு

- ❖ **அ, ஆ** ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஓலிப்பதனால் பிறக்கின்றன.
- அவற்றுள்,  
முயற்சியுள் அஆ அங்காப் புடைய. – நன்னால், 76

(அங்காப்பு – வாயைத் திறத்தல்)

- ❖ **இ, ஈ, ஏ, ஐ** ஆகிய ஐந்து எழுத்தும் வாயைத் திறப்பதோடு மேல்வாய்ப் பல்ளை நாவிளிம்பு தொடுவதனால் தோன்றுகின்றன.

இஈ என ஐஅங் காப்போ(ு)

அண்பல் முதல்நா விளிம்புற வருமே. – நன்னால், 77

- ❖ **உ, ஊ, ஓ, ஔ, ஒள்** ஆகிய ஐந்து எழுத்தும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் தோன்றுகின்றன.

உ ஊ ஓ ஒள் இதழ் குவிவே.

– நன்னால், 78

ஆ) மெய் – பதினெட்டு

- ❖ **க்,ங்** – இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
- ❖ **ச், ஞ்** – இவ்விரு மெய்களும் இடைநா (நடு நா), நடு அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
- ❖ **ட், ண்** – இவை நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

கங்வும் சஞ்வும் டண்வும் முதலிடை

நுனிநா அண்ணம் உறமுறை வருமே.

– நன்னால், 79

- ❖ ( நா - நாக்கு; அண்ணம் - மேல்வாய்ப் பகுதி; க, ங, ச, ஞ, ட, ண என்னும் உயிர்மெய்கள் - க், ங், ச், ஞ், ட், ண் என்னும் மெய்களைக் குறிக்கும். பின்வரும் நூற்பாக்களிலுள்ளவற்றையும் இவ்வாறே கொள்க. )
- ❖ **த், ந்** - மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.
- அண்பல் அடிநா முடியறத் தநவரும்.** - நன்னால், 80
- ❖ **ப், ம்** - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த இவை தோன்றும்.  
**மீசீப் இதழுப் பம்மப் பிறக்கும்.** - நன்னால், 81
- ❖ **ப்** -இதுநாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.
- ❖ **அடிநா அடியணம் உறயத் தோன்றும்.** - நன்னால், 82
- ❖ **ர், ம்** - இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
- ❖ **அண்ணம் நுனிநா வருட ரழவரும்.** - நன்னால், 83
- ❖ **ல்** -இது மேல்வாய்ப் பல்லின் அடியை,நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.
- ❖ **ள்** - இது மேல்வாயை நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.  
**அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் வகார ளகாரமா பிரண்டும் பிறக்கும்.** - நன்னால், 84
- ❖ **வ்** - இது மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.  
**மேற்பல் இதழு மேவிடும் வவ்வே.** - நன்னால், 85
- ❖ **ற்,ன்**-இவை மேல்வாயைநாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.  
**அண்ணம் நுனிநா நனியுறின் றனவாகும்.** - நன்னால், 86

**சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு**

ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது. அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.

பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தினையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.

**ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி**  
**சார்பெழுத் தேனவும் தம்முதல் அனைய.** - நன்னால், 87

**பயிற்சி:** உதடுகள் ஒட்டா எழுத்துகள் கொண்ட சொற்களை வட்டமிடுக.

கம்பம், நான்கு, வேம்பு, தாவரம், உலக்கை, பார்வை

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. முதல் எழுத்துகளின் எண்ணிக்கை \_\_\_\_\_ ஆகும்.  
அ) 12                          ஆ) 18                          இ) 30
2. கழுத்தினின்று பிறப்பது \_\_\_\_\_  
அ) வல்லினம்                          ஆ) மெல்லினம்                          இ) இடையினம்
3. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பு \_\_\_\_\_  
அ) மார்பு                          ஆ) கழுத்து                          இ) முக்கு
4. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள் \_\_\_\_\_  
அ) ப், ம்                          ஆ) ய், ர்                          இ) க், ங்

### ஆ) குறுவினாக்கள்

1. முதலெழுத்துகள் என்பன யாவை ?
2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
3. எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன ?
4. முதலெழுத்துகள் பிறக்கும் இடங்களை எழுதுக.

### வகுப்பறைத்திறன்கள்

(அடிப்படைத்திறன்களில் பயிற்சி பெறுவதற்காக வகுப்பறைத்திறன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பேசுதல், படித்தல், எழுதுதல், படைப்பாற்றல், கலந்துரையாடல் முதலியனவும் மொழித்திறன் பயிற்சிகளில் பாடப்பகுதியைச் சார்ந்த, சாராத மொழிப்பயன்பாட்டுக் கூறுகளும் உள்ளன. தமிழீண்களை அறிவோம், வாழ்க்கைத்திறன், மதிப்புக்கல்வி, பண்பு, தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.)

### எழுதுதல் திறன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. (மாதிரி)

மருத்துவத்தைப் பொறியியலைத் தமிழில் கற்று  
மக்கள்நலம் காப்பாற்ற விரும்பு கின்ற  
கருத்துடைய மாணவர்கள் தோன்ற வேண்டும்  
கடும்பழுப்பால் தமிழர்புகழ் ஒங்க வேண்டும்  
வருங்காலத் தமிழரெலாம் அறிவால் இந்த  
வையத்தை வியப்படையச் செய்ய வேண்டும்  
இருண்டிருக்கும் நிலைமாறத் தமிழில் கற்போம்  
என்றென்றும் தலைநியிர்ந்து வாழ்வோம்! வெல்வோம்!

### வினாக்கள்

1. இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
2. தமிழர் புகழ் எனால் ஓங்க வேண்டும் ?
3. எத்தகைய மாணவர்கள் தோன்றுதல் வேண்டும் ?
4. இப்பாடலில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களைப் பட்டியலிடுக.
5. இப்பாடலிலுள்ள வினையெச்சச் சொற்களை எடுத்தெழுதுக.
6. இப்பாடலில் இரண்டாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ளது. அதனைக் கண்டறிந்து எழுதுக.

### விடைகள்

1. தாய்மொழிவழிக் கல்வி.
2. தமிழர் புகழ், அவர்தம் கடும் உழைப்பால் ஓங்குதல் வேண்டும்.
3. மருத்துவம், பொறியியல் முதலிய தொழிற்கல்விகளைத் தாய்மொழியான தமிழில் கற்று மக்கள்நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்றல் வேண்டும்.
4. மருத்துவம், பொறியியல், தமிழ், மக்கள், மாணவர்கள், தமிழர், வையம் – பெயர்ச்சொற்கள்
5. காப்பாற்ற, தோன்ற, ஓங்க, செய்ய, வியப்படைய, நிமிர்ந்து – வினையெச்சங்கள்.
6. இரண்டாம் வேற்றுமை உருபு ஜி. மருத்துவத்தை, பொறியியலை, வையத்தை பயிற்சி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்  
பரந்துயர்ந்த அறிவினிலே ஓளியும் வாய்ந்தோர்!  
ஒரூருக் கொருநாட்டுக் குரிய தான்  
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர்; மற்றும்  
வீரர் அவர்! மக்களிலே மேல்கீழ் என்று  
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!  
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற  
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம். – பாரதிதாசன்

### வினாக்கள்

1. பாரதியார் எத்தகையவர் எனப் பாரதிதாசன் கூறுகிறார் ?
2. பாரதியார் எத்தகைய நினைப்புடையவர் அல்லர் ?
3. மக்களிடையே நிலவும் பாகுபாடு குறித்துப் பாரதியார் கூறுவன யாவை ?
4. பாரதியின் குணநலன்களை எழுதுக.
5. பாடலில் இடம்பெற்றுள்ள பெயரோச்சங்களை எடுத்தெழுதுக.

## மொழித்திறன் பயிற்சி

**அ) மயங்கொலிச் சொற்கள் - பொருள் வேறுபாடு அறிக.**

(எ-டு) அரை - பாதி	அறை - கட்டடப் பகுதி	
எரி	எறி	
கரை	கறை	
சூரிய	சூறிய	
சூரை	சூறை	
பரவை	பறவை	
அஸல	அஸி	அஸள
இஸல	இஸி	இஸள
உஸல	உஸி	உஸள
கஸல	கஸி	கஸள

**ஆ) வேறுபாடறிந்து பொருள் எழுதுக.**

ர, ற	இரங்கு	-	இறங்கு	-
	இரத்தல்	-	இறத்தல்	-
	இரை	-	இறை	-
ல, மூ, ள	அலகு	-	அழகு	-
	வால்	-	வாழ்	-
	தால்	-	தாழ்	-
	ஆல்	-	ஆழ்	-
ண, ன	மணம்	-	மனம்	-
	வண்மை	-	வன்மை	-
	ஆணி	-	ஆனி	-

**தமிழ் எண்ணுருக்களை அறிவோம்**

1	க	11	கக	21	உக	31	ஙக	41	சுக
2	உ	12	கஉ	22	உஉ	32	ஙஉ	42	சுஉ
3	ங	13	கங	23	உங	33	ஙங	43	சுங
4	சு	14	கசு	24	உசு	34	ஙசு	44	சுசு
5	ஞு	15	கஞு	25	உஞு	35	ஙஞு	45	சுஞு
6	ஶ	16	கஶ	26	உஶ	36	ஙஶ	46	சுஶ
7	எ	17	கஎ	27	உஎ	37	ஙஎ	47	சுஎ
8	அ	18	கஅ	28	உஅ	38	ஙஅ	48	சுஅ
9	ஒ	19	கஒ	29	உஒ	39	ஙஒ	49	சுஒ
10	க஽	20	உ஽	30	ங஽	40	சு஽	50	ஞ஽

## பயிற்சி

1	க	11	21	31	41
2		12	22	32	42
3		13	23	33	43
4		14	24	34	44
5		15	25	35	45
6		16	26	36	46
7		17	27	37	47
8		18	28	38	48
9		19	29	39	49
10		20	30	40	50

விடுபட்ட தமிழெண்களை நிரப்புக.

1.      க \_\_ , \_\_ , \_\_ , ட \_\_ , \_\_ , \_\_ , அ \_\_ , \_\_
2.      க க , க உ , \_\_ , \_\_ , \_\_ , க சா , \_\_ , \_\_ , \_\_ , உ ஓ

கட்டுரைப் பயிற்சி

நான் விரும்பும் நூல் (திருக்குறள்)

குறிப்புச்சட்டகம்

முன்னுரை – பொருளுரை ( நூலின் அமைப்பு, நூல் கூறும் கருத்துகள், பயன்கள், நான் இந்நூலை விரும்புவதற்கான காரணம்) – நிறைவூரை.

### தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம்

இனியன், தன் வீட்டு வாயிலில் விளையாடுக்கொண்டிருந்தான். அவ்வழியே ஒய்வுபெற்ற அரசு அலுவலரும் தமிழ்ப் பற்றாளருமான தமிழ்வேள் வருகிறார். இனியனிடம், ‘தம்பி, அப்பா இருக்கிறாரா?’ என வினவியபடியே வீட்டிற்குள் நுழைந்தார். அவரை வரவேற்ற இனியனின் தந்தை நம்பி, “வாங்க, வாங்க. இனியா..., சேர் எடுத்து வா, ஃபேன் சுவிட்சைப் போடு என்றார். தன் மனைவியை நோக்கி, கமலா... பிரிஜ்ஜிலிருந்து ஐஸ்வாட்டர் எடு” எனப் பரபரப்பாகக் கூறினார். நாற்காலியில் உட்கார்ந்தார் தமிழ்வேள்.

ஜயா டி, சூல் ட்ரிங்ஸ் என்ன குடிக்கிற்கள்? எனக் கேட்டார்.

தமிழ்வேள் பொறுமையுடன், “நம்பி! நல்ல தமிழ்ச்சொற்களை விடுத்து, ஏன் பிறமொழிச்சொற்களை வலிந்து பேசுகிற்கள்.

சேர் என்பதனை நாற்காலி எனவும், ஃபேனை மின்விசிறி எனவும் கூறலாமல்லவா?” என்றார்.

நம்பி, வெட்கத்துடன் தலைகுனிந்தார்.

## தமிழ்ச்சொல்லறிவோம்!

சுவிட்ச்	- பொத்தான்	பிரிஜ்	- குளிர்பதனப்பெட்டி
ஜஸ்வாட்டர்	- குளிர்நீர்	ஈ	- தேநீர்
கூல்ட்ரிங்ஸ்	- குளிர்பானம்	வாழிங்மெஷின்	- சலவை இயந்திரம்
கிரைண்டர்	- மின் அரைவை	டெலிபோன்	- தொலைபேசி

## வாழ்க்கைத்திறன்

### தன்னையறிதல்

பள்ளியில் முதல் பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பள்ளியை ஆய்வுசெய்யும்பொருட்டுப் பள்ளித்துணை ஆய்வாளர் முன்னரிவிப்பின்றிப் பள்ளிக்கு வருகைபுரிந்தார். தலைமையாசிரியரையும் அழைத்துக்கொண்டு முதலில் ஒரு வகுப்பிற்குள் நுழைந்தார். ஆசிரியரும் மாணவர்களும் அவருக்கு வணக்கம் கூறினார்கள். ஆய்வாளர், ஆசிரியர் நடத்திக்கொண்டிருந்த பாடத்திலிருந்து வினாக்களைக் கேட்டார்.

மாணவர்கள் விடைதெரியாததனால் அமைதியாக இருந்தார்கள். மூன்றாம் வரிசையில் இருந்த சுட்ரோளி எழுந்து விடைக்கறத் தொடங்கினாள். தான் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் உரிய விடையைக் கூறிய சுட்ரோளியைப் பாராட்டிய ஆய்வாளர், அடுத்த வகுப்பிற்குச் சென்றார். சுட்ரோளி விடை கூறியதனைக் கேட்ட அனைவரும் வியந்தனர். காரணம், வகுப்பிலேயே அவள்தான் பேசாமடந்தே. “வகுப்பில் நான் எதனைக் கேட்டாலும் பேசாமல் இருப்பாய். புதியவரான ஆய்வாளரிடம் தயக்கமின்றி உன்னால் எவ்வாறு பேசமுடிந்தது?” என ஆசிரியர் கேட்டார்.

“எனக்கு விடைதெரிந்தாலும் தவறாக இருக்குமோ என்னும் ஜயத்தினால் விடைக்கறத் தயங்குவேன். இன்று யாருமே விடைக்கறாததனால், ஆய்வாளர் நம் பள்ளியைப்பற்றித் தவறாக எண்ணிவிடுவாரே என்பதனால், துணிந்து கூறிவிட்டேன்” என்றாள், சுட்ரோளி.

“நானும் இந்நாள்வரை உனக்கு விடைதெரியாததனால்தான் பேசாமல் இருந்ததாக நினைத்தேன். உன்னையே நீயும் அறிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறாய். உன்னால் முடியும் என அறிந்து செயல்படு” என்று ஆசிரியர் ஊக்கப்படுத்தினார்.

- உங்களுக்கு இதுபோன்ற நிகழ்வு எப்பொழுதாவது நிகழ்ந்திருக்கிறதா ?
- உங்களிடமுள்ள பலமும் பலவீணமும் என்னென்ன ?

உன்னையே நீ அறிவாய் – சாக்ராஸ்

## மதிப்புக்கல்வி

### கடமை

நீதிபதி பம்மல் சம்பந்தனாரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார் என்ற தகவலைக் கேட்டதனால், அவர் நீதிமன்றத்திற்கு அன்று வரமாட்டார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் பம்மல் சம்பந்தனார், தமது துணைவிக்குச் செய்யவேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்துவிட்டுச் சரியாக 11.00 மணிக்கு நீதிமன்றம் வந்தார். அவரைப் பார்த்ததும், அனைவரும் வியப்படைந்தனர். “இன்றுகூடவா நீங்கள் வரவேண்டும்?” என்று மற்றொரு நீதிபதி கேட்டார். அதற்கு, “என் வருத்தம் என்னோடுதான் இருத்தல் வேண்டும். இன்று பார்க்கவேண்டிய வழக்கைத் தள்ளிவைத்துவிட்டு மற்றவர்களுக்குத் துண்பத்தைத் தரக் கூடாது,” என்று கூறினார்.

இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தார், பம்மல் சம்பந்தனார்.

### மொழியாக்கம் செய்க.

Air pollution is high in the urban and industrial centers. It threatens the life of the people and animals. The gases from industrial centers go higher than oxygen in the air and make it polluted. Pollution affects plants, animals and human beings. It causes diseases like asthma and cancer. Small children are easily affected.

### இணையான தமிழ்ப் பழமொழியை அறிக.

1. Bend the tree while it is young.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

2. As is the mother, so is her daughter.

தாயைப்போலப் பிள்ளை; நூலைப்போல சேலை.

3. A friend in need is a friend indeed.

உயிர்காப்பான் தோழன்.

4. A man of courage never wants weapons.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

5. Blood is thicker than water.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

## சிறுபஞ்சமூலம்

கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,  
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், – பண்வனப்புக்  
கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு  
வாட்டான்நன் றென்றல் வனப்பு. \*

– காரியாசான்

**பொருள் :** கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல்; காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு தமது முடிவைத் துணிந்துரைத்தல்; இசைக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றெனப் புகழ்தல்; அரசனுக்கு அழகு, குடியக்களை வருத்தாமல் காப்பவன் என்று, பிறர் அவனைப் புகழ்ந்து உரைத்தல்.

**சொற்பொருள் :** கண்ணோட்டம் – இரக்கம் கொள்ளுதல்; எண்வனப்பு – ஆராய்ச்சிக்கு அழகு; வனப்பு – அழகு; கிளர்வேந்தன் – புகழுக்கு உரிய அரசன்; வாட்டான் – வருத்த மாட்டான்.

**இலக்கணக்குறிப்பு :** கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் – தொழிற்பெயர்கள்; கேட்டார், வாட்டான் – வினையாலனையும் பெயர்கள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** கேட்டார் – கேள் (ட்) + ட் + ஆர். கேள் – பகுதி; ஸ் – ட்

ஆனது விகாரம்; ட் – இறந்தகால இடைநிலை; ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

**அணி :** சொற்பொருள் பின்வருநிலை அணி.

**ஆசிரியர் குறிப்பு :** காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புபாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர். பெரும்பாள்க்கமை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நாலில் இடம்பெற்றுள்ளன.

**நூற்குறிப்பு :** சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் காரியாசான். இந்நாலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணுாற்றேறு வென்பாக்கள் உள்ளன. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன. அதுபோல, இந்நாலின் ஒவ்வொரு பாடவிலும் சூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனோநோயைப் போக்குவன். ஆகையால், இந்நால் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

**அ) புறவயவினாக்கள்**

1. உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.

1. கண்ணுக்கு அழகு க \_\_\_\_ ணோட்டம். (ன்/ண்)

2.எ \_\_\_\_ வனப்பு இத்துணையாம் எ \_\_\_\_ றுரைத்தல். (ன்/ண் )

2.கோட்ட இடங்களை நிரப்புக.

1. பண்ணுக்கு அழகு \_\_\_\_\_ நன்றெற்றல்.

2.பிற்ரிடம் இரந்து செல்லாமை \_\_\_\_\_ அழகு.

3.விடைக்கேற்ற வினா அமைக்க.

1. காலுக்கு அழகு பிற்ரிடம் இரந்து செல்லாமை.

2.சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசான்.

**ஆ) குறுவினாக்கள்**

1. சிறுபஞ்சமூலம் - குறிப்பு எழுதுக.

2.காரியாசான் - சிறுகுறிப்பு எழுதுக.

**இ) சிறுவினா**

சிறுபஞ்சமூலம் கூறும் வனப்புகளைத் தொகுத்தெழுதுக.

**பாஞ்சாலி சபதம்**

- பாரதியார்

**முன்கதைச் சுருக்கம்**

இந்திர மாநகரை ஆண்டுவெந்த பாண்டவர், மண்டபம் ஓன்றனைக் கட்டி, அதில் வேள்வி நடத்தினர். அவ்வேள்வியில் கலந்துகொண்ட பேரரசர்களும் சிற்றரசர்களும் அன்பளிப்புகள் வழங்கியதனைக் கண்டு பொறுமைகொண்டான் அத்தினாபுர மன்னன் துரியோதனன். மேலும் துரியோதனன், பாஞ்சாலியின் நடைப்புக்கும் ஆளானதனால், பாண்டவர் வாழ்வை எப்படியாவது அழிக்கவேண்டும் என எண்ணினான். அதற்காகத் துரியோதனன், தன் மாமன் சகுனியின் உதவியை நாடனான். சகுனி, “நாமும் ஒரு மண்டபம் அமைத்து, அதனைக் காண்பதற்குப் பாண்டவரை அழைப்போம்; தருமனைச் சூதாடச் செய்து, நாம் நினைத்ததனை முடிப்போம்” என்றான். இத்திட்டத்திற்குத்துரியோதனின் தந்தைத் திருத்தராட்சரன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை; பின்னர், விதியின் வலிமையை எண்ணி ஒப்புக்கொண்டான்.

திட்டத்தின்படி, திருத்தாட்டிரன் வினைஞர்களை அழைத்து அழகிய மண்டபம் ஒன்றனை அமைக்கச் செய்தான். அம்மண்டபத்தைக் காண, பாண்டவரை அழைத்து வருமாறு தம்பி விதுரனைத் தூதுவிட்டான். விதுரனைத் தூதுவிடல், தூது சென்ற விதுரன் பாண்டவரின் நாட்டுவளங் கண்டு மகிழ்தல், பாண்டவர் விதுரனை எதிர்கொண்டு வரவேற்றல் ஆகிய நிகழ்வுகள் இப்பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

### விதுரனைத் தூதுவிடல்

1. தம்பி விதுரனை மன்ன னழைத்தான்;  
தக்க பரிசுகள் கொண்டினி தேகி,  
எம்பியின் மக்க ஸிருந்தர சாஞம்  
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்  
“கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்  
கூடியிங் கெய்தி விருந்து களிக்க  
நம்பி யழைத்தனன் கெளரவர் கோமான்  
நல்லதோர் நுந்தை” யெனவரை செய்வாய்.

**பொருள் :** மன்னன் திருத்தாட்டிரன் தன்தம்பி விதுரனை அரண்மனைக்கு அழைத்தான். பாண்டுவின் மக்கள் ஆட்சிசெய்யும் இந்திர மாநகருக்குத் தக்க பரிசுகளுடன் சென்று, பாஞ்சாலியோடு பாண்டவரைத் தாம் விருந்துக்கு அழைத்த செய்தியைஅவர்களிடம்கூறி, அழைத்து வருமாறு பணித்தான்.

**சொற்பொருள்:** எம்பி – என் தம்பி; மடப்பிடி-பாஞ்சாலி; களிக்க – மகிழி; கோமான் – அரசன் (திருத்தாட்டிரன்); நுந்தை – நும் தந்தை.

**இலக்கணக்குறிப்பு:** மாநகர் – உரிச்சொற்றொடர்; சார்ந்தவர் – வினையாலனையும் பெயர்; நுந்தை – நும் தந்தை என்பதன் மருசு.

2. \* அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்  
அடவிமலை யாறெல்லாம் கடந்து போகித்  
திண்ணமுறு தடந்தோஞும் உளமுங் கொண்டு  
திருமலியப் பாண்டவர்தா மரசு செய்யும்  
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்  
வழியிடையே நாட்டினுறு வளங்க ணோக்கி  
எண்ணமுற லாகித்த ணிதயத் துள்ளே  
யினையபல மொழிகூறி யிரங்கு வானால். \*

**பொருள் :** தன் தமையனாகிய திருத்தாட்டிரனிடம் விதுரன் விடைபெற்றான்; காடு, மலை, ஆறு ஆகியவற்றையெல்லாம் கடந்து, வலிமைமிக்க தோழும் மனவுறுதியும் கொண்ட பாண்டவர்கள் ஆட்சிபுரியும் செழிப்புமிக்க அழகிய நகரை நோக்கிச் சென்றான். செல்லும் வழியெல்லாம் நாட்டின் மிகுந்த வளங்களைக் கண்டு, தன் எண்ணத்தில் இருத்தி, உள்ளளம் நெகிழ்ந்து, அந்நாட்டின் எதிர்காலம் கருதி இரக்கப்பட்டான்.

**சொற்பொருள் :** அடவி - காடு; தடந்தோள் - வலியதோள்; மணிநகர் - அழகிய நகரம்; மருங்கு - பக்கம்.

**இலக்கணக்குறிப்பு :** அடவிமலையாறு - உம்மைத்தொகை; கடந்து - வினையெச்சம்; தடந்தோள் - உரிச்சொற்றோடர்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** கடந்து - கட + த் (ந்) + த் + உ. கட - பகுதி; த் - சந்தி; த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி. செல்வான் - செல் + வ் + ஆன். செல் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு,  
 நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு,  
 கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்  
 குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,  
 ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல  
 நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்  
 பாலடையு நறுநெய்யுந் தேனு முண்டு  
 பண்ணவர்போல் மக்களெலாம் பயிலு நாடு.

**பொருள் :** நீலநிற மேகங்கள் தவழ்கின்ற பல மலைகளைக் கொண்ட நாடு. அம்மலை களிலிருந்து வருகின்ற அருவி நீரானது அழுதமாகப் பாய்ந்து வளஞ் செய்கின்ற நாடு. அழகு மிக்க பயன்தரு மரங்கள் நிறைந்த குளிர்ந்த காடுகளும், பூக்கள் நிறைந்த சோலைகளும் கலந்திருக்கின்ற நாடு. உலகில் வாழ்கின்ற மக்களைப் பசியின்றிக் காப்பதற்கு ஏற்ற நன்செய், புன்செய்ப் பயிர்கள் செழித்து வளம்சேர்க்கின்ற நாடு. பாலாடை, நறுமண நெய், தேன் ஆகியவற்றை உண்டு தேவர்கள்போல் மக்கள் மகிழ்ந்திருக்கின்ற நாடு.

**சொற்பொருள் :** கோலமுறு - அழகுமிக்க; செறிந்து - அடர்ந்து; கா - காடு; குலவு - விளங்கும்; ஞாலம் - உலகம்; பண்ணவர் - தேவர்.

**இலக்கணக்குறிப்பு:** பாலடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை. நீலமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகைகள்; பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள்; ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்; காத்தல் - தொழிற்பெயர்.

4. பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு  
 பெண்களைல்லாம் அரம்பையர்போ லொளிரு நாடு  
 வீரமொடு மெய்ஞ்ஞானந் தவங்கள் கல்வி  
 வேள்வியெனு மிவையெல்லாம் விளங்கு நாடு  
 சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு  
 தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு  
 பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்  
 பாவியேன் துணைபுரியும் பான்மை யென்னே!

**பொருள்:** சிறப்புமிக்க அறச்செயல்களாலும் பெருமையிகு தொழில் வளத்தாலும் சிறப்புற்ற நாடு; பெண்கள், தேவமகளிர்போல் ஒளிர்கின்ற நாடு; வீரம், மெய்யறிவு, தவம், கல்வி, வேள்வி ஆகிய இவையனைத்தும் நிறைந்த நாடு; நெறி பிறழ்ந்த செயல்கள் இந்நாட்டில் இல்லாத காரணத்தால் பழையமையான இவ்வுலக மக்களுக்கு மணிமுடிபோல் தோன்றுகின்ற நாடு. இத்தகைய பாண்டவர் நாடு அழியும் பாவச்செயலுக்குத் தானும் துணைபுரிய நேர்ந்ததை என்னி விதுரன் வருந்தினான்.

**சொற்பொருள் :** அரம்பையர் – தேவமகளிர்; ஞானம் – அறிவு ; புன்மை – இழிந்த தன்மை.

**இலக்கணக்குறிப்பு :** தொல்லுலகு – பண்புத்தொகை.

5. விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யற்றே  
 வீறுடை யைவ ருளமகிழ் பூத்துச்  
 சதுரங்கச் சேனை யுடன்பல பரிசும்  
 தாளமு மேளமுந் தாங்கொண்டு சென்றே  
 எதிர்கொண் டழைத்து மணிமுடி தாழ்த்தி,  
 ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி  
 மதுர மொழியிற் குசலங்கள் பேசி  
 மன்ன ணொடுந்திரு மாளிகை சேர்ந்தார்.

**பொருள்:** விதுரன் வருகின்ற செய்தியைக் கேட்ட பாண்டவர் ஜைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்; நால்வகைப் படைகளுடன் பல பரிசுகளும் கொண்டு மேளதாளத்துடன் விதுரனை எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்திச் சிறப்புக்குரிய அவரது திருவடிமலர்களை வணங்கினர்; இனிய மொழியில் நலம் கேட்டனர். மன்னர்குலத் தோன்றலான விதுரனை அழைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குச் சென்றனர்.

**சொற்பொருள் :** வீறு – வளிமை; சதுரங்கச் சேனை – நால்வகைப் படைகள்; மதுரமொழி – இனிய மொழி; குசலங்கள் பேசி – நலன் கேட்டல்.

**இலக்கணக் குறிப்பு :** தாளமும் மேளமும் – எண்ணும்மை; பதமலர் – உருவகம்.



**ஆசிரியர் குறிப்பு :** சப்பிரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையெருத்தில் 11.12.1882 அன்று பிறந்தார். இவர்தம் பெற்றோர் சின்னசாமி - இலக்குமி அம்மையார் ஆவர். இவரின் துணைவியார் செல்லம்மாள். சிறந்த படைப்பாளரான பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களைப் படைத்தளித்தார். நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல் இயற்றினார். நூளரதம், சந்திரிகையின் கதை, தராக முதலிய உணர்வை இலக்கியங்களையும் எழுதினார். இவர் 11.09.1921 அன்று நள்ளிரவு மறைந்தார்.

**நூற்குறிப்பு:** இப்பாடப்பகுதி, பாரதியாரின் முப்பெரும் படைப்புகளுள் ஒன்றாகிய பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தின் குழ்ச்சிச்சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுறுப்புமைக் காப்பியமாகத் தமிழில் பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இது, வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்களைக் கொண்டது. இது குழ்ச்சிச்சருக்கம், குதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களையும் நானுற்றுப் பண்ணிரண்டு பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம்.

**சிறப்பு :** பாரதியார் பாட்டுக்கொரு புலவன், நீதூயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி என்றெல்லாம் புகழுப்பெற்றார்; சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்; இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.

**தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை. – பாரதிதாசன்**

### மாதிரி வினாக்கள்

**அ) புறவயவினாக்கள்**

**1. உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.**

**1. தட — தோனும் உளமு — கொண்டு (ங/ந)**

**2. பே — றமும் பெருந்தொழிலும் பி — ங்குநாடு (ற/ர)**

**3. வீ — டை ஜுவ — ம் உளமகிழ் பூத்து (ரு/ரு)**

## 2. கோட்ட இடங்களை நிரப்புக.

1. நீடுதுயில் நீக்கப் பாடவந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர் \_\_\_\_\_ ஆவார்.

2. துரியோதனின் தந்தை \_\_\_\_\_ ஆவார்.

## 3. சொல்லைப் பொருளோடு பொருத்துக.

வணப்பு	- இனியமொழி
பிடி	- காடு
அடவி	- அழுகு
மருங்கு	- பெண் யானை
வீறு	- பக்கம்
மதுரமொழி	- வலிமை

## 4. இடஞ்சுட்டி விளக்குக.

1. பாரதர்தந் நாட்டிலே நாசமெய்தப்  
பாவியேன் துணைபுரியும் பான்மை யென்னே !

2. மதுர மொழியிற் குசலங்கள் பேசி  
மன்ன ணொடுந்திரு மாளிகை சேர்ந்தார்.

### ஆ) குறுவினாக்கள்

1. பாஞ்சாலி சபதம் - குறிப்பு எழுதுக.
2. விதுரனை யாரிடம் யார் தூது அனுப்பினார் ?
3. விதுரன் எதற்காகத் தூது சென்றான் ?
4. விதுரன் எவற்றையெல்லாம் கடந்து தூது சென்றான் ?
5. விதுரன் எதனை நினைத்து வருந்தினான் ?

### இ) சிறுவினாக்கள்

1. மன்னன், விதுரனிடம் யாது கூறித் தூதனுப்பினான் ?
2. விதுரன் வழியில் கண்ட காட்சிகளைப் பற்றி எழுதுக.
3. விதுரனைப் பாண்டவர் எவ்வாறு வரவேற்றனர் ?

### ஈ) நெடுவினா

விதுரன் தூது சென்றதனைத் தொகுத்தெழுதுக.

## இக்காலக் கவிதைகள்

இருபதாம் நூற்றாண்டில் அழிவியலும் இலக்கியமும் விரைவாக வளர்ந்தன. காலம் பல கண்ட தமிழ்மொழியும் புத்தம் புதிய இலக்கியவகைகளை ஏற்றுத் துறைதோறும் துறைதோறும் நன்கு வளர்ந்து தழைத்தது. செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.

### கவிதைப் பொருள்

இருபதாம் நூற்றாண்டின் உரைநடைவளத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது இக்காலத்தை உரைநடைக் காலம் எனலாம். எனினும், கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகனார், நாமக்கல் இராமலிங்கனார் எனக் கவிஞர் பலர் தோன்றி, நாடு, மொழி, இனம், சமுதாயம், கலை எனப் பலவற்றைப் பாட்டார்.

### மரபுக்கவிதை

பாரதியின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரூம்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். மக்கள் மேம்பாட்டை அடியொற்றியே அவரது கவிதைகள் அமைந்தன. இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் அவரது கவிதை அடிகள் வருமாறு :

**முப்பது கோடி முகமுடையாள் உயிர்**

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

**செப்பு மொழிபதி ணெட்டுடையாள், எனிற்**

**சிந்தனை ஒன்றுடையாள்.**

தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் மற்றொரு கவிதை :

**பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்**

**தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்**

**இறவாத புகமுடைய புதுநூல்கள்**

**தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்**

தமிழ், தமிழர், தமிழனர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியனவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.

**எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்**

**இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே**

என வீழ்ச்சியற்ற தமிழர் எழுச்சிபெற விழையும் பாரதிதாசன்,

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான  
இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்  
இல்லானும் அங்கில்லை பிறர்நலத்தை  
எனதென்று தனியாருவன் சொல்லான் அங்கே

எனப் பொதுவுடைமையை விரும்பி வரவேற்கிறார்.

கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில்  
ஆழ்த்துவன; உணர்ச்சிகொள்ள வைப்பன. கல்லைப் பிசைந்து  
கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும்  
நீதானோ எனத் தாலாட்டுப் பாடிய இவர்,

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல  
மாதவம் செய்திட வேண்டுமெம்மா

எனப் பாடிப் பெண்ணின் பெருமையைப் பேசுகிறார்.

சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்  
சபைகளிலே தமிழழுந்து முழுங்கவேண்டும்

எனத் தொழிலும் தமிழும் வளம்பெற வேண்டுமென விரும்புகிறார்.

விடுதலை இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் நாமக்கல் கவிஞர்.  
இவரது கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மினிர்கின்றன.  
இவர், தமிழரின் சிறப்பையும் தமிழ்மொழியின் இனிமையையும்  
சேர்த்துப் பாடினார்.

தமிழன் என்றோர் இனமுண்டு  
தனியே அவற்கொரு குணமுண்டு  
அமிழ்தம் அவனுடை மொழியாகும்  
அன்பே அவனுடை வழியாகும்.

சமுதாயத்தின்மீது அக்கறையுள்ள அவர், பின்வருமாறு  
பாடியுள்ளார்.

பாட்டாளி மக்களது பசிதீர் வேண்டும்  
பணமென்ற மோகத்தின் விசைதீர் வேண்டும்.

வாழ்க்கை சிறக்க ஒவ்வொருவரும் ஒரு தொழிலையாவது  
கற்றுக்கொள்வது நல்லது என வலியறுத்தும் நாமக்கல்லாரின்  
கவிதை வருமாறு :

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்  
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.




பாரதியார்



பாரதிதாசன்



ஈரா



நாமக்கல் இராமலிங்கனார்



முடியாசன்



கல்யாணசுந்தரம்



கண்ணதாசன்



ந. பிச்சுருந்தி



தமிழ்நாளி



மீரா

புலவர் குழந்தை, முடியரசன் முதலியோர் கவிதைகளில் பகுத்தறிவு நோக்கும் முற்போக்குச் சிந்தனையும் தமிழனர்வும் இலங்கக்க் காணலாம்.

ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்  
அன்னைமொழி பேசுதற்கு நானுகின்ற  
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்  
தென்படுமோ மொழியுணர்ச்சி?

இவ்வரிகள் முடியரசனின் தணியாத தண்டமிழ்க் காதலை வலியுறுத்தும்.

சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம். அதனால், அவர் உவமைக் கவிஞர் என்னும் சிறப்பினைப் பெற்றார்.

வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் இவரது பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன; அவை எளிமையும் இளிமையும் ஒன்றுக்கலந்து பொருட்செறிவையும் புதுவேகத்தையும் உண்டாக்குகின்றன.

மூல்கலக்கோர் காடுபோலும்  
முத்துக்கோர் கடலேபோலும்  
சொல்லுக்கோர் கீரன்போலும்  
தூதுக்கோர் தென்றல்போலும்  
கல்விக்கோர் கம்பன்போலும்  
கவிதைக்கோர் பரணர்போலும்  
வில்லுக்கோர் ஓரிபோலும்  
விளங்கினார், வென்றார், நின்றார்.

இவ்வாறு சுரதா, மறைமலையடிகளாரை உவமைகளால் பாராட்டியுள்ளார். பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.

கத்தானந்த பாரதியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், தமிழ்ஒளி என எண்ணற்றோர் மரபுக் கவிதைகள் புனைந்து தமிழன்னைக்கு மேலும் வளமும் பெருமையும் சேர்த்துள்ளனர்.

### புதுக்கவிதை

மனிதகுல வளர்ச்சிக்கு ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றங்களும் நிகழ்தல் இயல்பு. இச்சிந்தனை மாற்றத்தின் விளைவே புதுக்கவிதையின் தோற்றம். அமெரிக்கக்கவிஞர் வால்ட்விட்மனின் சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதினார். பாரதிதாசனின் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.

யாப்பு நெறிகளை மீறவேண்டும் என இவ்விரு கவிஞரும் ஒருபோதும் என்னியதில்லை. யாப்பினை ஒரு தடையாகவும் இவர்கள் நினைத்துகில்லை. ஆனால், மேலை நாட்டு இலக்கியத் தொடர்பும், சமுதாயச் சூழ்நிலையும் தமிழில் புதியதொரு வடிவம் தோன்றக் காரணமாயின.

புதிய ஆங்கிலக் கவிதைகளைப் படித்த தமிழரது சிந்தனையில் புதுக்கவிதைகள் மலர்ந்து மணம் பரப்பின. மரபில் பாடிவந்த பலரையும் இந்தப் புதுக்கவிதை வகை ஈர்த்தது.

ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினர்.

பின்னர் எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.க.செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தனர்.

இதற்கடுத்த நிலையில் நா.காமராசன், மீரா (மீ. இராசேந்திரன்), சிற்பி பாலசுப்பிரமணியன், வாலி, இங்குலாப், மு.மேத்தா, வைரமுத்து, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் முதலிய கவிஞரும், புதுக்கவிதை பாடுவதில் ஈடுபட்டுப் பெருவெற்றி பெற்றனர். கோவை வான்ம்பாடுக் குழுவினர் புதுக்கவிதையைப் பரவலாக்கப் பாடுபட்டனர்.

புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ. ராஜாராம் என வளரும் பெரும்பட்டியலைக் கொண்டது வானம்பாடு இயக்கம். இவர்களது வருகைக்குப் பின்னர்ப் புதுக்கவிதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் ஓர் இலக்கிய வகையாகச் சிறப்புற்று. இவர்தம் வழிநின்று, இன்று எண்ணற்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து வருகின்றனர். புதுக்கவிதை வளர்ச்சியில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.

ஏழையின் குடிசையில்  
அடுப்பும் விளக்கும் தவிர  
எல்லாமே ஏரிகின்றன.

இக்கவிதை புதுக்கவிதையின் எனிய வடிவத்தைக் காட்டுகிறது.

தமிழிலக்கிய உலகில் மரபுக்கவிதையின் பெரும்பகுதியான இடத்தை இன்று புதுக்கவிதை பற்றிக்கொண்டிருக்கிறது. இன்றைய கவிஞர்கள் மேனாட்டாரைப் பின்பற்றிப் புதுப்புது வடிவங்களில் கவிதைகளை எழுதிவருகிறார்கள்.

### மாதிரி வினாக்கள்

**அ) புறவயவினாக்கள்**

1. கோட்ட இடங்களை நிரப்புக.

1. காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுவர் \_\_\_\_\_.

2. உவமைக்கவிஞர் \_\_\_\_\_ ஆவார்.

3. புதுக்கவிதை வளர்ச்சியில் \_\_\_\_\_ பங்கு போற்றத்தக்கது.

## 2. வேற்றுமை உருபைச் சேர்த்தெழுதுக.

1. வானம்பாடி இயக்கம் புதுக்கவிதை வளர்ச்சி \_\_\_\_\_ துணைபுரிந்தது. (ஐ/ஆல்/கு)
2. மணிக்கொடி என்னும் இதழ் \_\_\_\_\_ புதுக்கவிதைகளைப் படைத்தனர். (ஐ/இல்/கு)

## 3. விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பாரதிதாசன் மூடநம்பிக்கைகளைச் சாடினார்.
2. இருபதாம் நூற்றாண்டை உரைநடைக்காலம் என்று வழங்குகின்றோம்.

## 4. சந்திப்பிழை நீக்கி எழுதுக.

1. எனிய மக்களை நோக்கி கவிதை கருவியை திருப்பி அமைத்த பெருமை பாரதியை சாரும்.
2. பாரதிதாசனை தொடர்ந்து வாணிதாசன் இயற்க்கை அழகை படம்பிடித்து காட்டுகிறார்.

### (அ) குறுவினாக்கள்

1. இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிபற்றி எழுதுக.
2. உரைநடைக் காலம் எது? ஏன்?
3. கவிமணியின் கவியின்பத்திற்குச் சான்று தருக.
4. சுரதா “உவமைக்கவிஞர்” எனப் பாராட்டப்படுவதேன்?

### (இ) சிறுவினாக்கள்

1. புதுக்கவிதையை வளர்த்த இதழ்கள் யாவை?
2. சமுதாய மேம்பாட்டிற்கு நாமக்கல்லார் கூறும் அறிவுரை யாது?
3. பாரதிதாசனின் கவிதைப்போக்கினைப்பற்றி எழுதுக.

### (ஈ) நெடுவினாக்கள்

1. இக்கால மரபுக்கவிஞர் எவ்வேறும் நால்வரின் கவித்திறத்தினை விளக்குக.
2. புதுக்கவிதை தோன்றி வளர்ந்தமுறைபற்றி எழுதுக.

உச்சிமலையிலே ஊறும் அருவிகள்  
ஒரே வழியில் கலக்குது  
ஒற்றுமை யில்லா மனிதகுலம்  
உயர்வு தாழ்வு வளர்க்குது.

- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

நீங்களும் புதுக்கவிதை எழுதலாமே!



## கண்ணதாசன் கவியின்பம்

உலகுக்கு உயிர்ப்பாற்றலை வழங்கும் நூயிறு ஒருபோதும் மறைவதில்லை. அதனைப் போன்றே இலக்கிய வளம்கொழிக்கும் மொழிகளிலும், உயிர்த்துடிப்புள்ள கவிஞர்கள் இடையறாது தோன்றுகிறார்கள். அவர்கள், அம்மொழிகளின் விழிகளுக்கு ஒளியூட்டி வருகிறார்கள். அவர்கள் வாழும் காலச் சூழலுக்கேற்பத் தத்தம் கவிதைகளைப் படைத்துக் காலத்தைவன்றுநிலைத்துநிற்கின்றார்கள். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களின் வரிசையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் கவியரசு கண்ணதாசன். எனிய சொற்களைக் கொண்டு உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல்களை இயற்றிய பெருமை கண்ணதாசனுக்கு உண்டு.

### தயிழனர்வு

செந்தமிழ்ச் சொல்லெடுத்து  
இசை தொடுப்பேன் – வண்ணச்  
சந்தத்திலே கவிதைச் சரம்தொடுப்பேன்

எனத் தமிழ்க்கவிதை எழுதக் தொடங்கித் தமிழ்த்தாயின்மீது கொண்ட பற்றினால்,

கதிர்வெடித்துப் பிழும்புவிழக்  
கடல்கொதித்துச் சூடேற்ற  
முதுமைமிகு நிலப்பரப்பில்  
முதற்பரப்பு தோன்றிவிட  
நதிவருமுன் மணல்வருமுன்  
நலம்வளர்த்த தமிழனங்கே!

என நெக்குருகித் தமிழ்த்தாயின் பழைமையைப் பறைசாற்றுகிறார்.

## வாழ்வியல் சிந்தனை

வாழ்க்கையும் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளுமே கவிதைக்குரிய பொருள் களாம். இன்பமும் துன்பமும் நிறைந்தவைதாம் வாழ்க்கை; இரண்டனையும் ஏற்கும் மனவறுதி பெறுவதே அமைதியான வாழ்வுக்கு வழி.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்  
வாசல் தோறும் வேதனை இருக்கும்  
வந்த துன்பம் எதுவென் றாலும்  
வாடி நின்றால் ஒடுவ தில்லை  
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  
இறுதி வரைக்கும் அயைதி இருக்கும்.

இப்பாடலிலுள்ள நம்பிக்கை நமக்கு உரம், அறிவுக்கு வழித்தடம் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

## பக்ஷமொறா நினைவு

பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்துச் செல்லும் காலத்தில், மாணவர்களுக்காக நடத்தப்பெறும் விடைதரு விழாவில் கலந்துகொள்வோர் அனைவரையும் நெகிழிவைக்கும் பாடலைக் கண்ணதாசன் இயற்றியுள்ளார்.

பக்ஷமை நிறைந்த நினைவுகளே!  
பாடித் திரிந்த பறவைகளே!  
பழகிக் களித்த தோழர்களே!  
பறந்து செல்கின்றோம் – நாம்  
பறந்து செல்கின்றோம்  
...      ...      ...  
எந்த ஊரில் எந்த நூட்டில் என்று காண்போமோ?

## குழந்தை

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி மழலை மொழிபேசும் குழந்தையே ஒரு கவிதை. அக்குழந்தையை உவமிக்கும் கண்ணதாசனின் அழகான பாடலைப் பாடி மகிழலாம்.

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ  
கட்டான குழல்லவோ கடவுள்தந்த மலர்ல்லவோ  
சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ  
செம்மாதுளை பிளந்து சிரித்துவரும் சிரிப்பல்லவோ  
மாவடு கண்ணல்லவோ மெனாவின் மொழியல்லவோ

## பொதுவட்டமை

சுரண்டல், வறுமை ஆகியன நீங்கவும், சமத்துவம் ஓங்கவும் பொதுமை உணர்வே ஏற்றது என்பதனைக் கண்ணதாசன் வலியறுத்தியுள்ளார்.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு  
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்  
வல்லான் பொருள்குவிக்கும் தனியடைமை – நீங்கி  
வரவேண்டும் திருநாட்டில் பொதுவட்டமை.

கவிதைகளில் சொல்லப்படும் கருத்துகளைக் காட்டிலும், அக்கருத்துகளை வெளிப்படுத்த கவிஞர் கையாளும் முறைகளும் இன்றியமையாதன. கவிதை நடை என்பது, கவிதையின் பொருளிலும் அதனை வெளிப்படுத்தும் மொழியிலும் அமைந்துள்ளது.

## ஒசைநயம்

உழவர் பெருமக்களின் இல்லத்தே எழுகின்ற பல்வேறு ஒசைகள் இயைபுத்தொடையும் இசைநயமும் ஒத்து ஒலிக்கின்றன.

காளை மணியோசை; களத்துமணி நெல்லோசை  
வாழை இலையோசை; வஞ்சியர்கை வளையோசை  
தாழை மட்லோசை; தாயர்தயிர் மத்தோசை  
கோழிக் குரோசை; குழநியர்வாய்த் தேனோசை.

ஒசை என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திப் பொருள்நயமும் ஒசை இனிமையும் பொருந்துமாறு கவிஞர் பாடியுள்ளார்.

## சொல்லாட்சி

கவிதைக்கு மூலப்பொருள் சொற்கள். இனிய தமிழ்ச்சொற்களாகிய மணிகள், கவிஞர்களால் கையாளப்படும்பொழுது அவை பட்டை தீட்டப்பெற்று ஒளிவீசுகின்றன. இத்தகைய சொல்லாட்சிகளைக் கண்ணதாசனின் கவிதைகளில் காணலாம்.

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்  
உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை  
உயரும்போது பணிவு கொண்டால்  
உயிர்கள் உன்னை வணங்கும்.

## கண்ணதாசன் – படைப்புகளும் சிறப்புகளும்

முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன், சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிற்றாரில் 24.06.1927 அன்று பிறந்தார். பெற்றோர் சாத்தப்பன் – விசாலாட்சி ஆவர். கண்ணதாசன் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர்தம் திரைப்படப் பாடல்கள் நூல் வடிவம் பெற்றுள்ளன.

ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கணி, கல்லக்குடி மாகாவியம், இயேசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதை நூல்கள்.

இராசதண்டனை என்பது, கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர் படைத்த இனியநாடகம். ஆயிரம்தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடத் திருவிழா முதலிய பல புதினங்களையும் கண்ணதாசன் படைத்திருக்கிறார். அவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட புதினங்களில் சேரமான் காதலி சிறந்த வரலாற்றுப் புதினமாகும். அதற்குச் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது.

கண்ணதாசன் தென்றல், முல்லை, கண்ணதாசன், தமிழ் மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றுக்கு ஆசிரியராக இருந்து சிறந்த இதழ்ப்பணி ஆற்றியுள்ளார். கவிதையிலும் உரைநடையிலும் சொற்பொழிவிலும் திரைப்படத் துறையிலும் தமக்கெண ஒரு புதிய வழியினை வகுத்துக்கொண்டு தலைநிமிர்ந்து நின்றவர் கண்ணதாசன். அவர், தம் கவிதைகளால் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் .

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை  
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை.

– கண்ணதாசன்

### மாதிரி வினாக்கள்

#### நெடுவினாக்கள்

- கண்ணதாசன் தமிழனர்வை எங்ஙனம் வெளிப்படுத்துகிறார் ?
- கண்ணதாசனின் வாழ்வியல் சிந்தனையை விளக்குக.

#### கேட்டு மகிழ்க.

கவிஞர் கண்ணதாசனின் சொல்லாட்சிச் சிறப்பை வெளிப்படுத்தும் தேன், காய் என்னும் இயைபுச் சொற்கள் அமைந்த பாடல்களைக் கேட்டு மகிழ்க.

நடுவண் அரசின் நிறுவனமான சாகித்திய அகாதமி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைத் தெரிவுசெய்து விருது வழங்கிவருகிறது.

## ஆகுபெயர்

**இந்தியா** மிகப்பெரிய நாடு.

மட்டைப்பந்தில் **இந்தியா** வென்றது.

இவ்விரு தொடர்களிலும் அமைந்துள்ள **இந்தியா** என்னும் சொல்லை உற்றுநோக்குங்கள். முதல் தொடரில் உள்ள **இந்தியா** இடத்தைக் குறிக்கின்றது. இரண்டாம் தொடரில் உள்ள இந்தியா, இந்திய வீரர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது **ஆகுபெயர்** எனப்படும்.

### ஆகுபெயர் வகைகள்

ஆகுபெயர் பதினாறு வகைப்படும். அவற்றுள் பொருளாகு பெயர் முதலான ஆறு ஆகுபெயர்களை எட்டாம் வகுப்பில் கற்றிருக்கிறீர்கள். பிற ஆகுபெயர்களை இங்குக் கற்கவிருக்கிறீர்கள். அளவைக் குறிக்கும் பெயர்களை **அளவைப் பெயர்கள்** என்பர். எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை என அளவைப்பெயர்கள் நால்வகைப்படும்.

**1. எண்ணல் அளவை ஆகுபெயர் : ஒன்று பெற்றால் ஒளி மயம்.**

இத்தொடரில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்குப் பெயராகி வந்தது. இஃது எண்ணல் அளவை **ஆகுபெயர்**.

**2. எடுத்தல் அளவை ஆகுபெயர் : ஓந்து கிலோ என்ன விலை ?**

இத்தொடரில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர், அவ்வளவைக் குறிக்காமல், அவ்வளவுடைய பொருளுக்கு ( அரிசி, பருப்பு.... ) ஆகிவந்தது. எனவே, இஃது **எடுத்தல் அளவை ஆகுபெயர்**.

**3. முகத்தல் அளவை ஆகுபெயர் : நான்கு லிட்டர் தேவை.**

இத்தொடரில் லிட்டர் என்னும் முகத்தல் அளவைப்பெயர், அவ்வளவைக் குறிக்கவில்லை. அவ்வளவுடைய நெய், எண்ணொய், பால் முதலியவற்றுள் ஒன்றுக்கு ஆகிவந்தது. எனவே இது, முகத்தல் அளவை **ஆகுபெயர்**.

**4. நீட்டல் அளவை ஆகுபெயர் : மூன்று மீட்டர் கொடு.**

இத்தொடரில், மூன்று மீட்டர் என்பது, அவ்வளவுடைய அளவுகோலைக் குறிக்காது, அதனால் நீட்டி அளக்கப்பெறும் துணிக்கு ஆகி வந்தது. எனவே, இது **நீட்டல் அளவை ஆகுபெயர்**.

**குறிப்பு :** “ஒன்றுகொடு, நான்கு கிலோ தா, இரண்டு லிட்டர் தேவை, ஐந்து மூழ் வேண்டும்” என்பன போல வரும் அளவுத்தொடர்கள் ஆகுபெயராம். ‘ஒரு மாம்பழம் கொடு, இரண்டு கிலோ நெய் வேண்டும்’ என்பன ஆகுபெயராகா.

### 5. சொல்லாகு பெயர் :

**வள்ளுவர்சொல்** வாழ்க்கைக்கு இனிது. இத்தொடரில் **வள்ளுவர்சொல்** என்பது, சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்ததால், இது **சொல்லாகு பெயர்**.

**6. தானியாகு பெயர் :** பாலை **இறக்கு**. பாலின் பெயர் பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர்.

1. இடம், பொருளுக்கு ஆகி வருவது **இடவாகுபெயர்**.

2. பொருள், இடத்திற்கு ஆகி வருவது **தானியாகு பெயர்**.

**7. கருவியாகு பெயர் :** யாழ் கேட்டு மகிழ்ந்தாள். இத்தொடரில், யாழ் என்னும் கருவி இசைக்கு ஆகி வந்ததால் **கருவியாகு பெயர்**.

**கருவியாகு பெயர் :** கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவரும். (எ-டு) வீணை கேட்டு மெய்ம்மறந்தேன்.

**8. காரியவாகு பெயர் :** நான் சமையல் கற்றேன். இங்குச் சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர்.

**காரியவாகு பெயர் :** காரியப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகிவருவது. (எ-டு) நன்னால் கற்றேன்.

**9. கருத்தாவாகு பெயர் :** (எ-டு) **திருவள்ளுவரைப் படித்துப்பார்**.

இத்தொடரில் **திருவள்ளுவர்** என்பது, அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததால், **கருத்தாவாகு பெயராயிற்று**.

**10. உவமையாகு பெயர் :** ஒருவரைப் பார்த்து, **நாரதர் வருகிறார்** எனல். இத்தொடரில் **நாரதர்** என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைப்போன்ற (கலகமுட்டுபொர்) வேறொருவர்க்கு ஆகிவந்தது. அதனால், இஃது **உவமையாகு பெயராயிற்று**.

பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி  
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்  
ஒன்றன் பெயரான் அதற்கிணைய பிறிதைத்  
தொன்முறை உரைப்பன ஆகு பெயரே. – நன்னால், 290

**பயிற்சி :** கீழ்க்காணும் தொடர்களிலுள்ள ஆகுபெயர்களை வட்டமிடுக.

அ) பூப்ந்துப் போட்டியில் இந்தியா வென்றது.    ஏ) கோவிலுக்கு வெள்ளை அடித்தனர்.

ஆ) குழலி, திசம்பர் சூடு வந்தாள்.                          உ) ஐந்து லிட்டர் என்ன விலை ?

இ) இரண்டு மீட்டர் போதுமா ?

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

#### 1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. 'நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி' - இத்தொடர் \_\_\_\_\_ ஆகும்.  
அ) முகத்தலளவை ஆகுபெயர்                          இ) நீட்டலளவை ஆகுபெயர்  
ஆ) எண்ணலளவை ஆகுபெயர்
2. தயிரை இறக்கு. இத்தொடர் \_\_\_\_\_ ஆகுபெயர் ஆகும்.  
அ) இடவாகுபெயர்    இ) தானியாகு பெயர்  
ஆ) காலவாகு பெயர்
3. தானம் தானிக்கு (பொருளுக்கு) ஆகி வருவது \_\_\_\_\_ ஆகுபெயர்.  
அ) இடவாகு பெயர்    இ) தானியாகு பெயர்  
ஆ) உவமையாகு பெயர்

#### 2. கோழிட்ட இடங்களை நிரப்புக

1. 'மூன்று மீட்டர் தா' என்பது \_\_\_\_\_ ஆகுபெயராகும்.
2. 'கம்பரைப் படிக்கிறேன்' என்பது \_\_\_\_\_ ஆகுபெயராகும்.
3. 'வாளெனாலி கேட்டு மகிழ்ந்தேன்'இத்தொடர் \_\_\_\_\_ ஆகுபெயர் ஆகும்.

#### 3. பொருத்துக

1. முகத்தல் அளவை ஆகுபெயர் - பத்துக் கிராம் கொடு.
2. உவமையாகு பெயர் - பெரியோர் சொல் கேள்.
3. சொல்லாகு பெயர் - இரண்டு விட்டர் தா.
4. எடுத்தல் அளவை ஆகுபெயர் - காளை வருகிறான்.

### ஆ) குறுவினாக்கள்

1. ஆகுபெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
2. அளவைப் பெயர்கள் யாவை?
3. நீட்டலளவை ஆகுபெயர்க்கு எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.
4. கருவியாகுபெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

## வகுப்பறைத்திறன்கள்

### படைப்பாற்றல்

இயற்கை - இத்தலைப்பில் கவிதை ஒன்று எழுதுக.

---

---

---

---

## பேசுதல் திறன்

எனக்குப் பிடித்த கவிஞர் - என்னும் தலைப்பில் ஐந்து மணித்துளிகள் பேசுக.

அறிதல், புரிதல், எழுதுதல் திறன்கள்.

பாடலைப் படித்து அதன் நயம் பாராட்டுக

இருப்பகை இரவி இருளொனத் தம்மையும்  
கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக்  
கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி  
மெய்யாத் தம்பெயர் வியம்பி வாயசம்  
பதறியெத் திசையிலும் சிதறியோ தெலும்

- மனோன்மணியம் பெ.கந்தரனார்

நயம் பாராட்டுதல்

**பொருள் நயம் :** இருஞுக்குப் பகைவன் கதிரவன். அவன் தம்மையும் இருளொன எண்ணிக் காய்ந்துவிடுவானோ எனக் காகங்கள் ஜயமுற்றுச் சிறகுகளைப் படபடவெனத் தம் மார்பில் படுமாறு அடித்துக்கொண்டு கா கா எனக் கரைந்தபடி திசையெங்கும் பறந்தோடின. (வாயசம் - காகம்; இரவி - சூரியன்; சிறை - இறக்கை)

**அணி நயம் :** காலைவேளையில் காகங்கள் இரைதேடப் பறந்துசெல்வது இயல்பான நிகழ்வு. கதிரவன் இருஞுக்குப் பகைவன்; ஆதலால், தாழும் கரிய நிறத்துடன் இருப்பதால் இருள் என எண்ணித் தம்மையும் காய்ந்துவிடுவானோ என ஜயமுற்றுப் பறந்தன எனக் கவிஞர், தம் கற்பனையை அதன்மேல் ஏற்றிக் கூறுகிறார். மேலும், காகங்கள் சிறகடிக்கும் இயல்பான செயலையும் மார்பில் அடித்துக்கொள்வதாகக் கூறுவதும் கவிஞரின் கற்பனையே. இவ்வாறு, இப்பாடலில் **தற்குறிப்பேற்ற அணி சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.**

தொடை நயம் : மோனைத்தொடை

இருப்பகை இரவி இருளொன  
கருதிக் காய்வனோ, கையான்... கலங்கி

இப்பாடலில் சீர்களின் முதல் எழுத்து ஒன்றிச் சீர்மோனைத்தொடை அமைந்துள்ளது. எதுகைத்தொடை இருட் கருதி பதறி சிதறி என இரண்டாமெழுத்து ஒன்றி எதுகைத்தொடை அமைந்துள்ளது.

**பயிற்சி :** பாடலைப் படித்து அதன் நயம் பாராட்டுக

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்  
போரில் சிறந்து பொலிவாகும்-சீருற்ற  
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்  
வைக்கோலும் மால்யானை யாம்.

- காளமேகப் புலவர்

## மொழித்திறன் பயிற்சி

### அ) வேர்ச்சொற்களை வினாமுற்றாக்குக.

- நான் நாளை சந்தைக்குப் \_\_\_\_ ( போ )
- மாணவர்கள் பள்ளியில் கல்வி \_\_\_\_ ( கல் )
- யானை கோபம் கொண்டு \_\_\_\_ ( பிளிறு )
- தேசிங்குராசா பாராசாரிக் குதிரையை \_\_\_\_ ( அடக்கு )
- இந்தியானிய நேற்றைய கால்பந்துப்போட்டியில் வெற்றி \_\_\_\_ ( பெறு )

### ஆ) அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களைச் சொற்றொடருக்கேற்ப மாற்றுக.

- அவர் \_\_\_\_\_ ( விரைவு ) வந்தும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
- மாணவர்களுக்குப் பரிசளிக்குமாறு \_\_\_\_\_ ( தலைவர் ) கேட்டுக்கொள்கிறேன்.
- குழந்தைகள் \_\_\_\_\_ ( பெற்றோர் ) மரியாதை தருதல் வேண்டும்.
- அடுப்பு நன்றாக \_\_\_\_\_ ( எரி ) விறகு காய்ந்திருத்தல் வேண்டும்.
- எதிலும் \_\_\_\_\_ ( எளிமை )க் கடைப்பிடித்தல் வேண்டும்.

### இ) பெயரெச்சத்தை வினாமுற்றாக மாற்றி எழுதுக.

(எ-டு) வனப்பு மிக்க சோலை. சோலை வனப்பு மிக்கது.

- துள்ளி ஓடிய புள்ளிமான். \_\_\_\_\_
- மிகவும் இனித்த பழம். \_\_\_\_\_
- மரங்கள் நிறைந்த காடு. \_\_\_\_\_
- நீதி தவறாத மன்னன். \_\_\_\_\_
- நேற்றுப் பெய்த மழை. \_\_\_\_\_

### ஈ) வினாமுற்றைப் பெயரெச்சமாக மாற்றுக.

(எ-டு) நேற்று மதியழகன் வந்தான். நேற்று வந்த மதியழகன்.

- எழிலன் வரைந்தான். \_\_\_\_\_
- அப்பா சினம் கொண்டார். \_\_\_\_\_
- எழில் பாம்பைக் கண்டாள். \_\_\_\_\_
- குதிரை விரைவாக ஓடியது. \_\_\_\_\_
- குரங்குகள் தாவிக் குதித்தன. \_\_\_\_\_

### உ) மாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுக.

- கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு. \_\_\_\_\_
- பிறப்பிடம் துண்பத்திற்கும் சோம்பலே தீமைக்கும். \_\_\_\_\_
- பொன்செய்யும் மருந்து மனமே என்ற போதும். \_\_\_\_\_

## தமிழ்மென்களை அறிவோம்

51	டுக	61	காக	71	எக	81	அக	91	சைக
52	டுஉ	62	காஉ	72	எஉ	82	அஉ	92	சைஉ
53	டுங்	63	காங்	73	எங்	83	அங்	93	சைங்
54	டுசு	64	காசு	74	எசு	84	அசு	94	சைசு
55	டுடு	65	காடு	75	எடு	85	அடு	95	சைடு
56	டுரூ	66	காரூ	76	எரூ	86	அரூ	96	சைரூ
57	டுஏ	67	காஏ	77	எஏ	87	அஏ	97	சைஏ
58	டுஅ	68	காஅ	78	எஅ	88	அஅ	98	சைஅ
59	டுசை	69	காசை	79	எசை	89	அசை	99	சைசை
60	காங்	70	எங்	80	அங்	90	சைங்	100	கை

**பயிற்சி :**

51	61	71	81	91
52	62	72	82	92
53	63	73	83	93
54	64	74	84	94
55	65	75	85	95
56	66	76	86	96
57	67	77	87	97
58	68	78	88	98
59	69	79	89	99
60	70	80	90	100

**விடுபட்ட தமிழ்மென்களை நிரப்புக.**

1. டுக, —, டுங், —, டுடு, —, டுஏ, —.
2. சைக, சைஉ, —, —, —, சைரூ, —, —, சைசை.

**கட்டுரைப் பயிற்சி:** காலத்தை வெல்லும் கணினி

**கடிதம் எழுதுதல் பயிற்சி :** மாதிரிக் கடிதம்

தெரு மின்விளக்குப் பழுது நீக்கவேண்டி மின்வாரியச் செயற்பொறியாளருக்குக் கூட்டு விண்ணப்பம் வரைக.

**அனுப்புநர்**

இராச. தமிழ்ச்செல்வன்,  
செயலர்,  
கபிலர் நகர் மக்கள் மன்றம்,  
கபிலர் நகர்,  
மதுரை 625 002.

**பெறுநர்**

செயற்பொறியாளர்,  
தமிழ்நாடு மின்வாரியம்,  
மதுரை 625 002.

மதிப்பிற்குரியீர்,

பொருள் : கபிலர் நகர்ப் பகுதியில் மின்விளக்குப் பழுது நீக்க வேண்டுதல் -  
சார்பாக.

-----\*

கபிலர் நகர்ப் பகுதியில் கடந்த இரு மாதங்களாகத் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இரவு நேரத்தில் இப்பகுதி இருள்குழந்து காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்திச் சமூகத்திற்கெதிரான குற்றங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் துண்பப்படுகின்றனர். எனவே, அருள்கூர்ந்து தெரு மின்விளக்குகளைப் பழுதுநீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை,

14. 08. 2010.

ஊர்மக்கள் கையொப்பம்

1.

2.

3.

உறைமேல் முகவரி:

**பெறுநர்**

செயற்பொறியாளர்,  
தமிழ்நாடு மின்வாரியம்,  
மதுரை 625 002.

**குறிப்பு :** ( கடிதம் எழுதும்போது எழுதுவோர் முகவரி, நாள், இடம், வினித்தல் முறை, கடிதப்பொருள் (அ) செய்தி, கையொப்பம், பெறுநர் முகவரி இவற்றைத் தவிராமல் எழுதுதல் வேண்டும்.)

**பயிற்சி :** 1. குடிநீர்வசதி வேண்டிக் குடிநீர்வாரியச் செயற்பொறியாளருக்கு  
2. சாலைவசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு  
3. கிராம நூலகம் அமைத்துத்தர மாவட்ட ஆட்சியருக்கு  
4. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலை வேண்டாமென மாவட்ட ஆட்சியருக்கு

## பண்பு

### பெற்றோரை மதித்தலும் உதவுதலும்

முகிலனும் எழிலனும் படித்துக்கொண்டிருந்தனர். தாயார் குழலி சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது அழைப்புமணி ஒலித்தது.

“முகிலா! யார் வந்திருக்கிறார், பார்”, என்றார் குழலி. “போம்மா, நான் படித்துக் கொண்டிருக்கிறேன்; என்னால் முடியாது” எனக் கூறிவிட்டுப் படிப்பதனைக் தொடர்ந்தான். இஃது அவனுக்குப் புதிதன்று.

அம்மாவோ அப்பாவோ எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் அவனது உடனடி பதில் என்னால் முடியாது என்பதுதான். அதற்காக ஏதோ ஒரு காரணம் சொல்லி, அவ்வேலையைத் தட்டிக்கழிப்பான்; ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுவான்.

ஆனால், எழிலன் பெற்றோர்க்குத் தேவையான உதவிகள் செய்வான். முகிலனது இயல்பை அறிந்த எழிலன் எழுந்துசென்று கதவைத் திறந்தான்.

அலுவலகத்திலிருந்து, அப்பா வந்திருந்தார். “அம்மா! அப்பா வந்துவிட்டார்” என உரக்கக் கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.

1. முகிலனின் பழக்கம் முறையானதுதானா? காரணம் கூறுக.
2. பெற்றோரை எதிர்த்துப் பேசும் பழக்கம் உள்ளவன் முகிலன் – இவனைப்பற்றி நூம் கருத்தை எழுதுக.
3. நீ, உன் பெற்றோரிடம் எவ்விதம் நடந்துகொள்கிறாய்?
4. உன் பெற்றோருக்கு நீ செய்யும் உதவிகள் எவை?
5. எழிலன் படித்துக்கொண்டிருப்பதனை விட்டுவிட்டுக் கதவைத் திறந்தது முறைதானா?

## வாழ்க்கைத்திறன்

### முடிவெடுத்தல் திறன்

ஓன்பதாம் வகுப்பில் படிக்கும் வெற்றிச்செல்வன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். தேர்வுநெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் உடற்கல்வி ஆசிரியர் அவனை அழைத்து, “மகிழ்ச்சியான செய்தி வெற்றிச்செல்வா! அடுத்தவாரம் பள்ளி மாணவர்களுக்கு இடையே புதுதில்லியில் தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி நடைபெறவள்ளது.

தமிழகத்தின் சார்பாக நம் பள்ளியிலிருந்து நீ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறாய். அதற்கு நீ புதுதில்லிக்குச் செல்லவேண்டும். உன் பெற்றோரிடம் கூறிவிடு” என்றார். அவன் பெற்றோர், “அதெல்லாம் ஓன்றும் வேண்டாம்; படிப்பதுதான் முக்கியம். ஏதோ பள்ளியில் விளையாடுகிறாய், போனால் போகட்டும் என்றிருந்தால், தில்லிக்குப் போகிறானாம். அவ்வளவு தொலைவு உன்னைத் தனியாக அனுப்பமுடியாது. எங்களாலும் துணைக்கு வரவியலாது என்றுதிட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

ஆசிரியர் இவ்வாய்ப்புக் கிடைத்தற்கரியது என்கிறார். பெற்றோர் வேண்டவே வேண்டா என்கின்றனர்.

வெற்றிச்செல்வனின் எதிர்காலம் சிறக்க, நீங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவெடுங்கள்.

## மதிப்புக்கல்வி

### காலந்தவறாமை

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த வாழிங்டன் எப்போதும் காலம் கருதி செயல்படுவார். நேரத்தை வீணாக்குவது அவருக்குப் பிழக்காது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும், குறித்த நேரத்திற்கு முன்பே சென்று விடுவார்.

வழக்கம் போல ஒருநாள் நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஆனால், அவருடைய தனிச்செயலாளர் இன்னும் வரவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு பரபரப்புடன் வந்த செயலாளர், “ஐயா என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய கடிகாரம் மெதுவாக ஓடுவதனால், வருவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது” என்றார்.

வாழிங்டன் தமிசெயலாளரைப் பார்த்து, “ஒன்று உங்கள் கடிகாரத்தை மாற்றி விடுங்கள் அல்லது நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும்,” என்றார்.

### மொழியாக்கம் செய்க.

Asoka was one of the best kings in the world's history. He hated war. His reign was a reign of peace. He became a Buddhist and sent out missionaries all over India. His aim was to get 'Darma' into the hearts of all his people.

### இணையான தமிழ்ப்பழமொழியை அறிக.

1. Crying child will get milk.

அழுத பிள்ளை பால் குடுக்கும்.

2. Make hay while the sunshines.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

3. The childhood shows the man.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

4. All is well that ends well.

முதற்கோணல் முற்றிலும் கோணல்.

5. A Good marksman may miss.

ஆணக்கும் அடி சறுக்கும்.

## புறநானூறு

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி  
 வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்  
 நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்  
 கடுமோப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்  
 உண்பது நாழி உடுப்பைவ இரண்டே  
 பிறவும் எல்லாம் ஒர்ஜுக் கும்மே  
 செல்வத்துப் பயனே ஈதல்  
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

– மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

**பொருள் :** இவ்வுலகம், தெளிந்த கடல்நீரால் குழப்பட்டது. இவ்வுலகம் முழுவதனையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடி விழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும், உண்ணாத தேவைப்படும் பொருள் நாழியளவே; உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் ஆகிய இரண்டே. மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே, ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றித் தாமே நுகர்வோம் என எண்ணினால், பலவற்றை அவன் இழுக்க நேரிடும்.

**சொற்பொருள் :** நிழற்றிய – நிழல் செய்த; நடுநாள் யாமம் – நள்ளிரவு; துஞ்சான் – துயிலான்; மா – விலங்கு; கல்லா – கல்வியறிவில்லாத; நாழி – அளவுப்பெயர்; ஈதல் – கொடுத்தல்; துய்ப்பேம் – நுகர்வோம்; தப்புந – இழுக்க.

**இலக்கணக்குறிப்பு:** வெண்குடை – பண்புத்தொகை; கல்லா ஒருவற்கும் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; நாழி – ஆகுபெயர்; ஈதல் – தொழிற்பெயர்; துய்ப்பேம் – தன்மைப் பன்மை விளைமுற்று.

**பகுபத உறுப்பிலக்கணம்:** துஞ்சான் – துஞ்சு + (ஆ) + ஆன். துஞ்சு – பகுதி; (ஆ – எதிர்மறை இடைநிலை ஆ – மறைந்தது); ஆன் – ஆண்பால் விளைமுற்று விகுதி; ஈதல் – ஈ + தல்; ஈ – பகுதி; தல் – தொழிற்பெயர் விகுதி; துய்ப்பேம் – துய் + ப் + ப் + ஏம். துய் – பகுதி; ப் – சந்தி; ப் – எதிர்கால இடைநிலை; ஏம் – தன்மைப் பன்மை விளைமுற்று விகுதி.

**ஆசிரியர் குறிப்பு :** மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர், இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்; பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றியவர். இப்பாடலில் இவர், உலகியல் உண்மையைக் கூறியுள்ளார்.

**நூற்குறிப்பு :** புறநானூறு = புறம் + நான்கு + நூறு. புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதனால் புறநானூறு எனப் பெயர் பெற்றது. புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும். இங்கு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நாலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. இப்பாடல்கள் வாயிலாகப் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிசிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம். இந்நாலின் சில பாடல்களை ஜி. டி. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

உரிய எழுத்தினைக்கொண்டு நிரப்புக.

1. தெ \_\_\_\_ கடல் வளாகம் பொதுமை இ \_\_\_\_ றி. ( ண/ந/ஞ )
2. வெண்குடை நிழற்றிய ஒருமையோ \_\_\_\_ க்கும். ( ர/ற )

#### ஆ) குறுவினாக்கள்

1. புறநானூறு - சிறுகுறிப்பு எழுதுக.
2. நக்கீர் இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
3. உண்பது உடுப்பது பற்றிப் புறநானூறு கூறும் கருத்து யாது ?
4. செல்வத்தின் பயன் யாது ?

#### இ) சிறுவினா

செல்வத்துப் பயனே ஈதல் - என்பதனைப் புறநானூற்றின் வழிநின்று விளக்குக.

### குறுந்தொகை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று  
நீரினும் ஆரள வின்றே சாரல்  
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு  
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே. \*

- தேவகுலத்தார்

**பொருள் :** மலைப்பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப்பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களிலிருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடையவன் தலைவன். அத்தலைவனோடு “யான்கொண்ட நட்பானது நிலத்தைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது” எனத் தலைவி கூறுகிறான்.

**சொற்பொருள் :** நீர் – கடல்; கருங்கோல் – கருமை நிறமுடைய கொம்பு; உயர்ந்தன்று – உயர்ந்தது; அளவின்று – அளவினையுடையது.

**இலக்கணக்குறிப்பு :** நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வுச்சிறப்பும்மைகள்; கருங்கோல், பெருந்தேன் – பண்புத்தொகைகள்.

**பிரித்தறிதல் :** ஆராவு = அருமை + அளவு; கருங்கோல் = கருமை + கோல்; பெருந்தேன் = பெருமை + தேன்.

**நூற்குறிப்பு :** குறுமை + தொகை = குறுந்தொகை. குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இந்நூல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில், கடவுள் வாழ்த்துடன் நானாற்றொரு பாடல்கள் உள்ளன. அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள். இப்பாடல்கள் குறைந்த அளவாக நான்கடிகளையும் அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.

இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

உரிய விடையைத் தேர்வு செய்க.

1. எட்டுத்தொகை நூல்\_\_\_\_\_.

அ) சிலப்பதிகாரம்      ஆ) திருக்குறள்      இ) குறுந்தொகை

2. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை \_\_\_\_\_.

அ) 401      ஆ) 501      இ) 601

3. குறுந்தொகையின் அடிவரையறை \_\_\_\_\_.

அ) 4–8      ஆ) 13–31      இ) 8–16

#### ஐந்தினை

1. குறிஞ்சி
2. மூல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை

#### ஆ) குறுவினாக்கள்

1. குறுந்தொகை – சிறுகுறிப்பு எழுதுக.

2. குறுந்தொகை வாயிலாக நீவிர் அறிவன யாவை?

3. குறுந்தொகைப் பாடலில் தலைவனது நாடும், நட்பும் எங்ஙனம் சிறப்பிக்கப்படுகின்றன?

இ) கீழ்க்காணும் செய்யுள் அடிகளிலுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதி அடிக்கோட்டுக்.

கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே.

#### ஈ) ஒருமை பன்மைப் பிழைநீக்கி எழுதுக.

1. தலைவனது நட்பு நிலத்தினைவிடப் பெரியன \_\_\_\_\_.

2. குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்தது \_\_\_\_\_.

## திருவிளையாடற் புராணம்

- பரஞ்சோதி முனிவர்

### திருவாலவாய்க் காண்டம்

( தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் )

#### முன்கதைச் சுருக்கம்

எந்நாட்டவர்க்கும் பொதுவாக இருப்பதனால், தென்னாட்டில் தனது அருள் விளையாடலை நிகழ்த்தியவர் தென்னாடுடைய சிவபெருமான். தமிழ்ப்புலவர்கள் இறைவனுக்கும் தமிழுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தவே திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்களை இயற்றியதாகக் கொள்ளலாம்.

புலவர்தம் புலமைத் திறத்தை அறிய இறைவனை வேண்டிச் சங்கப்பலகையைப் பெற்றனர். சங்கப்புலவர் நாற்பத்தெண்மரின் கருத்துப்போரைத் தீர்க்க இறைவனே தலைமைப்புலவராய் எழுந்தருளினார். அவரையும் சேர்த்துச் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் ஆயினார். இச்சமயத்தில் வங்கிய சேகரபாண்டியனின் மகன் வங்கிய சூடாமணிபாண்டியன் மதுரையின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றான். அவன், இறைவனுக்குச் சண்பகமாலை சாத்தி வழிபடக்கருதிச் சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தினான். இதனால், சூடாமணி பாண்டியனுக்குச் சண்பகப் பாண்டியன் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவன் ஒரு சமயம், தன் காதல் மனைவியுடன் சண்பகவனத்திற்குச் சென்றான். அவ்வேளையில் மெல்லெனப் புகுந்த இளந்தென்றல் புதுமணத்தை வீசியது. அப்படி யொரு மனத்தை இதுவரை நுகர்ந்திராத பாண்டியனின் மனத்தில் ஓர் ஜயம் எழுந்தது. அது தீர்ந்ததா என்பதனை விளக்குவதே நம் பாடப்பகுதியாகும்.

#### இறைவனிடம் தருமி வேண்டல்

1. ஜய யாவையும் அறிதி யேகொலாம்  
வையை நாடவன் மனக்க ருத்துணர்ந்து)  
உய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள்  
செய்ய வேண்டுமென் நிரந்து செப்பினான்.

**பொருள் :** தருமி இறைவனிடம், ‘எல்லாவற்றையும் அறிந்த இறைவனே ! நீங்கள், பாண்டியன் ஜயத்தை நீக்கும் கருத்தைக் கவியாகப் பாடியளித்து அருள்புரிய வேண்டும்’ என வேண்டினான்.

**சொற்பொருள் :** வையை நாடவன் - பாண்டியன்; உய்ய - பிழைக்க; இரந்து செப்பினான் - பணிந்து வேண்டனான்.

**இலக்கணக்குறிப்பு:** உரைத்து, இரந்து - வினையெச்சங்கள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** இரந்து = இர + த் (நி) + த் + உ. இர - பகுதி; த் - சந்தி; த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி.

### இறைவன் தருமிக்குப் பாடல் அருள்

2. தென்ன வன்குல தெய்வ மாகிய  
மன்னர் 'கொங்குதேர் வாழ்க்கை'யின்தமிழ்  
சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார்  
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்.

**பொருள் :** பாண்டியர் குலத் தெய்வமாகிய சொக்கநாதர் கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைச் சொல்லினிமை தோன்ற இயற்றித் தருமிக்கு வழங்கினார். தருமி, தன்மனத்துயர் நீங்கி, அதனைப் பணிவுடன் பெற்றுச் சென்றான்.

**சொற்பொருள் :** தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சந்தரபாண்டியன்; இன்னல் - துன்பம்; நல்கினார் - அளித்தார்; இறைஞ்சி - பணிந்து.

**இலக்கணக்குறிப்பு :** சொல்லி, இறைஞ்சி - வினையெச்சங்கள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** நல்கினார் - நல்கு + இன் + ஆர். நல்கு - பகுதி; இன் - இறந்தகால இடைநிலை; ஆர் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

### பாண்டியன் களிகூர்தல்

3. அளக்கில் கேள்வியார் அரசன் முன்புபோய்  
விளக்கி அக்கவி விளம்பி னார்கடன்  
உளக்க ருத்துநேர் ஒத்த லால்சிரந்  
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.

**பொருள் :** அளவில்லாத நூலறிவுடைய சங்கப் புலவர்கள் பாண்டியனிடம் சென்று, அப்பாடலின் பொருளை விளக்கினார்கள். மீன்கொடியை உடைய பாண்டியனின் கருத்திற்கேற்றவாறு அவ்விளக்கம் பொருந்தி வந்தமையால், அவன் மனமகிழ்ந்தான்.

**சொற்பொருள் :** அளக்கில் கேள்வியார் - அளவற்ற கேள்வியறிவினர்; சிரம் துளக்கி - தலையசைத்து; மீனவன் - மீன்கொடியை உடைய பாண்டியன்.

**இலக்கணக்குறிப்பு :** விளக்கி, சிறந்து - வினையெச்சங்கள்; மகிழ்ச்சி - தொழிற்பெயர்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** விளக்கி - விளக்கு + இ. விளக்கு - பகுதி; இ - வினையெச்ச விகுதி; தூங்கினான் = தூங்கு + இன் + ஆன். தூங்கு - பகுதி; இன் - இறந்தகால இடைநிலை; ஆன் - ஆண்பால் வினையுற்று விகுதி.

### நக்கீரன் தருமியை விலக்குதல்

4. வேந்தன் ஏவலால் விபுதர் தம்மொடும்  
போந்து யீண்டவைப் புறம்பு தூங்கிய  
ஆய்ந்த பொற்கிழி அறுக்கும் நம்பியை  
நேர்ந்து கீரனில் வெனவி லக்கினான். \*

**பொருள் :** பாண்டியனின் ஏவலால், புலவரோடும் திரும்பிச்சென்று, கழகத்தின் வெளியில் தொங்கிய சிறந்த பொன் முடிப்பினை அறுத்தெடுக்கும் தருமியைக் கீரன் எதிர்ப்பட்டு ‘நில்’ எனத் தடுத்தான்.

**சொற்பொருள் :** விபுதர் - புலவர்; தூங்கிய - தொங்கிய ; பொற்கிழி - பொன்முடிப்பு; நம்பி - தருமி; புறம்பு - வெளியில்.

**இலக்கணக் குறிப்பு :** ஆய்ந்த பொற்கிழி - பெயரெச்சம்.

### தருமி இறைவனிடம் முறையிடுதல்

5. செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப் பையுள் கொண்டாப் பனவன் என்னைநீ  
மையுண் கண்டழைவ் வழுவு பாடவைக்  
கையுள் நல்கினாய் கதியி வேற்கெனா.

**பொருள் :** தருமி, இறைவன் அளித்த பாடலை அவன் திருமுன் வைத்து, ‘நீலநிறக் கழுத்தினை உடைய இறைவனே! குற்றமுள்ள பாடலை நீ எனக்கு அளித்தது ஏன்?’ என மனவருத்தத்துடன் கேட்டான்.

**சொற்பொருள் :** பையுள் - வருத்தம்; பனவன் - அந்தணன்; கண்டம் - கழுத்து; வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்.

### இறையனாரும் நக்கீரரும்

6. ஆரவை குறுகி நேர்நின் றங்கிருந் தவரை நோக்கி  
யாரைநம் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா முன்னம்  
கீரனஞ் சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற  
சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன்.

**பொருள் :** புலவர்கள் நிறைந்த அவையில் நுழைந்த இறைவன், அவையினரை நோக்கி, “என் பாடலில் குற்றம் கூறியவர் யார்”? எனக் கேட்டார். அவ்வாறு அவர் கேட்டு

முடிப்பதற்குள், “நானே குற்றம் கூறினேன்” என நக்கீரன், அஞ்சாது எழுந்து கூறினான். குற்றம் யாதென இறைவன் கேட்டார்.

**சொற்பொருள் :** ஆர்அவை – (புலவர்கள்) நிறைந்த அவை; கிளத்தினேன் – சொன்னேன்; சீரணி – புகழ் வாய்ந்த.

**இலக்கணக்குறிப்பு :** நோக்கி – வினையெச்சம்; கிளத்தினேன் – தன்மை ஒருமை வினைமுற்று; **தேராக் கீரன்** – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

7. சொற்குற்றம் இன்று வேறு பொருட்குற்றம் என்றான் தூய பொற்குற்ற வேணி அண்ணல் பொருட்குற்றம் என்னை? என்றான் தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி அற்குற்ற குழுற்கு நாற்றம் இல்லையே என்றான் ஜயன்.

**பொருள் :** பாடலில், “சொல் குற்றம் இல்லை; பொருள் குற்றம் உள்ளது’ என்றான் நக்கீரன். பொன்னிறத்தன்ன சடையினை உடைய இறைவன், “பொருள் குற்றம் என்ன?” எனக் கேட்டார். அதற்கு, “மலர்கள் முதலியவற்றால் சாரும் மணம் அன்றி, இருளையொத்த சூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை” என்றான், நக்கீரன்.

**சொற்பொருள் :** வேணி – செஞ்சடை; ஓரான் – உணரான்; அற்குற்ற (அல்கு+உற்ற) – இருளையொத்த; நாற்றம் – நறுமணம்; குழல் – சூந்தல்; அல்கு – இரவு.

**இலக்கணக்குறிப்பு :** புனைமலர் – வினைத்தொகை.

8. பரவிநீ வழிபட்டு ஏத்தும் பரஞ்சுடர் திருக்கா எத்தி அரவுநீர்ச் சடையார் பாகத்து அமர்ந்தஞா னப்புங் கோதை இரவினீர்ங் குழலும் அற்றோ எனஅஃதும் அற்றே என்னா வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் வினைவு நோக்கான்.

**பொருள் :** நக்கீரனை நோக்கி, ‘நீ வழிபடும் பரஞ்சோதியாகிய இறைவன், திருக்காளத்தியில் கோவில் கொண்டவன்; பாம்பையும் கங்கையையும் அணிந்த சடையினை உடையவன். அவனது இடப்பாகத்தில் எழுந்தருளிய ஞானப்பூங்கோதையாகிய இறைவியின் குளிர்ந்த கருங்கூந்தலுக்கும் இதே தன்மை தானோ?’ என இறைவன் வினவினார். அதற்கு நக்கீரன், எதிர்வருவதனை எண்ணிச் சிறிதும் அஞ்சாமல், ‘அக்கூந்தலும் அத்தன்மையுடையதே’ எனப் பதிலிறுத்தான்.

**சொற்பொருள் :** ஏத்தும் – வணங்கும்; ஞானப்பூங்கோதை – உமையம்மை.

## நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே

9. கற்றைவார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப் பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம் முற்றுநீர் கண்ணா ணாலும் மொழிந்தநும் பாடல் குற்றம் குற்றமே யென்றான் தன்பால் ஆகிய குற்றம் தேரான்.

**பொருள்:** அடர்ந்த நீண்ட சடையை உடைய இறைவன், நெற்றிக்கண்ணைச் சிறிதனவு காட்ட, அதனால் துன்புற்றபோதும் அஞ்சாதவனாய், ‘இந்திரன்போல் உடல் முழுவதும் கண்களை உடையவராயினும், உமது பாடல் குற்றமுடையதே’ என்று சூறினான் நக்கீரன்.

**சொற்பொருள் :** கற்றைவார் சடையான் – சிவபெருமான்; உம்பரார் பதி – தேவர்தலைவன் (இந்திரன்).

**இலக்கணக்குறிப்பு :** பற்றுவான், அஞ்சான் – வினையாலனையும் பெயர்கள்; குற்றம் – தொழிற்பெயர்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** பற்றுவான் – பற்று + வ் + ஆன். பற்று – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி; தேரான் – தேர் + ஆ + ஆன். தேர் – பகுதி; ஆ – எதிர்மறை இடைநிலை (மறைந்தது); ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

## நெற்றிக்கண் வெப்பத்தால் நக்கீரன் வருந்தலும் இறைவன் மறைதலும்

10. தேய்ந்த நாண்மதிக் கண்ணியால் நுதல்விழிச் செந்தீப் பாய்ந்த வெம்மையில் பொறாதுபொற் பங்கயத் தடத்துள் ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக் காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான். \*

**பொருள்:** பிறை நிலைவைத் தலையில் சூடியவன் இறைவன். அவனது, நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறியின் வெப்பம் தாளாது நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினான். புலவர் வடிவில் வந்த சோமசுந்தரக் கடவுள் விரைந்து தனது திருவுருவத்தை மறைத்து அருளினார்.

**சொற்பொருள் :** நுதல்விழி – நெற்றிக்கண்; பொற்பங்கயத்தடம் – பொற்றாமரைக் குளம்; நாவலன் – புலவர்; கரந்தான் – மறைந்தான்.

**இலக்கணக்குறிப்பு :** தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த – பெயரெச்சங்கள்; விழுந்து – வினையெச்சம்; செந்தீ, வெம்மை – பண்புத்தொகைகள்.

**பகுபத உறுப்பிலக்கணம் :** தேய்ந்த – தேய் + த் (ந்) + த் + அ. தேய் – பகுதி; த் – சந்தி; த் – ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

**ஆசிரியர் குறிப்பு:** பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். இவரின் தந்தையார் மீனாட்சிசுந்தர தேசிகர் ஆவார்.

பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள்தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். அவ்வாறு மதுரை நகரினை அடைந்து மீனாட்சிஅம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர், அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார். அந்நகரத்தார் அவரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நாலைச் சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.

**இவர் திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.**

**நூற்குறிப்பு :** திருவிளையாடற் புராணம், மதுரைக்காண்டம் (பதினெட்டுப் படலம்), கூடற்காண்டம் (முப்பது படலம்), திருவாலவாய்க்காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும்பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது. இதில், மூவாயிரத்து முந்நாற்று அறுபத்து மூன்று விருத்தப்பாக்கள் உள்ளன. மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளக்குகின்றன.

இந்நால், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுள் விரிவானதும் சிறப்பானதும் ஆகும். தொடைநயமும் பத்திச்சுவையும் மிக்க இந்நாலுக்கு ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.

### இறைவன் தருமிக்கு அருளிய பாடல்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி  
காமம் செப்பாது கண்டது மொழிமோ  
பயிலியது கெழிலை நட்பின் மயிலியல்  
செறியெயிற் றரிவை கூந்தலின்  
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

- குறுந்தொகை, 2

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

#### 1. கோட்ட இடங்களை நிரப்புக.

- திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் \_\_\_\_\_.
- திருவிளையாடற்புராணத்தில் \_\_\_\_\_ காண்டங்கள் உள்ளன.
- இறைவனிடம் பாடலைப்பெற்றுச் சென்றவன் \_\_\_\_\_.
- பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் \_\_\_\_\_.
- உடல் முழுவதும் கண்களையுடையவன் \_\_\_\_\_.

#### 2. பொருத்துக.

- |                      |   |                   |
|----------------------|---|-------------------|
| மதுரைக்காண்டம்       | - | பதினாறு படலம்     |
| கூடல்காண்டம்         | - | பதினெட்டுப் படலம் |
| திருவாலவாய்க்காண்டம் | - | முப்பது படலம்     |

### ஆ) குறுவினாக்கள்

- தருமி, இறைவனிடம் வேண்டியதும் இறைவன் தருமிக்கு வழங்கியதும் யாது?
- தருமியின் பாடலைக்கேட்ட பாண்டியனின் மனநிலையைக் கூறுக.
- தருமி, பொற்கிழி பெறச்சென்றபோது நிகழ்ந்தது யாது?
- இறைவனிடம் தருமி வருத்தத்துடன் வினவியது யாது?
- அரசவைக்கு வந்த இறைவன் வினவியது யாது?

### இ) சிறுவினாக்கள்

- திருவிளையாடற் புராணம் - குறிப்பு எழுதுக.
- பரஞ்சோதி முனிவர் - குறிப்பு எழுதுக.
- இறைவனுக்கும் நக்கீரனுக்கும் இடையே நடந்த உரையாடலை விவரிக்க.

### ஈ) நெடுவினா

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலக் கருத்துகளைத் தொகுத்தெழுதுக.

## கடற்பயணம்

தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. பழங்காலந்தொட்டே தமிழர் உள்நாட்டு, அயல்நாட்டு வாணிகத்தில் சிறப்புற்றிருந்தனர். உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி. அயல்நாட்டு வாணிகத்திலும் தரை வழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும். எனவே, அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.

### தமிழரின் கடற்பயணம்

திரைகடல் ஒட்டும் திரவியம் தேடு என்னும் ஓளவைமொழியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றன் மொழியும், தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாம்.

பழங்காலத்தில், தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளத்திகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. இப்பிரிவு காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் மேற்கே கிரீசு, உரோம், எகிப்துமுதல் கிழக்கே சீனம் வரையிலும் கடல்வழி வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகள் தமிழரின் பொருள்களை விரும்பிப் பெற்றன. ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மினகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவரும் பல பொருள்கள் மிகுதியாகக் கிடைத்தன. அவற்றுள், முத்தும் பவளமும் ஆரமும் அகிலூம் வெண்டுகிலும் சங்கும் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.

### கப்பல்

பழங்காலத்திலேயே தமிழகத்தில் பலவகையான கப்பல்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பெரிய கப்பலும் மதில்குழிந்த கோட்டைபோலத் தோன்றுமாம். அஃதாவது, நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள். அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றுமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானுாற்றில் கூறப்பட்டுள்ளது.

## கடலும் மரக்கலங்களும்

ஆழி, ஆர்களி, முந்தீர், வாரணம், பெளவும், பரவை, புணரி என்பவைகடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். இவ்வாறே மரக்கலத்துக்கும் தமிழ்மொழியில் பல பெயர்கள் வழங்குகின்றன. அவை: கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பங்ரி, ஓடம் என்பன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும். இச்சொற்களைக் கொண்டே பண்டைத் தமிழர்களின் கடற்பயணம் பற்றித் தெளிவாக அறியலாம். உப்பங்கழிகளில் செலுத்துதற்குரிய சிறிய படகுகளும் கடலில் செலுத்துதற்குரிய பெரிய நாவாய்களும் அன்று இருந்தன. கடலில் செல்லும் பெரிய கப்பல் நாவாய் எனப்படும். புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடுகள் அசைந்து ஆடுன எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. இதற்குக் காற்றானது, எவ்வெப்போது எவ்வெத்திசை நோக்கி வீசும் என்று உணர்வது அடிப்படையாகும். இதனைத் தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் பறநானுற்றுப் பாடல் கூறுகிறது.

## துறைமுகங்கள்

தமிழகத்தில் நடைபெற்றுவந்த வாணிகத்தின் பயனாகப் பல துறைமுகங்கள் கடற்கரைப் பட்டினங்களாகச் சிறந்து விளங்கின. அவற்றுள் காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகியவை குறிப்பிடத்தக்கன.

முசிறி, சேர மன்னர்க்குரிய துறைமுகம். அங்குச் சள்ளி என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன. அக்கலங்களுக்கு உரிய யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, அகநானுறு தெரிவிக்கிறது.

பாண்டிய நாட்டின் வளம் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிக நாட்டறிஞர் மார்க்கோபோலோ குறித்துள்ளார். இங்குச் சங்க காலத்தும் முத்துக்குளித்தல் நடந்தது. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தினைச் சிறப்பிக்கின்றன. விளைந்து முதிர்ந்த விழுமுத்து என மதுரைக்காஞ்சி கூறும்.

## கடல் கடந்த தமிழ்

தமிழ்	கிரேக்கம்
அரிசி	ஓரெஸா
கருவூர்	கரோரா
காவிரி	கபிரில்
குமரி	கொமாரி
சோபட்டினம்	சோபட்னா
தொண்டு	திண்டிஸ்
மதுரை	மதோரா
முசிறி	முசிரில்



கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பார். அவ்வூர்களில் பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டின் துறை முகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்), சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

இங்குக் கப்பலிலிருந்து நிலத்தில் இறக்கப்படுவனவும் நிலத்திலிருந்து கப்பலில் ஏற்றப் படுவனவுமாகிய அளவில்லாத பண்டங்கள் முன்றிலில் மலைபோலக் குவிந்து கிடந்தன.

காவிரிப்பூம்பட்டினத்து மாடங்களில் உள்ள மகளிர் கைகளைக் கூட்பி, வெறியாடும் மகளிரோடு பொருந்தி வேய்ந்குழல் முதலியவற்றை வாசிக்க, நகர் விழாக்கோலம் பூண்டது. தெய்வத்திற்காக எடுத்த கொடிகளும், விலைப்பண்டங்களை அறிவித்தற்குக் கட்டிய கொடிகளும், ஆசிரியர்கள் வாது செய்யக் கருதி வைத்த கொடிகளும், கப்பலின் கூம்பிலுள்ள கொடிகளும் அங்குக் கலந்து காணப்பட்டன.

கடல்வழியே வந்த குதிரைகளும், தரை வழியே வந்த மிளகுப் பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகு மலையிற் பிறந்த சந்தனமும் அகிலும், கொற்கைத்துறையிற் பிறந்த முத்தும், கீழ்க்கடலில் உண்டான பவளமும், கங்கையில் உண்டான பொருள்களும் காவிரியில் உண்டான வளங்களும், ஈழ நாட்டிலிருந்து வந்த உணவுப் பொருள்களும் பிற நாட்டுப் பொருள்களும், பிற அரிய பொருள்களும் வந்து சேர, வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்களாக விளங்கின.

### ஏற்றுமதி இறக்குமதி

பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய சூறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் இரத்தினம், முத்து, வெரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்டுகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலானவை குறிப்பிடத்தக்கன.

தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது.

கடற்பயணம்பற்றிய கல்வியறிவு இந்நாளில் மக்களை எட்டியுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப்பெற்று வருகின்றன. இத்துறையில் பயில்வோருக்குப் பயிற்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. எனவே, மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்னும் பாரதியின் கணவு இன்று நனவாகி உள்ளது.

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) கடல் பயணத்தை முந்நீர் வழக்கமெனக் குறிப்பிடும் நூல் \_\_\_\_\_.

ஆ) கடலில் செல்லும் பெரிய கப்பல் \_\_\_\_\_ எனப்பட்டது.

இ) காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கச்சாலையும் \_\_\_\_\_ இருந்தன.

2. பொருத்துக.

நாடு - துறைமுகம்

சேர நாடு - காவிரிப்பூம்பட்டினம்

சோழ நாடு - கொற்கை

பாண்டிய நாடு - முசிறி

### ஆ) குறுவினாக்கள்

1. கடற்பயணம் மேற்கொள்ளக் காரணங்கள் யாவை?

2. யவனர் என்போர் யாவர்?

3. பொருள்வயிற் பிரிவு பற்றி எழுதுக.

4. கலத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?

### இ) சிறுவினாக்கள்

1. தமிழகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள் பற்றி எழுதுக.

2. கப்பலின் தோற்றுத்தைப் புறநானூறு எவ்வாறு உவமிக்கிறது?

3. அக்காலத்தில் பூம்புகார் எவ்வாறு விளங்கியது?

### ஈ) நெடுவினா

தமிழகத்தின் பழங்காலத் துறைமுகங்கள் பற்றியும் அங்கு நடைபெற்ற வாணிகம் பற்றியும் விளக்குக.

### உ) மரபுத்தொடர்களைச் சொற்றொடர்களில் அமைக்க.

1. கைவந்த கலை : \_\_\_\_\_.

2. அத்தி டூத்தாற்போல : \_\_\_\_\_.

3. உள்ளங்கை நெல்லிக்கனி : \_\_\_\_\_.

### ஊ) சொற்றொடர் வகையை அறிந்து எழுதுக.

1. நாவாய்களை வங்கம் என்றும் கூறுவர்.

2. கிரேக்கரையும் உரோமானியரையும் தமிழர் எவ்வாறு அழைத்தனர்?

எ) இருபொருள் எழுதுக.

1. திரை \_\_\_\_\_, \_\_\_\_\_
2. கலிங்கம் \_\_\_\_\_, \_\_\_\_\_
3. கலை \_\_\_\_\_, \_\_\_\_\_
4. கனி \_\_\_\_\_, \_\_\_\_\_

செயல்திட்டம் : களப்பயணம் மேற்கொள்க. (குறைமுகம்)

அறிந்துகொள்க.

நீங்கள் வாழும் நிலப்பகுதி எவ்வகைத் தினை என அறிந்துகொள்க.

குறிஞ்சி

தினையும் – நிலமும்

மருதும்



மலையும்  
மலைசார்ந்த இடமும்



வயலும்  
வயல்சார்ந்த இடமும்

முல்லை  
காடும்  
காடுசார்ந்த இடமும்

நெட்டல்

பாலை



கடலும்  
கடல்சார்ந்த இடமும்



மணலும்  
மணல்சார்ந்த இடமும்

(வறண்ட நிலப்பகுதி)



## கெலன் கெல்லர்

கெலன் கெல்லர், அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவரைக் காணவந்த ஒருவர், அவரிடம், “உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றனைப் பெற விரும்பினால், அங்கு என்னவாக இருக்க வேண்டுமெனக் கேட்பீர்கள்” என்று கேட்டார்.

“இந்த உலகத்தில் அமைதி மலரவேண்டும் எனக் கேட்பேன்” – என்றார் கெலன்.

“பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் பேசும் திறனும் வேண்டும்” எனக் கேட்பார் என நினைத்தவருக்குப் பெருத்த ஏமாற்றம்.


ஆம், கெலன் கெல்லரின் கண்கள் பாரா; காதுகள் கேளா; வாய் பேசாது. பத்தொன்பது மாதக்குமுந்தையாக இருந்தபோது ஏற்பட்ட கொடிய நோயானது, அவரது மூன்று புலனையும் பறித்துக்கொண்டது. கெலன், தன் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத இருண்ட உலகில் வாழ வேண்டியதாயிற்று. ஆறு வயதானபோது அலெக்சாண்டர் கிர்காம்பெல்ஷதவியால் பெர்கின்ஸ் பன்ஸியில் சேர்ந்தார். அங்குப்பணிபுரிந்த அன்னிசல்லிவாள் என்பவர் கெலனுக்கு ஆசிரியராக வாய்த்தார்.

மூன்று புலனற்றவர் என்பது தெரிந்தும், ஆசிரியர் அன்னி, தன்னம்பிக்கையுடன் அவருக்குக் கற்பிக்கக் தொடங்கினார். அவர், முதலில் பொருள்களின் பெயரை ஒவ்வொர் எழுத்தாகக் கெலனின் உள்ளங்கையில் தம் விரல்களால் எழுதிக் கற்பித்தார்; கெலனும் அன்னியின் குரல்வளையின்மீது கைவைத்து ஒலி அதிர்வுகளின்மூலம் எழுத்துகளையும் சொற்களையும் அறிந்துகொண்டார். அதன்பின் பாஸ்டனில் உள்ள ஹோரஸ்மான் காதுகேளாதோருக்கான பன்ஸியிலும், நியூயார்க்கில் உள்ள ரெட் ஹுமாசன் பன்ஸியிலும் முறைப்படி பயின்றார்.

**பெர்கின்ஸ் பன்ஸி:** பார்வையற்றோருக்கான பன்ஸி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது.



ஆசிரியர்  
அங்கிலவானுடன்



அலெக்சாண்டர்  
கிரகாம் பெல்லுடன்



பாலி தாம்சனுடன்..

கெலன், **மிரையில்** முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார். அவர், தனக்கொத் தனியாகத் தயாரிக்கப்பட்ட தட்டச்சு இயந்திரத்தினைப்பயன்படுத்தினார். ஆசிரியை அன்னி அளித்த பயிற்சியின் பயனாக, **கேம்பிரிட்ட் ரெட் கிளிஃப்** கல்லூரி நுழைவத் தேர்வில் வெற்றிபெற்று, இளங்கலைப்பட்ட வகுப்பில் சேர்ந்தார்; பட்டமும் பெற்றார். இத்தகையமாற்றுத்திறனாளர்களுள் முதன் முதலில் பட்டம் பெற்றவர் இவரே. இவர் பல நால்களை எழுதினார்; போர்களை எதிர்த்து உலக நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் செய்தார்.

கெலன், தனது வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கொன் உலகமெங்கும் பள்ளிகள் திறக்கக்கூடியும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; **கெலன் கெல்வர் நிதி** என்னொன்றனைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரைக் கோடி மை அப்பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோருக்கெனத் **தேசிய நாலகம்** ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நால்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயதுவரை அயராது உழைத்தார்.

“வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்றுபோனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” –இவ்வாறு கூறிய கெலன், அந்நம்பிக்கையை மெய்ப்பிப்பதுபோல், “நீங்கள் கண்பார்வை அற்றவராகவும், காதுகேளாதவராகவும் இருந்தும்கூட எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?” எனவிக்டோரியாமகாரணி, கெலனிடம் கேட்டபொழுது, ‘அதற்குக் காரணம் என்னுடைய ஆசிரியரே’ என்று கூறினார். என் மூன்று புலன்களை இழந்ததனால்தான், எனக்கு அவர் ஆசிரியராகக் கிடைத்தார் எனப் பதிலளித்தார். ஆசிரியர் அன்னி இல்லாவிட்டால் கெலனை இவ்வுலகில் யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆசிரியர் அன்னி 1930 ஆம் ஆண்டு இறந்துவிடத் தனது மொழிபெயர்ப்பாளர் **பாலி தாம்சன்** என்பாரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; ஜப்பான் முதலானநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெலன், வாழிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார்.

கெலன் கெல்லர், “மனிதர்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்; அவர்கள் எதையுமே முதன்மையாகக் கருதுவதில்லை. எதனையாவது இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்கிறார்கள். மனிதர்கள் பார்த்தல், பேசுதல், தொடுதல், முகர்தல், கேட்டல் ஆகிய ஜம்புல உணர்வுகளை இயற்கையாகவே பெற்றிருக்கிறார்கள். இந்த உணர்வுகளின் மதிப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பலருக்கு இல்லை, அன்றாட வாழ்க்கைக்கு இவையெல்லாம் தேவையென்பதனை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்,’ என்பார்.

ஒருநாள் இரவு கெலன் கெல்லர், கடவுளின் அருளால் மூன்று நாள் மட்டுமே தமக்குப் பார்வை கிட்டியதாகக் கனவு கண்டார். அதற்கே அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். முதல் நாள், கண்ணொளி கிடைத்ததும் முதன்முதலில் பார்த்தது, அவரின் கல்விக்கண் திறந்து வைத்த ஆசிரியரின் முகத்தையே. அவரைச் சந்தித்ததற்குப் பின், தமது ஆசிரியர் பொறுமை, அன்பு, இரக்கம், துணிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதை உணர்ந்தார். ஆசிரியரைப் பார்த்ததற்குப் பின் அவர், தமது உயிர்த்தோழிகளைச் சந்தித்தார். அவர்களின் கள்ளங்கபடமற்ற அழகான முகத்தைக் கண்டார்.

வீட்டிற்கு வந்து, வீட்டிலுள்ள சின்னஞ்சிறு பொருள்களையெல்லாம் ஓன்றுவிடாமல் பார்த்தார். அவற்றுள், சில வண்ணைப் பொருள்களையும் சுவரில் மாட்டப்பட்டிருந்த அழகிய ஓலியங்களையும் அலமாரியில் அடுக்கிவைக்கப் பெற்றிருந்த புத்தகங்களையும் கண்கொட்டாமல் பார்த்தார். அன்றைய மாலைப்பொழுதில் வெளியில் நடந்து செல்லும்போது மரங்களின் அழகையும் இயற்கையின் அழகையும் கண்டுகளித்தார். வீட்டுக்கு வரும்வழியில் பக்கத்து வீட்டுக்காரரின் பண்ணையில் மக்கள் சிலரையும் சூதிரைகளையும் கண்டார். மாலைப்பொழுதில் கதிரவன் மறையும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். வீட்டிலுள்ள மின்விளக்குகள் அவரைக் கவர்ந்தன. அவை அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தன. பகலில் கண்ட பல்வேறு காட்சிகளில் மனம் ஈடுபாடு கொண்டிருந்ததால், அன்றிரவு அவருக்கு ஆழந்த உறக்கம் வரவில்லை.

இரண்டாவது நாள், கெலன் கெல்லர் கதிரவன் தோன்றுவதனைக் கண்டார்; அன்று நியூயார்க்கிலுள்ள அருங்காட்சியகத்தைக் கண்டு, இயற்கை வரலாற்றைத் தெரிந்து கொண்டார். அருங்காட்சியகம் அவருக்கு உலக மரபியல் வளர்ச்சியை அறிந்துகொள்ளப் பேருதவியாக அமைந்ததனை எண்ணி மகிழ்ந்தார். அடுத்துப் பெருநகரப் பொருட்காட்சிச் சாலைக்குச் சென்றார். அங்கு இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற கலைஞர்கள், **வியனார் டோ டாவின்சி** முதலானோர் ஓலியங்களையும் கலைப்பொருள்களையும் கண்டுமகிழ்ந்தார். பிறகு, கெலன், **செகப்பிரியருடைய நாடகமொன்றைப் பார்த்தார்.** அந்நாடகம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர்கள் வசனம் பேசிய முறை, உச்சரிப்பு, முகவெளிப்பாடு ஆகியவை அவர் மனத்தைவிட்டு அகலவில்லை. அன்றிரவு அவர் அமைதியாக உறங்கினார்.

மூன்றாவது நாள், நகரின் கிழக்குப் பக்கத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை உற்று நோக்கினார். ஆற்றில் படகுகளையும் அதில் செல்லும் மனிதர்களையும் கண்டார். பின்பு, நியூயார்க்கில் உள்ள கம்பீரமான இரட்டைக் கோபுரக் கட்டடத்தைக் கண்டுகளித்தார். அவர், மக்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் பார்த்துப் புரிந்துகொண்டார்; ஐந்தாவது நிழற்சாலையிலுள்ள கடைத் தெருக்களை யெல்லாம் பார்த்தார்.

சிறிய சுற்றுலாமேற்கொண்டார்; பூஞ்சோலைகளையும் குடிசைகளையும் தொழிற்சாலைகளையும் கண்டார். இக்காட்சி அவருக்கு ஒருபறம் மகிழ்ச்சியையும் மறுபறம் துன்பத்தையும் அளித்தது. கெவன் சொன்னார்: “எனது கண்கள் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் முதன்முதலாகக் கண்டன்.” அன்றைய முடிவில் ஒரு நடைக்குவை நாடகத்தைக் கண்டார். ஏனொனில், கண் பார்வை மறைவதற்கு முன்பு, மகிழ்ச்சியான ஒன்றை மட்டுமே கண்கள் காண வேண்டுமென விரும்பினார். ‘நம் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும். கடவுள் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய அன்பளிப்பு பார்வை. அதனை இன்னும் சற்றுநோரத்தில் இழுக்கப் போகிறோம்’ என்ற உணர்வோடு கற்பனை செய்து பார்த்தால், அதன் அருமையை நம்மால் உணரமுடியும். மூன்று நாளிலும் தாம் உணர்ந்தவற்றை நமக்குப் பாடமாக உணர்த்தினார். “மூன்றுநாள் பார்வை சிடைத்ததற்கே முழுப் பயணையும் என் கண்கள் கண்டன. அப்படியானால், வாழ்நாள் முழுவதும் பார்வையுள்ளவர்கள் எவ்வளவு சாதனங்கள் செய்யமுடியும் என்பதை என்னிப் பாருங்கள்” என்பதை உணர்த்தினார்.

1880 குண் 27இல் அமெரிக்காவிலுள்ள அஸபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்து, சாதனையாளராகத் திகழ்ந்த கெவன், 1968 ஆம் ஆண்டு குண் முதல்நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது உடல் வாழிங்டனில் அன்னி, பாலி ஆகியோரது உடல்களுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறு துண்பமோ தடையோ இழப்போ ஏற்பட்டாலே மனமுடைந்து மூலையில் முடங்கிப் போகும் நமக்குக் கெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு தன்னம்பிக்கையைத் தரும் என்பதில் ஜூயிலில்லை. உடல்நலத்தோடுஇருப்பவர்களே செய்யவியலாத அரியசாதனங்களைப் புலன்களை இழுந்த கெலன் செய்தார். அதனால் அவர், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெறுகிறார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

- குறள், 618



**பார்வையற்றோருக்கான  
எழுத்துமுறையை  
உரவாக்கியவர்.**

ପ୍ରକାଶକ

## பார்வையற்றோருக்கான தமிழ் எழுத்துகள்

ଅ	ବ୍ୟ	କୁ	ପ୍ର	ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି
ଅ	ବ୍ୟ	କୁ	ପ୍ର	ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି
ବ୍ୟ	କୁ	ପ୍ର	ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି	
କୁ	ପ୍ର	ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି		
ପ୍ର	ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି			
ଦୀ	ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି				
ତ୍ରେ	ତ୍ରୁ	ତ୍ରୁତି					
ତ୍ରୁ	ତ୍ରୁତି						
ତ୍ରୁତି							

## ମାତ୍ରିକ ବିଳାକ୍ଷଣ

நூல்வினாக்கள்

1. கெலன் கெல்லர் எவ்வாறு கல்வி கற்றார் ?
  2. கெலன் கெல்லர், தம் கனவில் கண்ட முதல் நாள் காட்சிகள் யாவை ?

## பெயர்ச்சொல்

### தொழிற்பெயர்

மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான்.

இத்தொடரில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், தொழிற்பெயர்களை அறிவோம்.

மாதவி, கோவலன் – இவை பெயர்ச்சொற்கள்

கண்டு, மகிழ்ந்தான் – இவை வினைச்சொற்கள்

ஆடல் – என்பது தொழிற் பெயர்.

அறுவகைப் பெயர்ச்சொற்களுள் தொழிற்பெயரும் ஒன்று என்பதனை முன்வகுப்பிலேயே கற்றிருக்கிறீர்கள். **ஆடல்** – என்பது ஆடுதல் என்னும் தொழிலைக் குறிப்பதனால், அது **தொழிற்பெயர் எனப்பட்டது**.

ஆடு + அல் = ஆடல். அல் – என்பது தொழிற் பெயர் விகுதி. இவ்வாறு தொழிற்பெயரைக் குறிக்க வரும் விகுதிகள்: தல், அல், அம், ஈ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்பன.

வினைப்பகுதியோடு மேற்குறித்த விகுதிகளைச் சேர்த்தால் தொழிற்பெயராகும்.

(எ-டு) பெறுதல்	= பெறு + தல்	கோடல்	= கோடு + அல்
ஆட்டம்	= ஆடு + அம்	வாழ்க்கை	= வாழ் + கை
பறவை	= பற + வை	புளிப்பு	= புளி + பு
போக்கு	= போ + கு	வரவு	= வர + உ
தோற்றரவு	= தோற்று + அரவு	கோட்பாடு	= கோள் + பாடு
பாய்த்து	= பாய் + து.	கேளானை	= கேள் + ஆனை

### தொழிற்பெயர் வகைகள்

தொழிற்பெயர் இருவகைப்படும்.

1. முதனிலைத் தொழிற்பெயர்                  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

### 1. முதனிலைத் தொழிற்பெயர்

தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவதற்கு முதனிலைத் தொழிற்பெயர் எனப் பெயர்.

(எ-டு) கபிலனுக்கு **அடிவிழுந்தது**.

இத்தொடரில் அடி, என்பது விகுதிபெறாமல், பகுதியாய் நின்று தொழிலை உணர்த்துகிறது.

## 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

தொழிற்பெயரின் முதனிலையாகிய பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயராகும்.

(எ-டு) அறிவறிந்த மக்கட் பேறு.

அவனுக்கு என்ன கேடு?

இங்குப் ‘பேறு’, கெடு என்னும் முதனிலைகள் ‘பேறு’, ‘கேடு’ எனத் திரிந்து ‘பெறுதல்’, ‘கெடுதல்’ என்னும் பொருளை உணர்த்துகின்றன.

வினையாலனையும் பெயர்

முருகன் பரிசு பெற்றான்.

பரிசு பெற்றானைப் பாராட்டினர்.

இவ்விரு தொடர்களிலும், பெற்றான் என்னும் வினைக்சொல் வந்துள்ளது.

முதல் தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள ‘பெற்றானை’ என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது.

இவ்வாறு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினைசெய்தவரைக் குறிப்பது வினையாலனையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும்; பெயர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்று வரும்.

பெற்றானை - இறந்தகாலம்

பெறுகின்றானை - நிகழ்காலம்

பெறுவானை - எதிர்காலம்

பெற்றான் + ஐ என், இரண்டாம் வேற்றுமை உருபான ஜ ஏற்று வந்துள்ளமை காண்க.

தொழிற்பெயர்க்கும் வினையாலனையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகள்

தொழிற்பெயர்	வினையாலனையும் பெயர்
<ul style="list-style-type: none"><li>✿ தொழிலுக்குப் பெயராய் வரும்.</li><li>✿ படர்க்கை இடத்தில் வரும்.</li><li>✿ காலங்காட்டாது.</li></ul>	<ul style="list-style-type: none"><li>✿ தொழில் செய்பவருக்குப் பெயராய் வரும்.</li><li>✿ மூவிடங்களிலும் வரும்.</li><li>✿ முக்காலத்தையும் காட்டும்.</li></ul>

பண்புப் பெயர்

பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர். அறுவகைப் பெயர்களுள் ஒன்றான பண்புப் பெயர் நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.

1. செம்மை, வெண்மை, கருமை - நிறப்பண்பு.

2. வட்டம், சதுரம், கூம்பு, செவ்வகம் – வடிவப்பண்டு.
3. ஒன்று, அரை, கிலோமீட்டர் – அளவுப்பண்டு.
4. காரம், புளிப்பு, இனிப்பு – சுவைப்பண்டு.

### பண்டுப் பெயர் விகுதிகள்

மை, ஜி, சி, பு, உ, கு, றி, று, அம், நர், பம், து, மன், இல் என்பன பண்டுப் பெயர் விகுதிகள்.

(எ-டு) நன்மை	= நல் + மை	நன்றி	= நல் + றி
தொல்லை	= தொல் + ஜி	நலம்	= நல் + அம்
மாட்சி	= மாண் + சி	நோக்கம்	= நோக்கு + அம்.
மாண்பு	= மாண் + பு	திட்பம்	= திண் + பம்
நன்கு	= நல் + கு	தீது	= தீமை + து.

### வேற்றுமை உருபேற்கும்போது திரியும் பெயர்கள்


வேற்றுமை உருபுகள் ஜி, ஆல், கு, இன், அது, கண் என்பன. இவற்றைக் குறித்து முன்வகுப்பில் தெளிவாகப் படித்திருப்பீர்கள். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூலிடப் பெயர்களை ஏற்று வரும்போது எவ்வாறு திரியும் என்பது குறித்துக் காணலாம்.

### தன்மைப் பெயர்கள்

நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்.

நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்.

1. யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது என் எனத் திரியும்.




2. யாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது எம் எனத் திரியும்.  
எம்மை, எம்மால், எமக்கு, எம்மின், எமது, எங்கண் என வரும்.
3. நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் நம் எனக் குறுகும்.  
நம்மை, நம்மால், நமக்கு, நம்மின், நமது, நங்கண் எனக் குறுகி வரும்.
4. யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது

**எங்கள்** எனத் திரியும். எங்களை, எங்களால், எங்களுக்கு, எங்களின், எங்களது எனத் திரிந்து வரும்.

### முன்னிலைப் பெயர்கள்

நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன முன்னிலைப் பண்மைப் பெயர்கள்.

1. **நீ** என்னும் முன்னிலை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபேற்கும்போது, **நின்** எனவும், **உன்** எனவும் மாறும்.



2. **நீர்** என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது **நும், உம்** எனத் திரியும். நும்மை, நும்மால், நுமக்கு, நும்மின், நுமது, நும்கண்; உம்மை, உம்மால், உமக்கு, உம்மின், உமது, உம்கண்.


3. **நீங்கள்** என்னும் முன்னிலைப் பண்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது, **நுங்கள், உங்கள்** என மாறுபடும்.

நுங்களை, நுங்களால், நுங்களுக்கு, நுங்களின், நுங்களது; உங்களை, உங்களால், உங்களுக்கு, உங்களின், உங்களது.

### படர்க்கைப் பெயர்கள்

தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது கீழ்க்காணுமாறு திரியும்.

1. **தான்** என்னும் படர்க்கை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபேற்கும்போது, **தன்** என மாறும்.



2. தாம் என்னும் படர்க்கைப் பண்மைப் பெயர் தம் எனத் திரிந்து வேற்றுமை உருபேற்கும். தம்மை, தம்மால், தமக்கு, தம்மின், தமது, தங்கன்.

3. தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர் தங்கள் எனத் திரியும். தங்களை, தங்களால், தங்களுக்கு, தங்களின், தங்களது, தங்கள் தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம் நீ நீர் என்னம் நின்னும் ஆம்பிற குவ்வின் அவ்வரும், நான்கு ஆறு இரட்டல் - நன்னால், 247

## പയിൽക്കി :

#### 1. പൊന്തുതാത് ചൊല്ലെ വട്ടമിടുക.

- அ) பெறு, கடு, நடு, கெடு, வீடு.  
 ஆ) செம்மை, வட்டம், ஓன்று, கருமை, வெம்மை.  
 இ) ஆடல், அண்ணன், தேடல், போக்கு, பாய்தல்,

2. நீ என்னும் முன்னிலைப்பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது அடையும் மாற்றத்தை எழிதுக.

**கீ** + ஜி = நின்னை,      **ங்** + ஆல் \_\_\_\_\_ ,      **ஞ்** + \_\_\_\_\_ ,  
**க்** + \_\_\_\_\_,      **ங்** + \_\_\_\_\_ ,      **ஞ்** + \_\_\_\_\_ .

## ମାତ୍ରିର ବିନାକ୍କଳ

### அ) புறவயவினாக்கள்

#### **1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.**

1. தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் \_\_\_\_\_.



? தயார்த்தி என்னும் தொழிலிற்குமேயாக் கண்டு பிரியாக்

- (ii) கூடுதல் திட்டங்களைப் பற்றி விவரம் கொடுக்கவேண்டும்.

## ୧) କୂଳି + ଶି

3. மதுவி எண்கள் 87

4. ‘வந்தான்’ என்னும் வினைமுற்று \_\_\_\_\_ என வினையால்களையும் பெயராய் வரும்.

அ) வருவான்      ஆ) வாரான்      இ) வந்தவன்

## 2. பொருத்துக.

தொழிற் பெயர்	-	நன்றி
முதனிலை திரிந்த தொழிற்பெயர்	-	அகழ்வார்
பண்புப் பெயர்	-	சூடு
வினையால்களையும் பெயர்	-	வருதல்

## 3. கோட்ட இடங்களை நிரப்புக.

1. பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது \_\_\_\_\_ .

அ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்      இ) முதனிலைத் தொழிற்பெயர்  
ஆ) பண்புப் பெயர்

2. வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி \_\_\_\_\_ .

அ) டு      ஆ) உ      இ) எதுவுமில்லை

3. வட்டம் என்பது \_\_\_\_\_ பெயர் ஆகும்.

அ) அளவுப்பண்பு      ஆ) சுவைப்பண்பு      இ) வடிவுப்பண்பு

5. ‘நீ’ எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது \_\_\_\_\_ எனத் திரியும்.

அ) நம்      ஆ) தன்      இ) உன்

## ஆ) சிறுவினாக்கள்

1. தொழிற்பெயர் என்பது யாது? எடுத்துக்காட்டுத் தருக.
2. தொழிற்பெயர் விகுதிகளில் நான்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
3. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
4. தொழிற்பெயருக்கும் வினையால்களையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
5. வேற்றுமை உருபுகள் யாவை?
6. மூவிடப் பெயர்கள் யாவை?

## வகுப்பறைத்திறன்கள்

எழுதுதல் நிறன் : படம் பார்த்துக் கவிதை எழுதுக.



குழுக் கலந்துரையாடல் :

பாரதியார் - பாரதிதாசன் - கண்ணதாசன் கவிதைகளில் சமூக மாற்றம் குறித்துக் கலந்துரையாடுக.

## மொழித்திறன் பயிற்சி

தொகைச்சொற்களை விரித்தெழுதுதல்.

(எ-இ) : ஐந்தினை என்னும் சொல் குறிஞ்சித்தினை, மூல்லைத்தினை, மருத்தினை, நெய்தல் தினை, பாலைத்தினை என்னும் ஐந்துதினைகளின் தொகுப்பு.

- |                 |   |  |
|-----------------|---|--|
| 1. முக்கனி      | - | மாங்கனி, பலாக்கனி, வாழைக்கனி.  |
| 2. நாற்படை      | - | தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.  |
| 3. ஐந்திலக்கணம் | - | எழுத்திலக்கணம், சொல்லிக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்.              |
| 4. அறுசலை       | - | இளிப்புச்சலை, கச்புச்சலை, புளிப்புச்சலை, உவர்ப்புச்சலை, கார்ப்புச்சலை, துவர்ப்புச்சலை. |

பயிற்சி : தொகைச்சொற்களை விரித்தெழுதுக.

- இருதினை \_\_\_\_\_, \_\_\_\_\_.  
முப்பால் \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.  
நாற்றிசை \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.  
ஐம்பால் \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

தமிழ் எண்ணும் பெயர்களை எண்களுடன் பொருத்துக.

எண்ணும் பெயர்	-	எண்
எண்பத்திரண்டு	-	ஒ இ
தொண்ணுாற்றொன்பது	-	ஈ ஓ
இருபத்தைந்து	-	ஈ சை
பதினொந்து	-	அ உ
மூப்பது	-	க கு

செயல் திட்டம் :

- இப்பாடப்பகுதியிலுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.
- தொகுத்த பெயர்ச்சொற்களிலுள்ள தொழிற்பெயர்களை வட்டமிடுக.

கட்டுரைப் பயிற்சி : மாற்றுத்திறனாளர் மறுவாழ்வு.

**கையெழுத்து இதழ் தயாரித்தல்**  
 ( மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் குழுக்களாகப் பிரித்துக்  
 கையெழுத்து இதழ் தயாரிக்கச் செய்தல் )

<b>விடுதலைத் திருநாள் சிறப்பிதழ்</b>		
<b>அனைவருக்குமான விடுதலை! உலகத்தை உயர்த்தும் நன்றாய்!</b>		
<b>சிறப்புச் செய்தி</b> விடுதலை நாள்	<b>கவிதை</b> போரிடும் உலகத்தை வேராடும் சாய்ப்போம்.	<b>நேர்காணல்</b> விடுதலைக்கு உழைத்தோர்
<b>நாடகம்</b>	<b>துனுக்குகள்</b>	<b>கட்டுரை</b>
விடுதலைப்போர்	விழிப்புணர்வு ஊட்டும் நகைச்சுவைத் துனுக்குகள்	விடுதலைத் திருநாள் போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரை
<b>சிறுக்கதை</b> ஒருபக்க அளவு சிறுவர் கல்வி இத்திங்களுக்கான தமிழ் மன்ற நிகழ்ச்சிகள்	<b>உரையாடல்</b> காந்தி இன்று இருந்தால்... இருவர்/மூவர் உரையாடல்	

### வாழ்க்கைத்திறன்

#### பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்

தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது பார்வையற்றோர் பாட்டுப்பாடுச் செல்வதைக் கேட்டிருப்பீர்கள். முன்னே செல்பவரைப் பின்பற்றி மற்றையோர் தொடர்வதனையும் கண்டிருப்பீர்கள். வழியறிந்த மாற்றுத்திறனாளி வழியறியா மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு உதவும்போது, பார்வையுள்ளோர் யாராவது அவர்களுக்கு உதவியதைப் பார்த்திருக்கிறீர்களா? இயலாதோருக்கும் இல்லாதோருக்கும் மனிதநேயத்தோடு உதவுவோர் சிறந்த மனிதராவர்.

1. மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வெவ்வ வகையில் உதவலாம்?
2. நீங்கள் பழகிய இடத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரு பொருளை எடுக்க முயற்சி செய்க. உங்கள் பட்டறிவை நண்பர்களுடன் கலந்துரையாடுக.

### மதிப்புக்கல்வி

#### உயிர் இரக்கம்

ஸ்கென் மெட்ஸ் எனும் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரின் வீட்டிற்கு, அவருடைய நண்பர் சென்றிருந்தார். அன்றைக்குக் கடும் குளிர் நிலவியது. அறிவியல் அறிஞர், தம் உடலை நன்றாகக் கம்பளியால் போர்த்தியிருந்தார். எனினும், குளிர் தாங்காமல் நடுங்கிக்கொண்டே ஏதோ ஒரு சோதனையில் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்தார். அருகிலேயே கணப்புப்புரை (குட்டடுப்பு) இருந்தும், அவர் அதை எரிய விடவில்லை.

நண்பர் அவரிடம், “என் கணப்பை எரியவிடாமல் இப்படிக் குளிரில் நடுங்குகிற்கள்?” என்று கேட்டார். அதற்கு, அந்த அறிவியல் அறிஞர் எழுந்து சென்று, அருகில் இருந்த கணப்பைச் சுட்டிக் காட்டினார். அங்குச் சுண்டெலியோன்று தன்னுடைய குட்டகஞ்சன் இருந்தது.

“இந்தக் கடுமையான குளிரில் நாமே நடுங்கும்போது பாவம் இவை என்ன செய்யும்? அதனால்தான், அவற்றை விரட்ட எனக்கு மனம் வரவில்லை.” என்றார்.

இந்தச் சூழலில் நீயாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? நினைத்துப் பார்.

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்  
வருத்தத்தை ஒருசிறி தெனினும்  
கண்ணுறப் பார்த்தும் செவியறக் கேட்டும்  
கணமும்நான் சகித்திட மாட்டேன்.  
— வள்ளார்

### மொழியாக்கம் செய்க.

Mother Teresa, born in Yugoslavia became a nun at the age of 18. She came to India and started her career as a teacher. She established the “Home for dying and destitute” in Kolcutta. “Service to the uncared is the service to God” is the principle of Mother Teresa. The highest honour of ‘Nobel Prize’ was awarded her selfless work for peace.

### இணையான தமிழ்ப் பழமொழியை அறிக.

1. In a fiddler's house all are dancers.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.

2. No man can flay a stone.

கல்விலே நார் உரிக்க முடியுமா?

3. Difficulties give way to diligence.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

4. Command your man and do it yourself.

வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அவைவானேன்.

5. Charity is a double blessing.

தருமம் தலை காக்கும்.

## திருக்குறள்

**கேள்வி**

**( சான்றோர் உரைகளைக் கேட்டல் )**

1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. \*

**பொருள் :** செல்வங்களுள் சிறந்தது கேள்விச் செல்வம். அதுவே செல்வங்கள் அனைத்திலும் முதன்மையானது.

**சொற்பொருள் :** செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்; தலை - முதன்மை.

2. செவிக்குணவு இல்லாத போழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். \*

**பொருள் :** செவிக்குணவாகிய நல்லறிவு கிடைக்காதபொழுதில் வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்கப்படும்.

**சொற்பொருள் :** போழ்து - பொழுது; ஈயப்படும் - அளிக்கப்படும்.

**இலக்கணக்குறிப்பு :** வயிற்றுக்கும் - இழிவுச்சிறப்பும்மை.

**பிரித்தறிதல் :** செவிக்குணவு = செவிக்கு + உணவு.

**( இவ்விரு குறட்பாக்களும் கேள்வியின் சிறப்பினைக் கூறுகின்றன. )**

3. செவியணவின் கேள்வி உடையார் அவியணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

**பொருள் :** செவி உணவாகிய கேள்வியினை உடையவர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவர், அவி உணவைக் கொள்ளும் தேவர்களுக்கு ஒப்பாவர்.

**சொற்பொருள்:** அவி உணவு - தேவர்களுக்கு வேள்வியின்பொழுது கொடுக்கப்படும் உணவு. ஆன்றோர் - கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்; ஒப்பர் - ஒப்பாவர்.

**இலக்கணக்குறிப்பு:** அவியணவு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

**( இக்குறள் கேள்வி அறிவுடையவரின் சிறப்பினைக் கூறுகிறது. )**

4. கற்றிலன் ஆயினும் கேட்க, அஃதொருவற்கு) ஒற்கத்தின் ஊற்றாந் துணை. \*

**பொருள் :** ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கற்றாரிடம் சென்று கேட்டறியவேண்டும். வாழ்க்கையில் தளர்ச்சியறும்போது அக்கேள்வி யறிவானது, அவனுக்கு ஊன்றுகோல்போலத் துணையாக நிற்கும்.

**சொற்பொருள் :** ஒற்கம் - தளர்ச்சி; ஊற்று - ஊன்றுகோல்.

**இலக்கணக்குறிப்பு :** கேட்க - வியங்கோள் வினைமுற்று.

**பகுபத உறுப்பிலக்கணம் :** கேட்க - கேள் (ட்) + க. கேள் - பகுதி; ள் - ட் ஆனது விகாரம்; க - வியங்கோள் வினைமுற்று விகுதி.

## 5. இழுக்கல் உடையழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

**பொருள் :** வழுக்குகின்ற நிலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல, நல்லொழுக்கம் மிக்க பெரியோரின் வாய்ச்சொற்கள் வாழ்க்கைக்கு என்றும் உதவும்.

**சொற்பொருள் :** ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்; அற்றே - போன்றதே.

**இலக்கணக்குறிப்பு :** இழுக்கல், ஒழுக்கம் - தொழிற்பெயர்கள்; ஊற்றுக்கோல் - ஊன்றுகோல் என்பதன் வலித்தல் விகாரம்.

**அணி :** உவமையணி.

## 6. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். \*

**பொருள் :** எவரும் அறிஞரின் நல்லுரைகளைக் கேட்டல் வேண்டும். அந்நல்லுரை எவ்வளவு சிறிதே ஆயினும் அதனைக் கேட்ட அளவிற்கு நிறைந்த பெருமையை அது தேடித் தரும்.

**சொற்பொருள் :** எனைத்தானும் - எவ்வளவு சிறிதே ஆயினும்; அனைத்தானும் - கேட்ட அளவிற்கு; ஆன்ற - நிறைந்த.

**இலக்கணக்குறிப்பு :** ஆன்ற பெருமை - பெயரெச்சம்.

## 7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.

**பொருள் :** நூட்பமாக ஆய்ந்தறிந்த கேள்வி அறிவுடையோர், சொல்பவரின் கருத்தைத் தவறாக உணர்ந்திருந்தாலும் ஒருபொழுதும் தீயசொற்களைக் கூறுமாட்டார்.

**சொற்பொருள் :** பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும்; பேதைமை - அறியாமையின் பாற்பட்ட தீயசொற்கள்; இழைத்துணர்ந்து - நூட்பமாக ஆராய்ந்து; ஈண்டிய - ஆய்ந்தறிந்த.

**பகுபத உறுப்பிலக்கணம் :** உணர்ந்து - உணர் + த் (ந்) + த் + உ. உணர் - பகுதி; த் - சந்தி; த் - ந் ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி.

(இந்நான்கு குற்பாக்களும் கேட்பதனால் வரும் நன்மைகளைக் கூறுகின்றன.)

## 8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

**பொருள் :** கேள்வியால் துளைக்கப்படாத செவிகளுக்குக் கேட்கும் தன்மை இருப்பினும் கேளாத் செவிகளாகவே கருதப்படும்.

**சொற்பொருள் :** தகையவே - தன்மையதே; தோட்கப்படாத - துளைக்கப்படாத.

**இலக்கணக்குறிப்பு :** கேளாத் தகையவே - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.

## 9. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.

**பொருள் :** நுட்பமாகிய கேள்வியறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப் பேசுவதில்லை.

**சொற்பொருள் :** நுணங்கிய - நுட்பமாகிய; வணங்கிய - பணிவான; வாயினராதல் - மொழியினை உடையவர்.

## 10. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். \*

**பொருள் :** கேள்வியின் வாயிலாகச் செவிச்சுவை உணராது, உணவின் வாயிலாக வாய்ச்சுவை மட்டுமே உணரும் மக்கள் இறந்தாலும் என்ன? வாழ்ந்தாலும் என்ன?

**சொற்பொருள் :** வாயுணர்வின் மாக்கள் - உணவுச்சுவை மட்டும் அறிந்தோர்; அவியினும் - இறந்தாலும்.

**இலக்கணக்குறிப்பு :** அவியினும் வாழினும் - என்னும்மை.

**பிரித்தறிதல்:** சுவையுணரா = சுவை + உணரா; வாயுணர்வு = வாய் + உணர்வு.

(இம்முன்று குற்பாக்களும் கேளாதவழி ஏற்படும் குற்றங்கள்பற்றிக் கூறுகின்றன.)

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவய வினாக்கள்

1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. செவிக்குணவாவது \_\_\_\_\_.

அ) புகழ்                          ஆ) கேள்வி                          இ) மகிழ்ச்சி

2. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் \_\_\_\_\_.

அ) ஊற்றுக்கோல்    ஆ) அளவுகோல்                          இ) துலாக்கோல்

2. சீர் மோனைச்சொற்களை எடுத்தெழுதுக.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

3. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.

அனைத்தானும் ஆன்ற தரும் பெருமை  
நல்லவை எனைத்தானும் கேட்க

4. அகரமுதலி பார்த்துப் பொருளாறிக.

ஒற்கம், ஆன்ற, நுணங்கிய

#### ஆ) குறுவினாக்கள்

1. தலையாய செல்வம் எது ?

2. கேள்வியிடையாரின் சிறப்பு யாது ?

3. ஒற்கத்தின் ஊற்றாம் துணை எது ?

4. கேள்வியால் தோட்கப்படாத செவி எத்தன்மையது ?

5. பணிவான சொற்களைப் பேசாதவர் யார் ?

#### இ) சிறுவினாக்கள்

1. கேள்வியின் சிறப்பாக வள்ளுவர் கூறுவன யாவை ?

2. கேள்விச்செல்வத்தினால் பெறப்படும் நன்மைகள் யாவை ?

3. கேள்விச்செல்வம் பெறாததால் ஏற்படும் குற்றங்கள் யாவை ?

#### ஈ) நெடுவினா

செவிச்செல்வம்பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்துரைக்க.

#### உடைமைகள் பத்து

திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.

1. அண்புடைமை

6. அறிவுடைமை

2. அடக்கமுடைமை

7. ஊக்கமுடைமை

3. ஒழுக்கமுடைமை

8. ஆள்வினையுடைமை

4. பொறையுடைமை

9. பண்புடைமை

5. அருளுடைமை

10. நானுடைமை

#### குறனும் ஏழு என்னும் எண்ணுப்பெயரும்

திருக்குறனுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது. திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது. ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குற்பாக்களில் இடம் பெற்றுள்ளது. அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை ஏழு. மொத்த குற்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு.

## சீட்டுக்கவி

(புலவர், பெரும்பாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப்பெறவேண்டி, ஒலைக்சீட்டில்கவிதை எழுதி அனுப்புவர். இக்கவிதைக்குச் சீட்டுக்கவி என்பது பெயர். இதற்கு ஒலைத்தூக்கு, ஒலைப்பாகரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு. )

ஏடாயிரங் கோடி எழுதாது தன்மனத்து)

எழுதிப் படித்த விரகன்.

இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிஞர்

ராகவன் விடுக்கும் ஒலை

சேடாதி பன்சிரமசைத்திடும் புகழ்பெற்ற

திரிபதகை குலசே கரன்

தென்பாலை சேலம் புரந்துதா கந்தீர்த்த

செழியனெதிர் கொண்டு காண்க.

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,

பத்திகோ ணாத கோணம்,

பறவாத கொக்கனற் பண்ணாத கோடை, வெம்

படையில் தொடாத குந்தம்

குடாத பாடலம், பூவாத மாவொடு,

தொடுத்து முடியாத சடிலம்

சொன்னசொற் சொல்லாத கிள்ளையொன் ரெங்கும்

துதிக்கவர விடல் வேண்டுமே.

— அந்தகக்கவி வீரராகவர்

**பொருள் :** கணக்கற்ற நால்களைக் கையினால் சுவடியில் எழுதாது, தன் மனத்திலேயே எழுதி, அவற்றைத் தெளிவாகக் கற்ற திறமையுடையவனும், இமயம் முதல் சேதுவரையுள்ள இத்திருநாட்டில் தனக்கு நிகர் எவருமிலாத கவிஞராகிய வீரராகவன் எழுதி விடுக்கும் ஒலை :

ஆயிரம் தலைகளையுடையவன் ஆதிசேடன்; அவன் கேட்டு இன்புற்று மெய்ம்மறந்து தலையசைக்குமாறு செய்யும் கலைக்கு இருப்பிடமானவன் குலசேகரன். அவன், கங்கர் குலத்தில் தோன்றிய தலைவன்; தெற்கிலுள்ள பாலைக்காடு (பாலக்காடு)முதல் சேலம்வரையுள்ள நாட்டு மக்களின் குறைதீர்த்து நலம் செய்தவன். இத்தகு பெருமைகளுக்கு உரிய செழியதறையன் இவ்வோலையைப்பெற்றுப் பிரித்துக் காண்பானாக.

பாட்டிசைக்காத கந்தருவம் (இசை), எறியமுடியாத கந்துகம் (பந்து), கூர்மை மழுங்காத கோணம் (வாட்படை), பறக்காத கொக்கு, அனல் வீசாத கோடை (வேணிற்காலம்), கொடிய படைக்கலம்போன்று பிடியாத குந்தம் (குலம்), அணியாத பாடலம் (பாதிரிப்பூ), பூவாத மா (மாமரம்), மலர்மாலை அணியாத சடிலம் (சடை), சொல்லியதைத் திருப்பிச் சொல்லாத கிள்ளை (கிளி) ஒன்றனைக் காண்போர் எல்லாம் புகழுமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

**பாடல் நயம் :** கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கோடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை என்பன குதிரையைக் குறிக்கும் பல பெயர்கள். (இதனை இலக்கணத்தார் ஒருபொருள் குறித்த பலசொற்கள் என அழைப்பர்.) ஒவ்வொரு சொல்லும் தனித்த பொருளை யுடையதெனினும் அதற்குரிய அடையை நீக்கிப் பொருள்கொள்ளும்போது, அது குதிரையைக் குறிப்பதாகவே உள்ளது. இச்சொல்லாட்சித்திறன் வீரராகவரின் மொழிவளத்தைக் காட்டுகிறது.

**சொற்பொருள் :** கந்துகம் – பந்து; கோணம் – வாட்படை; குந்தம் – குலம்; கோடை – வேணிற்காலம்; பாடலம் – பாதிரிப் பூ; மா – மாமரம்; சடிலம் – சடை; கிள்ளை – கிளி.

**இலக்கணக்குறிப்பு :** படித்த விரகன், தீர்த்த செழியன் – பெயரெச்சங்கள்; பாடாத, பறவாத, குடாத – எதிர்மறைப் பெயரெச்சங்கள்; எதிரிலாக் கவி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; விடல் – தொழிற்பெயர்.

**ஆசிரியர் குறிப்பு:** வீரராகவர் காஞ்சிபுரம் மாவட்டத்துப் பூதூரில் பிறந்து, பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர். இவரின் தந்தையார் வடுகெநாதர். வீரராகவர் பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர்; எனினும், கேள்வியறிவின் வாயிலாகக் கல்வி பயின்றார். இவர், ஏடுகள் எழுதாமல், தம் மனத்திலேயே எழுதிப் படித்தேன் எனத் தாமே கூறுவதிலிருந்து, அவர் கற்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணி வியக்கத் தோன்றுகிறது. வள்ளல்கள்மீதும் சிற்றரசர்கள்மீதும் பல தனிப்பாடல்களைப் பாடிப் பரிசுகள் பெற்றார். இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசுலாகப் பெற்று ஊர் திரும்பினார். இதனால், இவர்தம் புகழ் கடல்கடந்தும் பரவிற்று. இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளன.

திருக்கமுக்குன்றப் புராணம், திருக்கமுக்குன்ற மாஸை, சேஷர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

**நூற்குறிப்பு :** இப்பாடல், தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நால். இதில் நூற்றுப்பத்துப் புலவர்கள் பாடிய ஆயிரத்து நூற்றுப் பதின்மூன்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வீரராகவர் இயற்றிய முப்பத்தொன்பது பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வீரராகவர், சேலத்து வேந்தன் செழியதறையனுக்குக் குதிரை வேண்டி எழுதி அனுப்பிய பாடல் இது.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

##### 1. கோட்ட இடங்களை நிரப்புக.

1. வீரராகவர் எழுதிய நூல்களுள் ஒன்று \_\_\_\_\_ புராணம்.
2. ஓலைச்சீட்டில் செய்யுள் வடிவில் எழுதப்படும் கடிதவகை \_\_\_\_\_ ஆகும்.
3. சீட்டுக்கவிக்கு \_\_\_\_\_, \_\_\_\_\_ என்னும் வேறுபெயர்களும் உண்டு.

##### 2. பொருத்துக

- கந்துகம் - பாதிரிப்பு  
குந்தம் - சடை  
பாடலம் - பந்து  
சடிலம் - குலம்

#### ஆ) குறுவினாக்கள்

1. வீரராகவர் எவ்வாறு கல்வி கற்றார் ?
2. சேலத்து அரசன் செழியன் எத்தகையவன் ?
3. வீரராகவர் எதனை வேண்டி, யாருக்குச் சீட்டுக்கவி எழுதினார் ?
4. சீட்டுக்கவி - குறிப்பு எழுதுக.

#### இ) சிறுவினாக்கள்


1. குதிரையைக் குறிக்கும் பல பெயர்களை எழுதுக.
2. வீரராகவர் பற்றிக் குறிப்பு எழுதுக.

#### ஈ) நெடுவினா

- வீரராகவர் அனுப்பிய சீட்டுக்கவியின் செய்திகளைத் தொகுத்துரைக்க.

#### உ) நயம் பாராட்டுக

- சீட்டுக்கவிப் பாடலின் நயத்தை விவரிக்க.



## ஆண்தரங்கர் நாட்குறிப்பு

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக் கண்ணாடிகள். ஆனால், ஒரு நாட்குறிப்பானது, அக்கால நிகழ்வுகளை நமக்குத் தெளிவாக எடுத்துரக்கும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. அதுதான் ஆண்தரங்கரின் நாட்குறிப்பு.

### நாட்குறிப்பு

நாட்குறிப்பு என்பது தனிமனிதனின் ஒருநாளையநிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கோ அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்வதற்காக மட்டுமோ பயன்படக் கூடாது. அதனுடன், குறித்த நாளில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், இயற்கையில் ஏற்பட்ட பேரிடர்கள், உலகின் சீரிய நிகழ்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வதற்காகப் பயன்படல் வேண்டும். அவ்வாறு நிகழ்ந்த மிகச் சிறந்த நிகழ்வுகளின் பதிவாக அமைந்ததனால்தான் ஆண்தரங்கரின் நாட்குறிப்பு ஒர் இலக்கியமாகவும் வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெறுகிறது.

### இளமைக்காலம்

ஆண்தரங்கர், சென்னைப் பிரம்பூரில் ( பெரம்பூர் ) 1709 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் பிறந்தார். இவர், தம் மூன்று வயதில் தாயை இழந்தார்; எம்பார் என்பாரிடம் கல்வி பயின்றார். இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நென்னியப்பரின் வேண்டுகோளுக்கிணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடையில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.

ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார். அவ்வமயம், அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உறுதுணையாக இருந்துவந்தார். துய்ப்ளெக்க என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததனால், பன்மொழியறிவுபெற்ற ஆனந்தரங்கர் அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.

### ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736இம் ஆண்டு முதல் 1761 இம் ஆண்டுவரை ஏறத்தாழ இருபத்தெட்டாண்டு ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். தம் நாட்குறிப்புக்குத் தினப்படி செய்திக்குறிப்பு, சொல்த விகிதம் என்று பெயரிட்டார். இடையில் சில நாள் எழுதப்படாமலும் சில நாள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தெட்டாண்டுக்கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக அஃது அமைந்துள்ளது.

### நாட்குறிப்புச் செய்திகள்

வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின்மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளி களுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இல்லூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்துசென்ற நிகழ்வுகள் முதலிய முதன்மையான வரலாற்றுச் செய்திகள், ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளதால் அது வரலாற்றுக் கருவுலமாகத் திகழ்கிறது.

### வாணிகச் செய்தி

ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி வாணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. துறைமுக நகரங்களில் வாழும் மக்களின் வருவாய்க்கு அடிப்படையாக அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே. கப்பல் வரும்போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதும் இயற்கை. அதேபோன்று கப்பல் வாராத காலத்து மக்கள் வசதிகள் குன்றுவதும் துன்புறுவதும் இயற்கை. இதனை ஆனந்தரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரிக்குக் கப்பல்கள் வந்த செய்தியைக் கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனராம். அது குறித்து, நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டனாற் போலவும், தேவாயிர்த்ததைச் சுவைத்ததுபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது என்று தாம் வியந்ததை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

சொல்த - தெளிந்த அல்லது உரிமையுடைய என்பது பொருள். விகிதம் - கடிதம் அல்லது ஆவணம். வளவு - வீடு; துபாசி - இருமொழிப்புலமையுடையவர் (மொழிபெயர்ப்பாளர்)

## பண்பாட்டு நிலை

ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கன் செய்தல், கோவில் திருவிழாக்கள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்பதைனப் பதிந்துள்ளார். சுங்குசேஷால செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆனநநர் அத்திருமணத்திற்கு வந்திருந்ததனையும் ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. திருமணத்திற்கு வந்திருந்த ஆனநநர் பற்றிய செய்திகள் வருமாறு:

“இந்தக் கலியாணத்திற்கு இற்றைநாள் (9-6-1746) வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்குத் துரையவர்கள், முசே துய்ப்ளே அவர்கள் பெண்சாதியும், மதாம் தெப்ரமேனி, இவர்களெல்லாம் வந்து அரை நாழிகை (12 நிமிடம்) உட்கார்ந்து, பிறகு எழுந்திருந்து வீட்டுக்குள்ளே முதல் கட்டிலே போய் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்த்துவிட்டு மறுபடியும் பந்தலிலே வந்து உட்கார்ந்து, மேசையிலே உட்கார்ந்து

தித்திப்புச் சாப்பிட்டு அரை நாழிகை இருந்து, பிற்பாடு புறப்பட்டு வளவுக்குப் போய் விட்டார்கள். வருகையிலே 21, உட்காரச்சே 21, சாப்பிடச்சே 21, எழுந்திருக்கச்சே 21 சுட்டார்கள் (பிரங்கி முழங்கியது). துரையவர்கள் வந்தபடியினாலே வெகுமானப் பணம் துரையவர்களுக்கு ஆயிரம், மதாமுக்கு நூறு அந்தரங்கத்திலே கொடுத்துவிட்டுப் பந்தலிலே பாக்கு வெத்திலை பன்னீர் புஷ்பம் மாத்திரம் கொடுத்தார்கள்.”

திருமணத்திற்கு வரும் மதிப்புமிக்கவர்களுக்கு வெகுமானம், மரியாதை அளிப்பது அன்றைய நடைமுறையாக இருந்துள்ளது தெரிய வருகிறது.



முசே துய்ப்ளே

மொழியியல் செய்திகள்

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பானது, அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கின்றது. பிறமொழிகளிலிருந்து கடன்பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலான வற்றையும் அவரது நாட்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

## ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்

பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர் ஆனந்தரங்கர். முசபர்சங், ஆனந்தரங்கருக்கு 1749 ஆம் ஆண்டில்

ஸுவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்கபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கினார். பின்பு, செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், அம் மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாராகவும் நியமனம் பெற்றார். துபாசி பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவர். எனவே, ஆனந்தரங்கர் வணிகராக, துபாசியாக இருந்தபோதிலும் மன்னரைப்போல் மதிக்கப் பெற்றார்.

துய்ப்பே ஆட்சியில் ஆனந்தரங்கருக்குத் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனநந்தர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர், தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆனநந்தர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார். பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது. இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தாலும் ஆனந்தரங்கர் தமிழ்மொழியீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்ந்தார்; தமிழிலேயே கையெழுத்திட்டார். உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த பெப்பிக் என்பாரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பிக் எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் அறிஞர் போற்றுகின்றனர். தம்முடைய வாழ்க்கையைப் பிறருக்கு முன்மாதிரியாக அமைத்துக்கொண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஒர் இலக்கியமாகவும் வரலாற்று ஆவணமாகவும் பண்பாட்டுப் பதிவேடாகவும் உலகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்தம் நாட்குறிப்புக் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

**டைஸ் என்னும் இலத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.**

**இதிலிருந்தே டைரியம் என்னும் இலத்தீன் சொல் உருவானது.**

**இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள்.**

**இதிலிருந்தே டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.**

அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவாங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

“ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணி.” – கே.கே. பிள்ளை

“தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்.” – வ.வே. சு.

### ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்:

ஆனந்தரங்கக் கோவை – தியாகராச தேசிகர்

ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

கள்வன் நொண்டிச் சிந்து

ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கர் புதினங்கள்

ஆனந்தரங்க விஜயசம்பு – சீனிவாசக்கவி ( வடமொழி )

ஆனந்தரங்க ராட்சந்தமு – கஸ்தாரிரங்கக்கவி ( தெலுங்கு )

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

கோட்ட இடங்களை நிரப்புக.

- ஆனந்தரங்கர் பிறந்த ஊர் \_\_\_\_\_ .
- ஆனந்தரங்கர் \_\_\_\_\_ ஆகப் பணியாற்றினார்.
- ஆனந்தரங்கரின் ஆசிரியர் பெயர் \_\_\_\_\_ .
- ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு இட்டபெயர்கள் \_\_\_\_\_ , \_\_\_\_\_ .

#### ஆ) குறுவினாக்கள்

- நாட்குறிப்பில் இடம்பெறவேண்டிய செய்திகள் யாவை ?
- ஆனந்தரங்கர் எங்கு, எப்போது பிறந்தார் ?
- ஆனந்தரங்கர் எத்தனை ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதினார் ?
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின்படி அன்றைய பண்பாட்டுநிலையைக் கூறுக.

#### இ) சிறுவினாக்கள்

- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் எத்தனைய செய்திகள் இடம்பெற்றுள்ளன ?
- கப்பல் வந்தபோது ஏற்பட்ட மனமகிழ்ச்சியைப் பற்றி ஆனந்தரங்கர் எவ்வாறு எழுதியுள்ளார் ?
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள திருமண நிகழ்வைப் பற்றி எழுதுக.
- ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள் யாவை ?

ஒப்படைப்பு :

அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதி, வாரந்தோறும் நூம் ஆசிரியரிடம் காட்டுக.



## மு.வரதாசனாரின் கடிதம் தமிழிக்கு

அன்புள்ள எழில்,

ஆக்கவேலைமுறைகள் இன்ன இன்ன என்று வகுத்து அனுப்புமாறு எழுதியிருக்கிறாய், எழுதுவேன். அதற்குள் ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.

தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழையமை. தமிழர்கள் கூடுக்கூடு இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும். சேர்ந்து செயல் செய்து உயரும் வல்லமை தமிழருக்கு உண்டு என்பதை இனி உவகுக்கு உணர்த்த வேண்டும். தனியொருவரின் உயர்வு இனத்துக்கு என்ன நன்மை செய்யும்? தமிழ்ச்சமுதாயம் உயர வேண்டுமா? தனி ஒருவன் அதோ ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துகிறான் என்று சொல்லும் நிலை போதாது. தமிழர் பலர் கூடி நடத்தும் தொழிற்சாலை அதோ! திறமையாக நடத்தப்படுகிறது என்ற புகழ்நிலை வரவேண்டும்; வளர வேண்டும். அன்றுதான் தமிழர் சமுதாயம் உயர வழிபிறக்கும்.

இன்றுள்ள தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தோப்பாகக் கூடி உயர்வதைக் காண்கிறோமா? இல்லையே! இது பெருங்குறை. ஒற்றுமை இல்லாமையே இதற்குக் காரணம் என்று உணர்கிறாயா? தமிழர் நான்குபேர் சேர்ந்து ஒரு மனமாய் ஒன்றை நடத்த முடியாது, நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடுக்காது என்ற பழிச்சொல் உன் செவிக்கு எட்டியிருக்குமே! பிரிக்கும் ஆற்றல் உண்டு. பிணைக்கும் ஆற்றல் இல்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

இனி, ஆக்கவேலைமுறைகள் எவ்வ என எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தவல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபைமுதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும்

தமிழ்லேயே கற்பிக்கவேண்டும். குறைகள் பல இருக்கலாம். குறைகளுக்குத் தயங்காமல் ஆட்சி மொழியாகவும் கல்விமொழியாகவும் ஆக்கவேண்டும் என்று உணர்ந்திடு. இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது. உன்னால் ஆனவரை செய். கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீடு முதலிய எல்லாம் தமிழ்லேயே எழுதுக. இவற்றைத் தமிழில் எழுதினால் அஞ்சல் ஊழியர், வணிகர்கள், வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழில் படிக்கச் செய்வதுபோல் ஆகும். இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும்.

நீயாருடனும் தமிழ்லேயே பேச. உலகத்தார் எல்லாம் அவரவர் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேச. திருமண வழிபாடு முதலியவற்றைத் தமிழில் நடத்து.

சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் பறக்கணிக்கக் கற்றுக்கொள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற செம்மொழியைப் போற்று.

நான்குபேர் சேர்ந்தால் அவர்களிடையே பண்பாலும் செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றுமையும் உண்டு வேற்றுமையும் உண்டு. ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துப்பேச. வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டுவதில்லை என்று விட்டுவிடு. வேற்றுமைப் பகுதிகளை வற்புறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது; நம்பு.

வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோலத் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு. நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே, உன் காக அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக்கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும், வேறு குறையிருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு. அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ, தவற நேர்ந்தால், தவற என்று உணர்ந்து வருந்து. கூடியவரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே; வெறுக்காதே; அயலானின் தாயைப்பழித்து வெறுக்காதே. அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமலே நம் தாயிடம் அன்பு செலுத்த முடியும். அத்தகைய அன்புதான் நிலையானது; நீடிப்பது.

தமிழர்களிடையே உள் பகை, பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று. கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நன்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது என்று உணர்.

தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும், காடும், நிலமும், நீரும்

உயர்தல் அல்ல. இங்கு வாழும் யாவரும் ஒன்று என்று கருது. ஆகவே இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழியவேண்டும் என்று கருது. **ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை** என்று பாரதியார் கண்ட கணவைப் போற்று. வறியவர்களைக் காணும்போதெல்லாம் நினை.

**யாதும் ஊரே யாவரும் கேளிர்** என்னும் நல்ல நிலை வரவேண்டும். உலகம் ஒரு குடும்பமாக வாழுவேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால், நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்று அறிந்துகொள். அதுவரையில் நம்நாட்டிற்கு நாம் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.

**ஊர்க்கெல்லாம் பொதுக்காவல் சிறந்தமுறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம் வீட்டைத் தாழிட்டுக் காத்துக் கொள்ளவேண்டும் அல்லவா?** அதுபோல, உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சிமுறை ஏற்படும்வரையில், நம்நாட்டை நாம் தவறாமல் காத்துக் கொள்ளவேண்டும். அது குறுகிய நோக்கம் அன்று; இன்றியமையாத கடமை என்று உணர்ந்துகொள்.

உன் மானத்தைவிட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வைவிட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர், உன் நலத்தைவிட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக் கொண்டுபோய் அலையாதே. நீ தேட வேண்டுவது தொண்டு. தலைமை தாங்குவதும் ஒருவகைத் தொண்டுதான். தன்னலம் அற்றவர்க்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமைப் பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால், ‘தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால், கண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். ‘அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழ்ச்சி நேர்ந்தது’ என்கிறார் விவேகானந்தர். ஆகையால், பொதுநலத்திற்காகக் கட்டுப்படுதல், கீழ்ப்படிதல், தொண்டு செய்தல் இவற்றைப் பெருமையாகக் கொள். மேலும், நான் விரிவாக எழுதிக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. உனக்குப் போதிய அறிவும் திறமையும் இருக்கின்றன. அவற்றைத் தக்க வழியில் பயன்படுத்த வேண்டுமே என்பதுதான் என கவலை. அதனால்தான் இவ்வளவு எழுதினேன்.

உன் அண்ணன்,  
வளவன்

### மாதிரி விளாக்கள்

#### நெடுவிளாக்கள்

- தாய்மொழி வளர்ச்சி பெற டாக்டர் மு.வ. கூறும் அறிவரை யாது ?
- டாக்டர் மு.வ. நாட்டுப்பற்று, தலைமைப்பண்பு பற்றி யாது கூறுகிறார் ?

## சொல் (பகாப்பதம், பகுபதம்)

ஒர் எழுத்து, தனித்தேனும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தேனும் ஒரு பொருளை உணர்த்துமானால், அது, **சொல்** எனப்படும்.

பதம், மொழி, கிளவி என்பன **சொல்** என்பதன் வேறு பெயர்கள். பதம் பகாப்பதம், பகுபதம் என இரு வகைப்படும்.

### பகாப்பதம் :

பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும். பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்குவகைப்படும்.

- |                      |   |                    |
|----------------------|---|--------------------|
| 1. பெயர்ப் பகாப்பதம் | - | மரம், நாய், நீர்   |
| 2. வினைப் பகாப்பதம்  | - | உண், காண், எடு     |
| 3. இடைப் பகாப்பதம்   | - | தில், மன், பிற     |
| 4. உரிப் பகாப்பதம்   | - | சால, நனி, கடி, உறு |

( இடைச் சொல்லும் உரிச் சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும். )

### பகுபதம் :

பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும். ( பகுபதம் – பிரிக்கவியலும் பதம் ). பகுபதம் **பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம்** என இருவகைப்படும்.

**பெயர்ப்பகுபதம் :** பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறன் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம்.

- (எ-டு): 1. பொன்னன் = பொன் + ன் + அன் ( ன் – இரட்டித்தது )  
**பொன்** என்னும் பொருட்பெயர் அடியாகப் பிறந்தது.
2. ஊரன் = ஊர் + அன்  
**ஊர்** என்னும் இடப்பெயர் அடியாகப்பிறந்தது.
3. ஆதிரையான் = ஆதிரை + ய் + ஆன் ( ய் – உடம்படுமெய் )  
**ஆதிரை** என்னும் காலப்பெயர் அடியாகப் பிறந்தது.
4. கண்ணன் = கண் + ன் + அன் ( ன் – இரட்டித்தது )  
**கண்** என்னும் சினைப்பெயர் அடியாகப் பிறந்தது.
5. கரியன் = கருயை + அன்  
**கருயை** என்னும் பண்டுப்பெயர் அடியாகப் பிறந்தது.
6. நடிகன் = ( நடி + க் + அன் ) ( க் – பெயரிடைநிலை )  
**நடித்தல்** என்னும் தொழிற்பெயர் அடியாகப் பிறந்தது.

**வினைப்பகுபதம் :** பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று, **வினைப்பகுபதம்** எனப்படும்.

செய்தான் = செய் + த் + ஆன்

செய்தான் என்னும் வினைமுற்றில் **செய்** என்னும் பகுதி தொழிலையும், **த்** என்னும் இடைநிலை இறந்தகாலத்தையும், **ஆன்** என்னும் விகுதி ஆண்பாலையும் குறிக்கின்றன.

### பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளும் பகுபத உறுப்புகள் ஆகும்.

1. **பகுதி :** பகுபதத்தில் முதலில் நின்று பொருள் தரும் முதனிலையைப் **பகுதி** என்பர். பகுதி பெரும்பாலும் ஏவல் வினையாக வரும்.

படித்தான் – படி என்பது பகுதி

ஒடினான் – ஒடு என்பது பகுதி

வந்தான் – வா என்பது பகுதி

2. **விகுதி :** பகுபதத்தில் இறுதியில் நிற்பது விகுதி எனப்படும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்.

நடந்தான் – ஆன் – ஆண்பால் விகுதி

நடந்தாள் – ஆள் – பெண்பால் விகுதி

நடந்தனர் – அர் – பலர்பால் விகுதி

நடந்தது – து – ஒன்றன்பால் விகுதி

நடந்தன – அ – பலவின்பால் விகுதி

3. **இடைநிலை :** பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது **இடைநிலை** எனப்படும். இடைநிலை காலம் காட்டுவதனால் **காலங்காட்டும் இடைநிலை** எனவும் கூறுவர்.

#### அ) நிகழ்கால இடைநிலைகள்

**கிறு, கின்று, ஆநின்று** என்பன நிகழ்கால இடைநிலைகள்.

**உண்கிறான்** – கிறு = உ\_ண் + **கிறு** + ஆன்

**உண்கின்றான்** – கின்று = உ\_ண் + **கின்று** + ஆன்

**உண்ணாநின்றான்** – ஆநின்று = உ\_ண் + **ஆநின்று** + ஆன்

### ஆ) இறந்தகால இடைநிலைகள்

**த, ட, ற, இன்** என்பன இறந்தகால இடைநிலைகள்.

பார்த்தான்	-	த்	= பார் + த் + தி + ஆன்
உண்டான்	-	ட்	
வென்றான்	-	ற்	
பாடினான்	-	இன்	

### இ) எதிர்கால இடைநிலைகள்

**ப், வ்** என்பன எதிர்கால இடைநிலைகள்.

உண்பான்	-	ப்	உண் + பி + ஆன்
வருவான்	-	வ்	வா (வரு) + வி + ஆன்

### ஈ) எதிர்மறை இடைநிலைகள்

**இல், அல், ஆ** முதலியன எதிர்மறை இடைநிலைகள்.

உண்டிலன்	-	உண் + ட் + இல்	+ அன்
காணலன்	-	காண் + அல்	+ அன்
பாரான்	-	பார் + ஆ	+ ஆன்

## 4. சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்க வைப்பது **சந்தி**. இது, சிலவிடங்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.

பார்க்கிறான்	-	பார் + கி + ரிறு + ஆன்	
கடையார்	-	கடை + ய் + ஆர்	

## 5. சாரியை

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது **சாரியை** எனப்படும். இஃது இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

உண்டனன்	-	உண் + ட் + அன்	+ அன்
---------	---	----------------	-------

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் முதலியன சாரியைகள்.

## 6. விகாரம்

பகுதி, இடைநிலை, விகுதி போன்றவை சேரும்போது இடையில் ஏற்படும் மாறுபாடு விகாரம் எனப்படும்.

வந்தான் என்னும் சொல்லில் உள்ள வா என்னும் பகுதி வ எனக் குறைந்து விகாரம் ஆயிற்று.

பயிற்சி :

1. பின்வரும் சொற்களின் பகுதியை எடுத்தெழுதுக.

- அ) கண்டான்      ஆ) கேட்டான்      இ) வந்தான்      ஈ) எழுதினான்

2. தொடர்பில்லாத சொல்லை வட்டமிடுக.

- அ) பார்த்தான்,      சொன்னான்,      பெற்றான்,      நடப்பான்.

- ஆ) பாடுகிறாள்,      நடித்தார்,      நடிக்கின்றார்,      சிரிக்கின்றாள்.

## மாதிரி வினாக்கள்

### அ) புறவயவினாக்கள்

#### 1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. \_\_\_\_\_ என்பது பெயர்ப்பகுபதம் ஆகும்.  
அ) கண்ணன்                          ஆ) படித்து                          இ) சால்.
2. இடைச்சொற்கள் \_\_\_\_\_ பதம் ஆகும்.  
அ) பகு                                  ஆ) பகா                                  இ) விளி
3. மதுரையான் \_\_\_\_\_ பெயர்ப்பகுபதம் ஆகும்.  
அ) பொருள்                                  ஆ) சினை                                  இ) இடம்
4. பகுபதத்தில் குறைந்தளவு இருக்கவேண்டிய உறுப்புகள் \_\_\_\_\_  
அ) பகுதி, சந்தி                          ஆ) இடைநிலை, சாரியை                          இ) பகுதி, விகுதி
5. ஏவல் வினையாக அமைவது \_\_\_\_\_ ஆகும்.  
அ) பெயர்ப்பகுபதம்                          ஆ) வினைப்பகுபதம்                          இ) எதுவுமில்லை
6. ‘இல்’ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் \_\_\_\_\_  
அ) கேளான்                                  ஆ) வாரான்                                  இ) கண்டிலன்
7. செய்தான் – இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை \_\_\_\_\_  
அ) இன்    ஆ) த்    இ) ட்

#### 2. பொருத்துக

- அ) பொருட்பெயர்ப் பகுபதம் – சென்னையான்  
இடப்பெயர்ப் பகுபதம் – மூக்கன்  
காலப்பெயர்ப் பகுபதம் – பொன்னன்  
சினைப்பெயர்ப் பகுபதம் – சித்திரையான்

- ஆ) சொல் – இடைநிலை  
வருவான் – இறந்தகால இடைநிலை (த்)  
காணான் – நிகழ்கால இடைநிலை (கிறு)  
பார்த்தான் – எதிர்கால இடைநிலை (வ்)  
நடக்கிறான் – எதிர்மறை இடைநிலை (ஆ)

### ஆ) குறு வினாக்கள்

1. பதம் என்பது யாது? அதன் வேறு பெயர்கள் யாவை?
2. பகுபதத்தின் உறுப்புகள் யாவை?
3. இறந்தகால இடைநிலைகள் யாவை?
4. சாரியை என்றால் என்ன? சான்று தருக.

## வகுப்பறைத்திறன்கள்

### புரிதல் திறன்

#### 1. பின்வரும் பத்தியிலுள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

ஒருவேலை இன்று மாண மலை பெய்யலாம். அப்படியானால், நான் கேட்டதைய் நீ வாங்கி வற முடியாது. எனவே, அறுச்சுவை விருந்து இன்று நடைபெறுமா, நடைபெறாதா என உருதியாகச் சொல்ல முடியாது.

---

---

---

#### 2. பின்வரும் சொற்றொடர்களை வரிசைப்படுத்திக் கைதயாக எழுதுக.

- வழியில் முயல் ஓன்று தூங்குவதனைப் பார்த்தது.
- உடனே பெரிய மாண முதலில் பிடிக்க நினைத்தது.
- முயல் அங்குஇல்லை.
- எனவே உணவு தேடி அலைந்தது.
- சிங்கம் ஏமாந்து போனது.
- திரும்ப வந்து முயலைப் பார்த்தது.
- சிங்கம் ஓன்று காட்டில் வாழ்ந்து வந்தது.
- அதனைத் தின்ன நினைத்தது.
- ஒருநாள் அதற்கு மிகவும் பசித்தது.
- அதன் பின்னால் ஓடியது.
- அப்பொழுது ஒருமான் ஓடுவதைக் கண்டது.
- மாணப்பிடிக்க முடியவில்லை.

இக்கையிலிருந்து நீயறிவது என்ன ?

இக்கை எந்தப் பழமொழியை நினைவுட்டுகிறது ?

## மொழித்திறன் பயிற்சி

### செயல்திட்டம்

#### அ. சொற்களை வகைப்படுத்துதல்

பெயர், வினை, இடை, உரிச்சொற்களைக் கண்டறிந்து வகைப்படுத்தல் வேண்டும்.
மார்கழி, நடந்தான், உம், சால, பாடினான், மயிலம், உறு, என்று, கடி, கொல், அம்ம
பெயர்ச்சொற்கள் - மார்கழி, மயிலம்
வினைச்சொற்கள் - நடந்தான், பாடினான்
இடைச்சொற்கள் - உம், என்று, கொல், அம்ம
உரிச்சொற்கள் - சால, உறு, கடி

**பயிற்சி :** வகைப்படுத்துக.

தாமரை, கால், தவ, எழுதினான், ஆனால், வென்றான், மற்று, சால.

பெயர்ச்சொல்

---



---



---

வினைச்சொல்

---



---



---

இடைச்சொல்

---



---



---

உரிச்சொல்

---



---



---

### ஒரு பொருள் குறித்த பல சொற்கள்

ஒரு பொருளுக்குப் பல்வேறு சொற்கள் காணப்பெறுதல் மொழியின் வளத்தைக் காட்டும். சொற்கள் பயன்படுத்தும் இடத்திற்கேற்பப் பொருள் தரும். ஒரு பொருள் குறித்த பல சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவை சொற்பொருளின் விரிவை மேலும் எடுத்துக் காட்டும். நாம் பயன்படுத்துகையில் மொழிவளம் பெருகும். அவற்றுள் சில:

- |             |                             |
|-------------|-----------------------------|
| (எ-டு) அழகு | - பொலிவு, எழில், வனப்பு     |
| இரக்கம்     | - அருள், பரிவு, கருணை       |
| கிளி        | - தத்தை, சுகம், கிள்ளை      |
| மலை         | - வெற்பு, சிலம்பு, பொருப்பு |
| கதிரவன்     | - சூரியன், பகலவன், ஞாயிறு   |

### கீழ்க்காணும் ஒருபொருள்குறித்த பலசொற்களை எழுதுக.

வயல், கடல், நெருப்பு.

வயல் - \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

கடல் - \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

நெருப்பு - \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

### தமிழெண்களுக்கு ஏற்ற அரபு எண்களைப் பொருத்துக.

ச ०	-	89
க ९	-	37
ந ८	-	40
அ ५	-	25
உ ४	-	11

### கட்டுரைப் பயிற்சி

விண்வெளியில் இந்தியச் சாதனங்கள்.

## தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம்

குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் பிரதானத்தொழில். குபேரழுபதி பட்டத்திற்கு வந்ததும் சமஸ்தானத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணினார். முக்கியஸ்தர்களுடன் ஆலோசித்து, விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்தித் தொழிற்புரட்சி செய்தார். சினிமா தியேட்டர்கள், ஒட்டலகள், டிபார்ட் மெண்டல் ஸ்டோர்கள் பெருகின. கார்கள், பஸ்கள் ரயில்கள், ஏரோப்பிளேஸ்கள் எங்கும் நிரம்பின. இதற்கெல்லாம் தேவையான பணத்தைத் தன் கஜானாவிலிருந்து வாரிவாரிக் கொடுத்தார். ஆனால், விவசாயத்தொழிலை அடியோடு மறந்துபோனார். அதன் விளைவு, நாட்டில் உணவுப்பஞ்சம் தலைவரித்தாடியது. விவசாய இலாகாவைப் பெருக்கவேண்டும், உத்தியோகஸ்தர்களை அப்பாயின்ட் செய்யுங்கள் என ஆலோசனை கூறினார் ஒருவர்.

### தமிழ்ச்சொல்லறிவோம்

சமஸ்தானம்	- அரசு	பிரதானம்	- முதன்மை
முக்கியஸ்தர்	- முதன்மையானவர்	விஞ்ஞானம்	- அறிவியல்
சினிமா தியேட்டர்	- திரையரங்கம்	பஸ்	- பேருந்து
கார்	- மகிழுந்து	ரயில்	- தொடர்வண்டி
ஏரோப்பிளேஸ்	- வானூர்தி	கஜானா	- கருவுலம்
இலாகா	- துறை	உத்தியோகஸ்தர்	- அலுவலர்
அப்பாயின்ட்	- பணிஅமர்த்தல்	டிபார்ட் மெண்டல் ஸ்டோர்	- பலபொருள் அங்காடி

### வாழ்க்கைத்திறன்

#### இருவரோடு ஒருவர் பழகுந்திறன்

பள்ளியில் ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும்பொருட்டு, மாணவர்களுக்குப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. விழாவைச் சிறப்பாக நடத்த பொறுப்பான மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுள் பாரதியும் வளவனும் ஒரே வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாரதி, அதே பள்ளியில் படித்து வருபவன்; வளவனோ, நடுநிலைப் பள்ளியிலிருந்து இப்பள்ளியில் சேர்ந்தவன். அதனால், வளவனுக்கு ஆண்டுவிழாவைப்பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் பாரதி சிறப்பாகச் செயல்பட்டிருந்தான். அதனால், விழா நிகழ்வுகள் பற்றிப் பாரதி, வளவனுக்கு எடுத்துரைத்தான். இருவரும் ஆண்டுவிழாவுக்குத் தேவையானவை குறித்துக் கலந்துரையாடித் திட்டமிட்டனர். அக் கலந்துரையாடலில் வளவனின் எண்ணங்களுக்கும் மதிப்பளித்துப் பாரதி ஏற்றுக்கொண்டான். இருவரும் நண்பர்களுடன் செயல்பட்டு ஆண்டுவிழாவைச் சிறப்பாக நடத்தினர்.

உங்கள் பள்ளியில் புதிதாக வந்துசேர்ந்த மாணவர்களுடன் நீங்கள் எவ்வாறு பழகுகிறீர்கள்?

உங்கள் வகுப்பில் எல்லா மாணவர்களுடனும் நன்கு பழகுவது யார்?

அந்த மாணவனின் பெயரை எழுதுக.

## மதிப்புக்கல்வி

### உழைப்பின் அருமை

இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வெல்போது உழைப்புத்தொழிலையும் செய்து வந்தார். ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணி ஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார்.

“ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது. என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார். அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ? அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார். அவர் செய்த வேலைக்காள கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார். சிறிதுநேரங்கழித்த பின்னர்தான் அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் வியோ டால்ஸ்டாம் என்பது தெரிந்தது. தான்செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி. ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலையை நான் கூலிக்குத்தான் செய்தேன். அதனால், செய்த வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திரும்பித் தரமாட்டேன்” என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும். எந்த வயதினராக (இயலாதோர் தவிர) இருப்பினும், உழைத்தே உண்ண வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது  
உண்ணவின் ஊங்கினிய தில். - குறள்: 1065

**மொழியாக்கம் செய்க.**

It is bad to talk ill of someone behind his back. Don't think you will not be found. Usually such remarks find their way to the person with your name attached. Experienced people know this and never indulge in back-biting. You should understand your limitations when you argue with someone about a point.

**இணையான தமிழ்ப் பழமொழியை அறிக.**

1. One flower makes no garland.

தனிமரம் தோப்பாகாது.

2. Little wealth little care.

மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை.

3. Look before you leap.

ஆழம் அறியாமல் காலை விடாதே..

4. Something is better than nothing.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை,


5. Though he endeavours all he can.

புலியைப் பார்த்துப் பூனை குடுபோட்டுக் கொண்டாற்போல்.

## முத்தொள்ளாயிரம்

### சேரன்

பஸ்யாணை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசம்பு.



**பொருள் :** பல யானைகளைக் கொண்டுள்ள அரசர்களே! உங்களுக்குக் கிடைக்கும் பொருளைச் சேர மன்னனுக்குத் திறையாக அளித்துப் பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களின் வளமிக்க நெடிய மதில்கள்மீது வில் சின்னாத்தைப் பொறித்து வையுங்கள். ஏனெனில், வாடாத மாலையனிந்த வானவர்களும் சேரனின் வில் வடிவத்தை எழுதி வைத்தே வானுலகில் வாழ்கின்றனர்.

**சொற்பொருள் :** உய்ம்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்; மல்லல் – வளமை; வள் – நெருக்கம்; விசம்பு – வானம்.

**இலக்கணக்குறிப்பு :** மல்லல் நெடுமதில் – உரிச்சொற்றொடர்; நெடுமதில் – பண்புத்தொகை; வாங்குவில் – வினைத்தொகை.

**பிரித்தறிதல் :** தந்துய்ம்மின் – தந்து + உய்ம்மின்; வில்லெழுதி – வில் + எழுதி; பூட்டுமின் – பூட்டு + மின்.

**அணி :** தற்குறிப்பேற்ற அணி.

### சோழன்

சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட் யெர்துவைதான் ஏறினான் – நேர்ந்த கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட் படைவீர மோசென்னி பண்பு.



**பொருள் :** சோழ மன்னன், தன்னிடம் அடைக்கலமான புறாவினைக் காக்க, தன் தலைச்சைய அறுத்துக்கொடுத்தான். அத்தசை ஸடாகாத காரணத்தால், தானே துலாக்கோலில் ஏறினான். இப்படிச் செய்யத் துணிந்தமைக்கு அவனது கொடை வீரமோ மெய்யொழுக்கம் குறையாத படைவீரமோ காரணம் அன்று; அது சோழனின் நற்பண்பு.

**சொற்பொருள் :** புறவு – புறா; நிறை – எடை; ஈர்த்து – அறுத்து; துலை – துலாக்கோல் (குராக); நிறை – ஒழுக்கம்; வன்கண் – வீரத்தன்மை; மேனி – உடல்.

**இலக்கணக்குறிப்பு :** உயர்துவை – வினைத்தொகை; **குறையா** வன்கண் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

## பாண்டியன்



மருப்பூசி யாக மறங்களைவேல் மன்னர்  
உருத்தகு மார்போலை யாகத் - திருத்தக்க  
வையக மெல்லா மெமதென் றெழுதுமே  
மொய்யிலைவேல் மாறன் களிறு.

**பொருள் :** நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையையுடைய பகை மன்னரின் அகன்ற மார்புகளை ஒலைகளாகவும் கொண்டு செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்குரியது என எழுதும்.

**சொற்பொருள் :** மருப்பு - தந்தம்; ஊசி - எழுத்தாணி; மறம் - வீரம்; கனல் - நெருப்பு; திருத்தக்க - செல்வம் நிலைத்த; வையகம் - உலகம்; மொய்யிலை - நெருங்கியமைந்த இலை; மாறன் - பாண்டிய மன்னன்; களிறு - ஆண் யானை.

**இலக்கணக்குறிப்பு :** இலைவேல் - உவமைத்தொகை; மருப்பூசி, மார்போலை - உருவகங்கள்; மாறன் களிறு - ஆறாம் வேற்றுமைத்தொகை.

**பிரித்தறிதல் :** மருப்பூசி - மருப்பு + ஊசி; மார்போலை - மார்பு + ஒலை; எமதென்று - எமது + என்று; மொய்யிலை - மொய் + இலை. **அணி :** உருவக அணி.

**நூற்குறிப்பு :** மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம். ஆயினும் இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாக நூற்றெட்டு வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக இருபத்திரண்டு வெண்பாக்களும் கிடைத்துள்ளன. மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன. சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவயவினாக்கள்

1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. சேர மன்னரின் அடையாளச் சின்னம் \_\_\_\_\_.

அ) வில்                  ஆ) புலி                  இ) மீன்

2. சோழ மன்னன் \_\_\_\_\_ வினைக் காக்க, தன் தசையை அளித்தான்.

அ) பச                  ஆ) புறா                  இ) மயில்

3. மார்போலையில் எழுதும் எழுத்தாணி \_\_\_\_\_.

அ) ஈட்டி                  ஆ) தூரிகை                  இ) தந்தம்

## 2. பொருத்துக.

- |         |   |            |
|---------|---|------------|
| விசம்பு | - | தந்தம்     |
| துலை    | - | நெருப்பு   |
| மருப்பு | - | துலாக்கோல் |
| கனல்    | - | யானை       |
| களிறு   | - | வானம்      |

### ஆ) குறுவினாக்கள்

1. மன்னர்கள் பிழைத்துக்கொள்ளும் வழியாக முத்தொள்ளாயிரம் கூறுவது யாது?
2. சோழன் துலாக்கோலில் ஏறியது என்?
3. ‘படைவீரமோ சென்னி பண்பு’ இவ்வடியில் சென்னி என்பது யாரைக் குறிக்கும்?
4. யானை எழுத்தாணியாகக் கொண்டது எதனை?

### இ) சிறுவினாக்கள்

1. வானவர் வாழ்வது எவ்விதம்?
2. சோழனின் நற்பண்பை விளக்குக.
3. யானை, பகைவர் மார்பில் எழுதியது என்ன?

## கலிங்கத்துப்பரணி

– சயங்கொண்டார்

1. தீயின் வாயினீர் பெறினு முண்பதோர்  
சிந்தை கூரவாய் வெந்து வர்ந்துசெந்  
நாயின் வாயினீர் தன்னை நீரெனா  
நவ்வி நாவினால் நக்கி விக்குமே.

**பொருள்:** பாலைநிலத்தில் கடும் வெப்பம் நிலவியது. அதனால், மானின் வாய் வெந்து உலர்ந்தது; நெருப்பிலிருந்து நீர் கிடைத்தாலும் குடித்துவிடலாம் என்ற எண்ணைம் தோன்றுமளவிற்குத் தாகத்தால் தவித்தது. செந்நாயின் வாயிலிருந்து வழியும் உமிழ்நீரைக்கட்டக் குடிக்க முயன்று நக்கி, விக்கிநின்றது. (செந்நாய்க்கு மான் அஞ்சிடும்எனினும், பாலைநில வெம்மை மிகுதியால் தத்தம் இயல்பு மறந்து களைத்திருந்தனவாம்.)

**சொற்பொருள்:** தீயின்வாய் – நெருப்பில்; சிந்தை – எண்ணைம்; கூர – மிக; நவ்வி – மான்.

**இலக்கணக்குறிப்பு:** வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சங்கள்; செந்நாய் – பண்புத் தொகை. **பகுபத உறுப்பிலக்கணம் :** உலர்ந்து – உலர் + த் (ந்) + த் + உ. உலர் – பகுதி; த் – சந்தி, த் – ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

**பிரித்தறிதல் :** வாயினீர் – வாயின் + நீர்; வெந்துலர்ந்து – வெந்து + உலர்ந்து.

**2. காடிதனைக் கடத்தும்னக் கருமுகிலும்  
வெண்மதியும் கடக்க அப்பால்  
ஓடி இளைத்து உடல்வியர்த்த வியர்வன்றோ  
உகுபுனலும் பனியும் அம்மா ! \***

**பொருள் :** கருமேகமும் வெண்ணிலவும் பாலை நிலத்தை மெல்லக் கடந்து சென்றன. அப்பொழுது வெப்பம் மிகுதியாக இருந்தது. அவ்வெப்பத்தைத் தாங்காமல், அவை விரைந்து ஓடி வரும்பொழுது அவற்றின் உடல் களைத்து வியர்த்துக் கொட்டிய வியர்வை நீரையே, கருமேகம் மழையாகவும், வெண்ணிலவு பனியாகவும் பொழிந்தன.

**சொற்பொருள் :** முகில் - மேகம்; மதி - நிலவு; உகு - சொரிந்த (பொழிந்த); புனல் - நீர்.

**இலக்கணக்குறிப்பு :** கருமுகிலும் வெண்மதியும் - என்னும்மை; கருமுகில், வெண்மதி - பண்புத்தொகைகள்; கடக்க, ஓடி, இளைத்து - வினையெச்சங்கள்; வியர்த்த வியர்வன்றோ - பெயரெச்சம்.

**பிரித்தறிதல் :** காடிதனை - காடு + இதனை; கருமுகில் - கருமை + முகில்; வெண்மதி - வெண்மை + மதி.

**ஆசிரியர் குறிப்பு :** கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் சயங்கொண்டார். இவர், திருவாளூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர்; முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்; பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்; இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

**நூற்குறிப்பு :** ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர். இது, தொண்ணுாற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி. கலிங்க மன்னன் அனந்தபன்மன்மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்த்தொடுத்து வெற்றிபெற்றான். அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல், தோல்வியற்ற கலிங்கநாட்டின் பெயரால், அமைந்து உள்ளது. இந்நூலில், ஐந்நூற்றுத் தொண்ணுாற்றொன்பது தாழிசைகள் உள்ளன. சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற  
மானவ னுக்கு வகுப்பது பரணி.

- பன்னிரு பாட்டியல்

### பரணி இலக்கியங்கள்

- |                    |                  |                       |
|--------------------|------------------|-----------------------|
| 1. தக்கயாகப் பரணி  | 3. மோகவதைப் பரணி | 5. சௌத்துப் பரணி      |
| 2. வங்கத்துப் பரணி | 4. பாசவதைப் பரணி | 6. திராவிடத்துப் பரணி |



“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே.”

- பேரவீரர் அண்ணா

### மாதிரி வினாக்கள்

#### அ) புறவய வினாக்கள்

##### 1. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

- |   |                  |                       |
|---|------------------|-----------------------|
| 1. தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் _____ . |                  |                       |
| அ) தக்கயாகப் பரணி                               | ஆ) மோகவதைப் பரணி | இ) கலிங்கத்துப் பரணி  |
| 2. கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் _____ .       |                  |                       |
| அ) ஒட்டக்கூத்தர்                                | ஆ) சயங்கொண்டார்  | இ) புகழேந்திப் புலவர் |
| 3. நவ்வி - இச்சொல்லின் பொருள் _____ .           |                  |                       |
| அ) மான்   | ஆ) நாய்          | இ) நரி                |
| 4. சிற்றிலக்கியங்கள் _____ வகைப்படும்.          |                  |                       |
| அ) 18   | ஆ) 108           | இ) 96                 |

##### 2. பொருத்துக.

- சிந்தை - சொரிதல்  
நவ்வி - மான்  
முகில் - நீர்  
புனல் - மேகம்  
உகுதல் - எண்ணம்

#### ஆ) குறுவினாக்கள்

- பரணி இலக்கியம் - குறிப்பு எழுதுக.
- கலிங்கத்துப் பரணியின் பெயர்க்காரணத்தை எழுதுக.
- மானின் வாய் உலரக் காரணம் யாது?
- மேகமும் நிலவும் விளைந்தோடியது ஏன்?

#### இ) சிறுவினாக்கள்

- சயங்கொண்டார் - குறிப்பு எழுதுக.
- பாலை நிலத்தின் வெம்மையைக் கலிங்கத்துப் பரணி எவ்வாறு வருணித்துள்ளது?